

~~Re 1/-~~  
॥ श्री शिवनाम अष्टोत्तरशतम् ॥

ग्रीं शीवनाम अष्टोत्तरशतम्  
मुलमृम्



ஸாஹித்ய வாங்மூக பூஷணம்  
நிரும்மழை். புந்வத்ஸ ஸோமதேவ சர்மா  
இயற்றிய தமிழரயும்.

R. S. VADHYAR & SONS,  
(Book-Sellers & Publishers),  
KALPATHI; PALGHAT-3

# ॥ శ్రీ శివనామ అష్టాతరశతమ్ ॥

## శ్రీ సివ్యాయ అంటోత్తర చతుర్మిశ్రమ

పుల్చుమ్

శ్రీ నీలకண్ట తిఱ్వితర్, శ్రీ పాసుకర రాయర్

ఆకియోర్ కరుతుతాత తములి

శాఖీత్య వాంముక ప్రథమమ్

మిరుముశ్రీ. శ్రీవత్స శోమతేవ చార్మా

ఇయర్థియ తమిప్రాయుమ్

పాట లగు శ్వయ  
శ్రీ దీపించు శ్రీ గాయ  
శాసనము

N. ఇరాజుమ్ & స్పా.

వెంపెరి, మతరుస్-7.


Copy Right ]

1950

[Price. As. 15

R. S VADHYAR & SONS,  
Book Sellers & Publishers/  
KALPATHI; PALGHAT-3

முதல் பதிப்பு—Copies. 1000—1950.



## “வைத்திக தர்ம வார்த்தினீ”

(தர்ம பிரசார மாத வெளியீடு )

ஆசிரியர்: பிரீவத்ஸ ஜோமதேவ சும்யா.

சந்தாதார் ஆகுக. வருஷ சந்தா ரூ. 3/4

2/218, தம்பு செட்டி தெரு, சென்னை-1.

# ஸ்ரீவநாமாஷ்டோத்தர சத நாமாவளி:

## அவதாரிகை

காசி முதல் கண்யாகுமரி வரையில் ஒவ்வொர் சிவால யத்திலும் வைகிக பஞ்சாயதந பூஜை நடக்கும் கிருஹத்திலும் சிவநாமாஷ்டோத்தர சதார்ச்சனை நடைபெறுகிறது. பல சிவநாமாஷ்டோத்தரங்களிருந்தும் இதே பெரும்பாலோால் அனுஷ்டிக்கப் படுகிறது. இது பதினெண் புராணங்களில் பதிமுன்றுவதான ஸ்காந்த புராணத்தில், ஸநத்குமாரி, ஸமதஸ்மலிதா, பிராஹ்மி, வைஷ்ணவி, சாங்கரி ஸெளரி, எனும் ஆறு ஸம்ஹிதைகளில் ஐந்தாவதான சாங்கரி ஸம்ஹிதை சிவரஹஸ்ய கண்டத்தில் கெளரி நாராயண ஸம்வாதத்தில் அமைந்துள்ளது. உமையவள் தன் ஸஹோதரான ஸ்ரீநாராயணனீ நாடி “எனக்குச் சிவனுடைய பாதி சரீரம் கிடைக்கத்தக்கதும் சீக்ரமாய் பலனை அளிப்ப துமான ஸ்தோத்திரத்தைக் கூறு” என்று கேட்பது முதல் சலோகம். “படிப்பவர்களுக்கு விரைவில் பயணிக்கும் ஹேஸ்யமான சிவனது நூற்றெட்டு நாமாக்களைச் சொல்கிறதன் கேள்” என்பது இரண்டாவது சலோகம். த்யாந சலோகம் ஒன்று. ஆக ஆரம்பத்தில் 3. நாமாவளி 13, சலோகங்களாலும் பலச்சுருதி 5 சலோகங்களாலும் வர ணிக்கப்படுகிறது. ஆக 21. ச. பதிமுன்றே சலோகத்தில் லலிதமாக சிவதத்துவத்தை வெளியிடும் வேறு அஷ்டோத்தரமில்லை எனலாம்.

இரு மந்த்ரத்தைப் பெற்று அதனால் பயனை அடைந் தவர் அதற்கு ரிவியாவர். அம்பிகை கோறும் சிவனது அர்த்தாங்கத்திற்கு ஸாதநம் இவ்வஷ்டோத்தரம் என்று கூறும் ஸ்ரீநாராயணன், இதனால் தானும் சிவார்த்தாங்கத் தைப் பெற்றுச் சங்கர நாராயணன், என அழைக்கப்படுவ தால் அவ்வுப்பேசத்திற் கேற்றவர் விஷ்ணுவே என்பது தின்னனம். இதனால் கொண்டராடப்படும் தைவம் ஸதா சிவன். இதன் உபதேச குருசிவார்த்தாங்கம் பெற்ற மஹா

விஷ்ணு. இவ்வுபதேசத்தால் சிஷ்டயையான தேவி சிவார்த்தாங்கம் பெற்றார். ஆதலின் மந்தரம் தேவதை குரு இம்மூன்றும் ஒன்றாகக் கருதப்படல் வேண்டுமென்ற மந்தரசாஸ்திர வித்தாந்தப்படி அம்மூன்றும் சிவமானதுடன், தேவியும் அத்துடன் சேர்ந்தார். ஆதலின் இதன் சிறப்பிற்கு இது இரண்டாவது காரணமாம். இதற்கு ஸ்தோமான சிவனே வேதாந்தப்பரதி பாத்யமான பொருள். அது அரூபமாயும் ஸ்தோமாயும் இருந்து உலக நன்மை புரிகிறது. கேவல நாமரூப மற்ற பரமாத்மாவைப் பூஜிக்கவோ, துதிக்கவோ முடியாது. அவரே நாமரூபங்களை ஏற்று எங்கும் நிறைந்தவர் எனக் காட்ட ச்மசானம் முதல் கைலாஸம் வரை யிருக்கின்றார். இத்தகைய உத்தம வஸ்துவை ஆச்சயித்தது மூன்றாவது சிறப்பாகும். கர்மகாண்டம் உராஸனை காண்டம் யோகம் ஞானகாண்டம் இவைகளில் கூறிய சகல தத்துவங்களையும் இந்நாமாவில் புகுத்திருப்பது நான்காம் சிறப்பாகும். குருவிற்கும் சிஷ்டயனுக்கும் உடனே பலனை அளித்ததென்பது ஐந்தாவது சிறப்பாகும். வேதபுராண ப்ரவித்தமானவை என்பது ஆறுவதாகும்.

சுருக்கமாகவும் ஸ்தோமாகவும் இருத்தல், உத்தம குருவால் உத்தம சிஷ்டயைக்கு உபதேசிக்கப்பட்டது, உத்தம வஸ்துவைக் குறிப்பது, ஸகல ஸாதநங்களையும் தனக்குள்ளே அடங்கியது, உடனே பலனை அளிப்பது, வேதபுராணங்களால் வர்ணிக்கப் பட்டது என இதை போன்ற மற்றும் பல காரணங்களால் இது மிகமிக உயர்ந்ததெனவிளங்குகிறது.

இதில் பெரும்பாலான நாமாக்கள் வேதத்தினால் அப்படியே கூறப்பட்டவைகள். சிவநாமாக்கள் நேராக அப்படியே கூறப்படாவிட்டனும், இதன் அர்த்தம் சுருதியில் வர்ணிக்கப்படுவதால் அர்த்தத்தினால் சுருதி கூறியவைகளாகும் \* மற்றவை புராணங்களில் கூறப்பட்டு ப்ரவித்த \* “அம்பிகாபதயே” என்று சுருதிப்ரவாதத்தி. “அம்பிகாஶாத்” என்பதின்குளது.

மாணவை. ஆகமங்களால் வர்ணிக்கப்பட்டு ஆலயங்களில் அமைக்கப்பட்ட இருபைத்தைந்து மூர்த்திகளின் நாமாக்கள் (இரண்டு மூன்றுகளைத் தவிர) பெரும்பாலும் இங்கு கூறப்படுவதால் ஆகமப்ரவீதித்த நாமக்களுமாகும். இவை ஆங்காங்கு குறிக்கப்பட்டிருகின்றன. அன்றியும் “சிவசக்த யைக்யறூபினீ” என்று பூலீலிதா ஸஹஸ்ர நாமாவில் வர்ணிக்கப்பட்ட அங்கு மின்கும் சிலநாமக்கள் அப்படியே அமைந்துள்ளும் மற்றவை அர்த்தம் பொருந்தியவைகளுமாகும். 28 நாமாக்கள் இரண்டிலும் ஏகமாயிருத்தல் ஆங்காங்கு குறிக்கப்பட்டிருக்கின்றன. முதல் மூன்று நாமாக்கள் இவர் பரமாத்மா, ஸ்ருஷ்டி ஸ்திதி லய கர்த்தா, “ஜன மாத்யஸ்யபதி”, என்ற ப்ரம்ம ஸ்மத்ரத்தால் வர்ணிக்கப்பட்டவர் என்பதை விளக்குகின்றன. “ஸ்வரமய” முதல் “பரமாத்மாசன்ற வரையிலுள்ள நாமாக்களும், 14, 54, 67, 58, 59, 62, 68, 71, முதல் 75, 79, 80, 82, 87, 89, 90, முதல் 95, முதல் 102 முதல் 108 வரை உள்ள நாமாக்களும் இந்த முதல் 3 நாமார்த்தத்தைப் பூர்ணமாக விளக்கி விபாக்யாநம்போலமைத்திருக்கின்றன. மற்ற ஒவ்வொரு ம் இந்த தத்துவத்தேபே பரம்பரையாகக் கூறினும் இதர அர்த்தத்தையும் விளக்குகின்றது. சகிசேகர முதலிய 8 நாமாக்களும் மற்றும் சிலதும் லோகாதுக்ரஹத்திற்காகவும் பக்தர்கள் உபாவிப்பதற்காகவும் ஸகுண மூர்த்தியாகத் தோன்றி உபாஸனை காண்டத்திற்கு விஷயமாகினார் என்பதைக் காட்டுகின்றன. விஷ்ணு வல்லப: அம்பிகாநாத: பக்தவத்ஸல: சிதிகண்ட: கங்காத: மிருத்யுஞ்ஞப: முதலிப சிலநாமாக்கள் பக்தாதுக்ரஹத்பரா யிருப்பதையும் பக்கி காண்டத்திற்கு ஸக்ஷயமாயிருப்பதையும் காட்டுகின்றன ஹஸி: யஞ்ஞுமய: லோம: என்பது போன்ற சிவநாமாக்கள் கர்ம காண்டத்தினுலும் இவரே போற்றப்படு

---

† சிவ: சிவா, மஹேஸ்வர: மஹேஸ்வரி: சம்பு, சாம்பவி சகிசேகர: சாருசங்க்ரலாதரா; சங்கர, சாங்கரி,

கிறூர் என்பதைக் காட்டுகின்றன. புஜங்க பூஷண: அநே  
காத்மா முதலியவை இவர்யோகி யோகத்தாலறியத் தக்  
வலமென எண்பிக்கின்றன. பூஷதந்தபித், தக்ஷாத்வரஹரா: பகநேத்ரபித் எனும் நாமாக்கள் சிவத்வேஷத்தை ஸஹியாத  
அம்பிகையின் பிராத்தனைக் கிணங்கி துவ்ட. சிகங்கணம்  
செய்தார் என்ற பக்த வாத்ஸல்யத்தைக் காட்டுகின்றன.  
அந்தகாஸாரஸுமதங: கங்காதரஃகாமாரிஃ ஸிலலோஹிதஃ சூல  
பாணிஃ என்பன ஹரிஹர அபேதத்தை காட்டுகின்றன: அம்  
பிகாநாதஃ என்பது போன்ற நாமாக்கள் புராணகதைகளை  
விளக்குகின்றன. மற்றும் பற்பல தத்துவங்களையும் விளக்கு  
கின்றன. புராணங்க ளெல்லாம் வெறும் கதைகளை மாதாம்  
சொல்ல வந்தவைகள்ல. கதையுடன் நீதியையும்  
வேதாந்த ரஹஸ்யத்தையும் அதிகாரிகளுக் கேற்றபடி  
கூறும்.

உதாரணமாக சசிசேகரஃ என்ற நாமாவைக் கவனித்  
தால் சந்தரண் தக்ஷன்கண்யகை 27 பெண்களை மணங்து  
ரோஹிணியிடத்தில் மாத்ரம் அதிக பக்ஷம் கொண்டு  
மற்ற மனைவிகளை மதிக்கவில்லை: தக்ஷன் இது தவறு இனி  
இங்கணம் செய்யாதே என எச்சரித்தான். மறுபடியும்  
அதே மாதிரி நடந்ததால் தக்ஷனால் சமிக்கப்பட்டுச் சிவனைச்  
சரணமடைந்தான். குருத்ரோஹம் செய்துமவரைச் சரண்  
புகுந்தான். அவர் அபயமளித்து அவளைத் தலைமீது  
அணியாக அணிந்தார் என்பது புராணகதை. இதிலிருந்து  
பக்ஷபாதங்கூடாது சிவன் சரணாகத வத்ஸலன். ஸர்வ  
வல்லமையுள்ளவன் என்று பல பல நீதிகள் தோற்றுகின்  
றன. சந்தரண் என்பது ஞானம் அல்லது ஸர்வஜீவ  
ஸ்மவஷ்டி என்பது வேதாந்தார்த்தமாம். இங்கணமே  
சூலம் ஜடை பாசு முதலியவைகளைத் தரித்திருந்தாலும்  
வேதாந்த ரஹஸ்யத்தையே விளக்குவதாக சிவநாமாஷ்  
டோத்தரசத்திற்கு “சுவதத்துவ ரஹஸ்யம்” எனும் விரி  
வரை எழுதிய ஸ்ரீமான் ஸிலகண்டதீக்விதாவர்கள் விளக்கு  
கிறூர்கள்:

▼

ज्ञानचन्द्रकलाचूडः खट्टाङ्ग शुद्धसत्त्वकः ।

त्रैगुण्यं शूलमेतस्य परशुः सत्यनिष्ठता ॥

“अथिवल्लुम् चन्त्ररैङ्के छिरोपूष्टज्ञामाक उल्ला  
वन्। कट्टिलं कालेन्तुम् सत्त्व लत्तवल्लुम् उल्लावन्।  
तरीकुण्ड वटिवमानतु इवन् कुलम्। प्रासवेवन्पतु  
लत्तक्षिप्पं लवल्लुम्” एतुम् वराहम् पुराणे वसन्त्तालं  
लवल्लुम् लवल्लुम् लवल्लुम् केवल परप्रिम्ममेम् एन  
देववल्लेन विळकुकिरतु.

இத்தகைய மஹர்மஹிமை வாய்ந்த இதைச் சுகியாக  
மூன்றுகாலம் படிப்போர் இஷ்டவீதத்தியைப் பெறுவர்.  
கேவலைந்துதிக்கே இத்தகைய மஹிமை உண்டு. பரமாத்ம  
ஸாங்கித்யம் வாய்ந்த சிவாலயத்தில் இதைப் பராயணம்  
செய்தாலோ அல்லது அர்ச்சனை செய்வித்தாலோ அதனு  
லுண்டாகும் பயனைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

சிவலிங்கம் ஏப்படி தனி கிற்குணமும் தனிலதுண்  
முமாக இல்லாமல் நிவாக இருக்கின்றதோ அங்கங்கேம்  
பராயணமெனும் ஜபயஞ்ஞமும் மாநவிகமும் காயிகமு  
மாக இல்லாமல் நுத்யமான வாசிகதபஸ்ஸாகும். இது  
கிரத்தை உள்ளவர்களுக்குக் கடினமான விஷபமல்ல.  
“நாமபாராயணப்ரிதா” நாம பராயணத்தால் ஸந்தோஷமடை  
கிறவள் என ஸ்ரீலவிதா ஸந்தூர்நாமங் கூறுகிறது. பாரா  
யணத்தால் சிவனருள் பெறலாம். “யஜாந் ஜபயஸ்து”  
யஞ்ஞங்களில் ஜபயஞ்ஞகமாக இருக்கிறேன், என கீதா  
சார்யன் விபூதியைகத்தில் வர்ணிக்கின்றார். இதில் ஹிம்  
ஸாதிகளில்லாததாலும் சரீர ப்ரயாஸம் தநவ்யயம் முதலிய  
வைகளில்லாததாலும் ஜபயஞ்ஞம் மிகச் சிறந்ததென  
பாஷ்யகாரர்கள் கூறுகின்றனர்.

जपमावर्तयन्ति जपन्वैत्रघ्नचारिकं ।

तदर्थबुद्धया संयाति मनसा जापकः परम् ॥

நித்யம் ஜபத்தை ஆவர்த்தி செய்துக்கொண்டு பிரும்ம சாரியாக (பிரும்மஸ்வரூபமான) மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு அதன் அர்த்தத்தைப் புத்தியால் உணர்ந்து மந்த்ரம் ஜபிப்பவன் பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகிறோன்.” என்ற பாரத ஜாபகோபாக்யாந சூலோகத்தால் அர்த்தமும் உணர்ந்து ஜபம் செய்பவர் எளிதில் ஸத்கதி அடையலா மென நிச்சயமாகின்றது.

கோட்யோ ஬்ரஹ்மதானாந் அगஸ்யாగமகோட்யः ।  
सद्यो विल्यतां यान्ति महादेवेतिकीर्तनात् ॥

ஒருமுறை மறைதேவ எனக் கூறினால் கோடி கோடி யான பிரும்ம ஹத்திகளும் தகாதவரைப் புணர்ந்த பரப்பும் லபித்து விடும் என சிவபுராண வசநமிருக்க, ஒரு முறை சிவ எனக் கூறினால் போதாதா? 108 நாமஜபம் செய்யவேண்டுமா? அதிலும் ஒருமுறை போதாதா? தினம் மும்முறை ஜபிக்கவேண்டுமா? என சங்கை நிகழலாம். “ஒரு நாமாவுக்கு எவ்வளவு பாபத்தைப் போக்கக்கடக்கச் சக்தியிருக்கிறதோ அவ்வளவு பாபத்தைச் செய்ய பாபியால் முடியாது” என நாமாவுக்கு மறிமை இருப்பதும் பாபமகாவதும் உண்மையே. ஆனால் அதற்குப் பிறகு நாம் பாபம் செய்யாமலிருப்போமா? அன்றியும் நாமாவை அதன் சப்தார்த்த விசீசநங்களை உணர்ந்து ஆழந்த பக்தியில் நிடிட்டு என் பாப மூட்டைகள் ஒழியவேண்டும் என உள்ள முருக நாம ஜபமும் செய்கிறோமா? பாபமகன் ருதும் வாஸனை உள்ளே இருந்து மநதினுலே உடலாலோ ஒரு பாபத்தைச் செய்யத் தூண்டுபல்லவா? அதற்காக அந்த பாப வாஸனையும் ஒழிய இந்த ஸத்வாஸனை ஏற பலமுறை ஜபிக்க வேண்டியதுதான். கார்யமாகும் வரை ஜபித்துப் பின்னர் மற்றாற்று அதமாகும். ஆயினும் நமது பாபம் அகலும் வரையிலாவது ஜபிக்கத்தான் வேண்டும். பாபமகன்றது என்பதற்கு லக்ஷணம் மேல்மேலும் புண்யம்

செய்வதேயாகும். அன்றியும் நாமஜபம் செய்யும்போது உண்டாகும் ஆங்ந்தம் அனுபவத்தால்தான் அறியத்தக்கது. ஜபிப்போர் இந்த வாதம் செய்யார். வாதம் செய்தாலோ பாபமகலவில்லை என்பது ஸ்பஷ்டமாகிறது. அன்றியும் “அஸ்திரஸ்குடுபதேஶாது” 4-1-1 என்ற பிரும்மஸுத்திரத்தில் ச்ரவணமனாதிகளை ஒரு முறை செய்தால் போதாதா? என்று கேட்க அடிக்கடி உபதேசிக்கப் பட்டிருப்பதால் அடிக்கடி செய்யவேண்டியதுதான் என ஸுத்ரபாஷ்யம் முடிவுக் ட்டியிருப்பதாலும் சிஷ்டர்கள் ஆயிரம் அல்லது 2 ஆயிரம் பகவங்நாம ஜபம் செய்யாமல் உண்பதில்லை என்ற சிஷ்டாசாரத்தினாலும் மும்முறை இதை ஜபிப்ப துடன் ஸ்தா பகவங் நாமாவைச் சொல்லிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

இதில் பெரும்பாலும் சிவபக்தாக்ரே ஸராயிருந்து மந்தரி பதவியும் வகித்து சிவபூஜா துரந்தரான ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர்வாள் எழுதிய சிவத்துவ ரஹஸ் யத்தை ஒட்டியே அர்த்தங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. ஆங்காங்கு ச்ருதிப்ரவலித்த நாம எது? புராண ப்ரஹிதத் நாம எது? ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவுடன் ஒத்திருக்கும் நாம எது? எந்தெந்த நாம மஹேஶ்வராவதார மான 25 மூர்த்திகளின் பெயர்? எந்தெந்த நாம ஜுதிஹ்மயம் எந்த கேஷத்திரத்தில் நடைபெற்றது? என்பது போன்ற விவரங்கள் ஆங்காங்கு குறிக்கப் பட்டிருக்கின்றன. ॥லலாண்டுகளாக இத்தொண்டில் ஈடுபட அவா இருந்தது.

அதைப்பூர்த்தி செய்விக்க இதை அச்சிட முன்வந்த ஸ்ரீராஜம் கம்பெணியாருக்குச் சிவகாமியுடன் கூடிய சிவகாமீச்வரராஜாவும் மேல்மேலும் செல்வமும் சிரத்தையும் உண்டாக வேண்டுகிறேன்.

गच्छतः स्वलनं कापि भवत्येव प्रमादतः

हसन्ति दुर्जनास्त्रं समादधति साधवः ॥

“நடப்பவன் தவரி விழுதல் கூடும் தூர்ஜுநர் நகைப்பார்  
ஸாதுக்கள் ஸமாதானம் செய்வர்” என்றபடி புத்தி மாந்த  
யத்தாலும் தவறுதலாலும் பல குற்றங்கள் நிகழ்வது  
ஸஹஜம். அதைத்திருத்தி ஆண்புடன் மற்றும் இதற்குத்  
தேவையான விடயங்களையும் சிவனடியார்கள் தெரிவித்  
தால் அவர்களினாலும் அடுத்தப்பதிப்பும் வெளிவந்தால்  
உச்சமயம் அவைகளைச் சேர்க்கலாம்.

அபராධஸஹஸ்ராணி கியந்தேஹநிஂশ் மயா ।

஦ாஸோஹமிதி மா மத்து க்ஷமஸ் பரமேஷ்வர ॥

அமரகலா விலாஸிநீ }  
சாந்தாச்சரமம் }  
ஸ்தேஷன் ரோட், }  
மேல மாம்பலம். }  
சென்னை

இங்குவரம்  
அடியாரடி பணியும்  
ஸ்ரீவத்ஸ வே. சோமதேவ சர்யா.





## शिवाष्टोत्रशतनामस्तोत्रम्

श्रीगणेशाय नमः ॥

**पार्वत्युवाच—**

शरीरार्धमहं शंभोर्येन प्राप्त्स्यामि केशव ।

तदिदानीं ममाचक्षव स्तोत्रं शीघ्रफलप्रदम् ॥

**नारायण उवाच—**

अस्ति गुद्यतमं गौरि नाम्नामष्टोत्ररं शतम् ।

शंभोरहं प्रवक्ष्यामि पठतां शीघ्रकामदम् ॥

नारायण ऋषिः । अनुष्टुप्छन्दः । सदाशिवो देवता ।

**ध्यानम्**

घबलवपुषमिन्दोर्मण्डले संनिविष्टं

भुजगवलयहारं भस्मदिघाङ्गमीशम् ।

हरिणपरशुपाणिं चारुचन्द्रार्धं मौलिं

हृदयकमलमध्ये संततं चिन्तयामि ॥

शिवो महेश्वरः शंभुः पिनाकी शशिशेखरः ।

वामदेवो विरुद्धगाक्षः कपर्दीं नीललोहितः ॥ १ ॥

शंकरः शूलपाणिश्च खट्टाङ्गी विष्णुवल्लभः ।  
 शिपिविष्टोऽम्बिकानाथः श्रीकण्ठो भक्तवत्सलः ॥ २ ॥

भवः शर्वश्चिलोकेशः शितिकण्ठः शिवाप्रियः ।  
 उग्रः कपाली कामारिरन्धकासुरसूदनः ॥ ३ ॥

गङ्गाधरो ललाटाक्षः कालकालः कृपानिधिः ।  
 भीमः परशुहस्तश्च मृगपाणिर्जटाधरः ॥ ४ ॥

कैलासवासी कवची कठोरश्चिपुरान्तकः ।  
 वृषाङ्को वृषभारुदो भस्त्रोद्भूलितविग्रहः ॥ ५ ॥

सामप्रियः स्वरमयस्त्रयीमूर्तिरनीश्वरः ।  
 सर्वज्ञः परमात्मा च सोमसूर्याम्बिलोचनः ॥ ६ ॥

हरिर्विद्यमयः सोमः पञ्चवक्त्रः सदाशिवः ।  
 विश्वेश्वरो वीरभद्रः गणनाथः प्रजापतिः ॥ ७ ॥

हिरण्यरेता दुर्धर्षः गिरीशो गिरिशोऽनघः ।  
 भुजङ्गमूषणो भर्गो गिरिधन्वा गिरिप्रियः ॥ ८ ॥

कृतिवासाः पुरारातिः भगवान्प्रमथाधिपः ।  
 मृत्युज्जयस्त्सूक्ष्मतनुर्जगद्वधापी जगद्गुरुः ॥ ९ ॥

व्योमकेशो महासेनजनकश्चारुविक्रमः ।  
 रुद्रो मूर्त्तपतिः स्थाणुर्हर्विर्बुद्ध्यो दिगम्बरः ॥ १० ॥

अष्टमूर्तिरनेकात्मा सात्विकशुद्धविग्रहः ।  
 शाश्वतः खंडपरशुरजः पाशविमोचकः ॥ ११ ॥  
 मृडः पशुपतिर्देवो महादेवोऽव्ययो हरिः ।  
 पूषदन्तभिदव्ययो दक्षाध्वरहंगे हरः ॥ १२ ॥  
 भगनेत्रभिदव्यक्तस्सहस्राक्षस्सहस्रपात् ।  
 अपर्वगप्रदोऽनन्तस्तारकः परमेश्वरः ॥ १३ ॥  
 एवं श्रीशंभुदेवस्य नामामष्टोत्तरं शतम् ॥  
 एतदष्टोत्तरं नामां शतमान्नाय संमितं ।  
 शंकरस्य प्रिया गौरी जसाशंभुप्रसाददं ॥  
 त्रैकाल्य मन्वहं देवी वर्षमेकं प्रयत्नतः ।  
 अवाप सा शरीरार्धं प्रसादात् शूलपणिनः ॥  
 यस्तिसन्ध्यं पठेचित्यं नामामष्टोत्तरं शतम् ।  
 शतरुद्धत्रिरावृत्या यत्कलं लभते नरः ॥  
 तत्कलं प्राप्नुयाच्चित्यं एकावृत्या नसंशयः ।  
 सकृद्वा नामभिः पूज्य कुलकोटि समुद्धरेत् ॥  
 बिल्वपत्रैः प्रशस्तैश्च पुष्पैश्च तुलसीदलैः ।  
 तिलाक्षतैर्यजेत् यस्तु जीवन्मुक्तो नसंशयः ॥

---

# சிவாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்.

**ஸ்ரீகணேசாய நம:**

**பார்வத்யவாச—**

சரோத்த மஹம்சம்போர்தேயென ப்ராப்ஸ்யாமி கேசவ  
ததிதானீம் மமாசக்ஷவ ஸ்தோத்ரம் சீக்ரபலப்ரதம்.

**நாராயண உவாச—**

அஸ்தி குல்யதமம் கெளரி நாம்நாம ஷ்டோத்தரம் சதம்  
சம்போரஹம்ப்ரவக்ஷபாமி பட்ராம் சீக்ரகாமதம்.

நாராயணருவிஃ அனுஷ்டிப்சந்தி: ஸதாசிவோதேவதா  
த்யானம்.

தவளவபுஷமிங்டோர்மண்டலே ஸன்னிவிஷ்டம்  
புஜகவலயஹாரம் பஸ்மதிக்தாங்கமீசம்  
ஹரிண பரச பாணிம் சாருசந்தரார்த்த மெளனிம்  
ஹ்ருதய கமலமத்யே ஸந்ததம் சிந்தயாமி.

- சிவோ மஹேஶ்வர: சம்பு: பிநாகி ச்சிசேகர:  
வாம தேவோ ஷிருபாக்ஷ: கபர்தி கீலலோஹித:  
சங்கர: சூலபாணி: ச கட்வாங்கி விஷ்ணு வல்லப:  
சிபிவிஷ்டோம் பிகாநாத: ஸ்ரீகண்டோ பக்தவத்ஸல: (1)  
பவ: சர்வஸ்ததிரிலோகேச: சிதிகண்ட: சிவாப்ரிய:  
உக்ர: கபாலி காமார்ந்தகாஸூர் ஸுதன:  
கங்காதரோ லலாடாக்ஷ: காலகால: க்ருபாநித:  
பிம: பரச ஹஸ்தச்ச ம்ருக பாணிர் ஜடாதர:  
கைலாஸவாவீ கவசி கடோரஸ் திரிபுராந்தக:  
வ்ருஷாங்கோ வ்ருஷபார்ண்டோ பஸ்மேமாத் துவித விக்ரஹ:  
ஸாமப்ரிய: ஸ்வரமயஸ் த்ரயி மூர்த்திர சீச்வர:  
ஸர்வக்ஞ: பரமாத்மா ச ஸோமஸுர்யரக்னி லோசன:  
ஹவிர்யக்ஞமய: ஸோம: பஞ்சவக்தர: ஸதர்சிவ:  
விச்வேச்வரோ வீரபத்ர: கண்நாத: ப்ரஜாபதி: (6)  
விச்வேச்வரோ வீரபத்ர: கண்நாத: ப்ரஜாபதி: (7)

ஹிரண்யரேதா துர்தர்ஷ: கிரிசோ கிரிசோனக: புஜங்கபூஷனே பர்கோ கிரிதன்வா கிரிப்ரிய: (8) க்ருத்திவரஸ: புராராதி: பகவான் ப்ரமதாதிப: ம்ருத்யுஞ்ஜயஸ் ஸுஶ்ரமதனுர் ஜகதவ்யாபீஜகத்குரு: (9) வயோமகேசோ மஹாலேன ஜனகச்சாரு விக்ரம: ருத்ரோ பூபதி: ஸ்தானுரஹிர்பூத்ர்யோ திக்ம்பர: (10) அஷ்டாமுர்த்தி ரநேகாத்மா ஸாத்விகச் சுத்த விக்ரஹ: சாச்வதி: கண்டபரச ரஜ: பாசுவிமோசக: (11) ம்ருட: பசுபதிர்தேவோ மஹாதேவோவ்யயோ ஹரி: பூஷதந்த பிதவ்யக்ரோ தக்ஷாத்வர ஹரோ ஹர: (12) பகநேத்ர பிதவ்யக்தஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் அபவர்க ப்ரதோந்தஸ் தாரக: பரமேச்வர: (13) ஏவம் ஸ்ரீசம்புதேவஸ்யநாம்நா மஷ்டோத்தரம் சதம். ஏதவஷ்டோத்ரம் நாம்னும் சதமாம்னய ஸம்மிதம் சங்கரஸ்ய ப்ரியா கெளரி ஜப்த்வாசம்பு ப்ரஸாததம் த்ரைகால்யமன்வலும் தேவீ வர்த்தமேகம் ப்ரயதனத: அவாப ஸா சீரார்த்தம் ப்ரஸாதாத் சூலபாணின: யஸ்திரி ஸந்தயம் படேந்தித்யம் நாம்னு மஷ்டோத்தரம் சதருத்ர த்ரிராவ்ருத்ய யத்பலம் லபதேநர: [சதம் தத் பலம் ப்ராப்துயாந்தித்யம் ஏகாவ்ருத்யாந ஸம்சய: ஸக்ருக்த்வா நாமபி: பூஜ்ய குலகோடிம் ஸமுத்தரேத் பில்வபத்ரை: ப்ரசஸ்தைச்ச புஷ்பபைச் ச துலவீதலீ: திலாக்ஷதைர்யஜேத்யஸ்து ஜீவன்முக்தோ நஸம்சய:

**பார்வத்யுவாச - பார்வதி கேட்கிறுள்.**

**ஶரிரார்஧மஹ ஶ்஭ோ: யேநபாப்த்யாமி கேஶவ |**

**தடி஦ானீ மமாசக்ஷ ஸ்தோற் ஶிவபலப்ரदம् ||**

**பார்வத்யுவாச**

சீரார்த்தமஹம் சம்போ: யேநப்ராப்ஸ்யமி கேஶவ  
தத்திதானீம் மமாசக்ஷவ ஸ்தோத்ரம் சிக்ரபலப்ரதம்,

ஓ கேசவ ! எந்த ஸ்தோத்திரத்தினுல் நான் பரம  
விவத்தின் பாதி உடலைப் பெறுவேனே. சீக்கிரம் பயனைத்  
தருவதான அத்தகைய ஸ்தோத்திரத்தை இப்பொழுது  
எனக்குக் கூறும்.

**நாராயண உவாஞ - நாராயணர் கூறினார்.**

அस्ति ஗ுஹதம் ஗ௌரி நாஸ்மாதோதரं ஶதம् ।

ஶம்஭ோரூ பிவக்ஷ்யாமி பத்தா ஶிவகாமदம् ॥

**நாராயண உவாச**

அஸ்தி குஹ்யதமம் கெளரி நாம்னுமஷ்டோத்தாம் சதம்  
சம்போரஹம் ப்ரவக்ஷ்யாமி படதாம் சீக்ர காமதம்.

ஓ கெளரி! அத்யங்கதம் ரஹஸ்யமான சிவனாது 108  
நாம இருக்கின்றது. படிப்பவர்க்கு சீக்ரம் இஷ்டத்தை  
அளிப்பதான அதைக் கூறுகிறேன்.

### த்யானம்.

धவळ वपुषमिन्दोः मण्डले सच्चिविष्ट

भुजग वलय हारं भसदिग्घाङ्गमीशं ।

हरिण परशु पाणि चारु चन्द्रार्ध मौऽि

हृदय कमल मध्ये सन्ततं चिन्तयामि ॥

தவள வபுஷ மிந்தோ : மண்டலே ஸன்னிவிஷ்டம்  
புஜக வலய ஹராம் பஸ்ம திக்தாங்க மீசம்.

ஹரின பரசு பாணிம் சாரு சந்த்ரார்த்த மெளனிம்  
ஹருதய கமல மத்யே ஸந்ததம் சிந்தயாமி.

பத அர்த்தம். ஧வळ விவண்மையான வபுஷ சரீரத்தை  
உடையவரும் இந்஦ோ : சந்திரனுடைய மண்டலத்தில்  
சச்சிவிஷ் வீற்றிருப்பவரும் ஭ுஜग பாம்பை, வலய வளையாக  
வும் ஹரு ஹாரமாகவும் உடையவரும் ஭ஸ பஸ்மாவினுல்

திரு பூசப்பட்ட, அண் அவயவங்களை உடையவரும் ஹரிண மாண், பரஸு கோடாலி, (இவைகளை) பானி கையிலே தியவரும் சார் அழகிய, சந்திராஷ் பாதிசுங்கிராண் மௌலிக் சிரசில். அணிந்தவருமான ஈஶ் ஸர்வேச்வரர்களை, ஹட்யக்மல் திற்குதய மாகிற தாமரையின் மத்யே நடுவில் ஸந்தத் எப்பொழுதும் சிந்தயாமி தயானம் செய்கிறேன்.

வெனுப்பான உடல் உள்ளவரும் சந்தர் மண்டலத் தில் இருப்பவரும் பாம்பை கங்கணமாகவும் ஹாரமாகவும் உடையவரும் விழுதிழுசிய உடல் உள்ளவரும் மாளையும் கோடாவியையும் கையில் வைத்திருப்பவருமான பாதி. சந்திரனைத் தலைமீது தரிக்கும் சிவனை வழங்குதய தாமரையின் இடையே அடிக்கடி நினைக்கின்றேன்.

ஸ்ரீசிவாப்யாம் நம:

## ॥ शिवनामाष्टोत्तरशतार्थः ॥

**ஸ்ரீசிவநாமா ஷ்டோத்தர சதத்தின் அர்த்தம்.**  
**ஓம் சிவாய நம:**

ओं शिवाय नमः

(ஸ்ரீகிவா ஸ்ரீலவிதாஸஹஸ்ரநாம் 998.)

சுபமான ஸர்வக்ஞர்களும் வர். ஸ்வயம்சபமானவர்? எல்லா உலகையும் தனக்குள்படுக்கவைத்திருப்பவர். அழுகானவர். உலக நன்மையை விரும்புபவர். மங்களத்தைச் செய்யவர். எனவும் பொருள்ளனர்.

शेतेऽसि ऊगदीहते दिशति च श्रेयःप्रजानामसौ

शान्ति यति समस्तमङ्गलगुणग्रामैकसीमायते ।

इच्छाशक्तिमुपैति निर्मलतरःशास्त्रे प्रकृत्येति च

**व्याचष्टे शिवनाम यस्य विभवं तस्मै परस्मै नमः ॥**

இவரிடம் உலகம் இருக்கிறது. உலகை விரும்பு பவர். ஜநங்களுக்கு ச்ரோயஸ்ஸை அளிக்கிறார். சாந்தி அடைபவர். ஸமஸ்த மங்கள குணத்திற்கு இருப் பிடமானர்.. இச்சாசக்தியை அடைபவர். நிர்மலமானவர். என “சிவ” எனும் சொல் எவனதுமலிமையை விளக்குகிறதோ அந்த பரம புருஷனுக்கு நமஸ்காரம். இது எல்லா நாமங்களிலும் மிகச்சிறந்தது. வேதத்தினால் சதருத்தீயத்தில் பஞ்சாக்ஷரியில் ஓவரத்நமாகக் கூறப்பட்டது. “தற்செயலாகக் கூறப்பட்டாலும் இது பாபத்தை அகற்றும். மஹாபாதகங்களை அகற்றுவது சிவ எனும் சொல் நம: என்பதுடன் சேர்ந்த பஞ்சாக்ஷரீ முக்தியையளிக்கும். என்மிருதிகளும் சிவ புராணமும் கூறுகின்றன.

“சண்டாளனுகயிருந்தாலும் சிவ எனும் சொல்லீச் சொல்வானுகில் அவனுடன் வவலிக்கலாம். அவனுடன் பேசலாம். அவனுடன் உண்ணலாம்.” எனச்ருதி கூறுகிறது “ஒரு முறை ஏதோன்று ப்ரஸங்கத்தால் சிவ எனும் இரு அக்ஷரமுள்ள பகவன் நாம கூறப்படின், அது மனிதர்களின் ஸகல பாபங்களையும் போக்குகிறது. பணித்ரமான கீர்த்தி உள்ளவனும் எவராலும் அலக்ஷ்யம் செய்ய முடியாதவருமான சிவனைச் சிவேதரனுன (அமங்களனுன) நீத்வேவிக்கின்றாய் என தாக்ஷராயனி தக்ஷனைப்பார்த்து கூறுகிறன். (ஸ்ரீபாகவதம்) அதனால்தான் இது முதல்நாமாவாக அமைக்கப்பட்டுள்ளது:

ஸாதுக்கள் எப்பொழுதும் சிவ சிவ எனக் கூறுவது இதனால்தான். அவனே இவனே என்பதை விட்டு சிவனே சிவனே என்று கூறிறன்பது பழமொழி. “வசகாந்தெளி” எனும் தாதுவிலிருந்து தோன்றி, அக்ஷரமாறுதலால் ஹிமஸ் என்பது விம்ஹ என்றானது போலும். பச்யகர்க்கப்பராக ஆனதுபோலும் வசி (அழகானவன்) எனும் சொல் சிவ என்று மாறியது எனுங்கூறுவர். முதல் நாம ஜகத்காரன்வஸ்து பரமசிவன். எனக்குறிக்கின்றது. இது ச்ருதிப்ரவனித்தநாம.

## 2. ஓம் மஹேச்வராய நம:

२. ஓ மஹேஷ்வர நம:

(மஹேஸ்வரி ஸ்ரீவலிதாஸஹஸ்ர நாம. 750)

மஹத்துவமுள்ள ஈச்வரன். (இந்திராதிகளுக்கும் ஈச்வரன்) மஹத்தான அடக்கி ஆளும்சக்தி உள்ளவர். இதுவும் வேதப்ரவீததமான நாம். “மாயையை பரகிறுதி என்றும் மாயையை அடக்கி ஆள்பவன் மஹேச்வரன்” எனவும் ச்ருதியில் கூறப்படுகிறது. “ஸச ஐச்வர்பே” என்ற தாதுவிலிருந்து தொன்றிய சப்தமிது. மஹத்தான ஈச்வரன் மஹான்களுக்கும் ஈச்வரன் என இருவகையாகவும் அர்த தம்பொருந்தப். ஐச்வர்யம்வாய்ந்த அணைவரையும் ஈச்வரன் அல்லது ஈசன் என்றாலும் இச்சொல் பரமசிவத்திற்கே உரியதாகும். கீர்சன் தாநேசன் என மற்ற அடிமொழிகளைக் கூறுமல்ல ஈசன் என்பது பரப்பிறும்மமானபரம சிவத்தையே கூறுவதாகும். அதனாற்றுண் பத்து உபநிஷத்துக்களில் முதலாவதாகக்கருதப்படும் உபநிஷத்திற்கு ஈசாவாஸ்ய மென்ற பெயர் தோன்றிற்று. அது ஈசனையும் பரமாத்மாவையே கூறுகிறது.

“எவன் வேதத்தின் ஆதியில் ஸவரமாகச் சொல் லப்படுகிறனே எவன் வேதாந்தத்தில் பிரதிஷ்டிதனே, பிரகிறுதி லீனனுள் அந்த பிரணவாகாரானுக்கு மேற்பட்ட வன் (நாதவடிவ) மஹேச்வரன்” என்றும் ச்ருதி கூறுகிறது. (தைத்திரியாரண்யகம்)

“சிவோ மஹேச்வர ச்சைவ ருத்ரோ விவங்கு: பிரா மஹ: ஸம்ஸார வைத்ய: ஸர்வக்ஞ: பரமாத்மேதி முக யத:” என இவ்வெட்டுநாமாக்கள் மிக முக்யமான தெனச் சிவபுராணங்கூறுகிறது.

மஹேச்வரரின் ஆயிரத்தின் ஓரம்சத்தால் ருத்ரனும் கோடியின் ஓரம்சத்தால் பிரும்ம விஷங்குகளும் உண்டாகின்றனர்.

மஹேச்வர தத்வம் மூன்று வியூஹமாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1. பரமசிவம். 2. ஸதாசிவன். 3. மஹேச்வரன். சிவஸாதாக்யம், அமூர்த்தி ஸாதாக்யம், மூர்த்தி ஸாதாக்யம், கர்த்தருஸாதாக்யம், கர்மஸாதாக்யம். என இரண்டாவதான் ஸதாசிவம் ஐந்துவகையாம். சந்தர் சேகரண் முதலிய இருபத்தைந்து பிரிவுள்ளது மஹேச்வர தத்வம். ஆக மூன்றும் சேர்ந்து பரமசிவ தத்வம் முப்பத்தொன்றுகும். தேவேந்திரன் ரகுவை நோக்கி “புருஷோத்தமனென்றும் சொல் எப்படி ஹரியையே குறிக்குமோ மஹேச்வரனென்றெசால் எப்படி முக்கண்ணீண்யே குறிக்குமோ, அங்கனம் சதமகன் என்று என்னீயே முநிவர், அறிவார்கள். இச்சொல் இரண்டாவது மாதனிடம் செல்லாதென்கிறார். (ரகுவம்சம்)

அன்றியும் மஹாகவி காளிதாசன் விக்ரமோர்வசிய மெனும் நாடகமங்கள் சோலோகத்தில் சுக்வரன் என்றெசால் வேறு ஒருவரையும் கூறுமல் அர்த்தம் பொருந்தியதாக எவனிடத்தில் அமைந்திருக்கிறதோ அந்தபகவான் நன்மை செய்யட்டுமென, சுக்வரபதத்திற்குப் பரமசிவமே பொருளென உணர்த்துகிறார். முதல்நாம ஜகத்காரணன் என்றும் இரண்டாவது நாம கார்ய வஸ்துவாகவும் ஆன வன் எனவும் விளக்குகிறது. காரணமே கார்யமாவது இயல்பு.

### 3. ஓம் சம்பவே நம:

३ औं शम्भवे नमः

(சாம்பலீ பூர்ணி வ. ஸ. 122.)

ஸ்வகத்தை உண்டுபண்ணுவார். ஆநந்தமுள்ளாவர். அநாதியான் ஸம்ஸாரத்தில் பல பிறவிகளில் சுழன்று சொல்லானத் துண்பங்களை அனுபவிக்கும் ஜீவராசிகளுக்குச்சிறிது காலம் உபஸம்ஹார மூலமாக ஸ்வகமளிப்பவர். வைத்தியர் ரணசிகித்தஸ் செய்வதுபோல் உபஸம்ஹாரமும் கருணையால் செய்யப்படுவதால் ஹிம்ணஸையா

காது. இதுவும் சுருதி பிரவலித்தநாம். சம்னன்பது ஸாகம் எனும் பொருள்கொண்ட அவ்யயம். அது இவரிடமிருந்து உண்டாவதால் சம்பு என்ற சொல் தோன்றிற்று “சிவ ஏகோத்யேய: சிவங்கா:” இவன் ஒருவனே த்யாநம் செய்யத் தக்கவன் எனச்சுருதி கூறுகிறது. இந்நாம் உபஸம் ஹராமுர்த்தியாக த்யாநம் செய்யும்படி கூறப்படுகிறது. ஸ்ருஷ்டிலய மிரண்டு முடுத்துக்கூறப் பட்டதால் இடையி அள்ள பாலநமும் அதைச் செய்யும் தரிமூர்த்தி இவரே என எண்பிக்கின்றது.

#### 4. ஓம் பிநாகிநே நம.

##### ४. ஓ பிநாகினே நம:

பிநாகமெனும் வில்லை உடையவர். பிசராக்கியால் மூடப்பட்ட, நாக-திருப்புரங்குல் ஆக்ரமிக்கப்பட்ட ஸ்வர்க் கத்தை உடையது என்பது பதத்தின் பொருள். ஸ்கந் தஞ்சை கொல்லப்பட்ட தாரகாஸ்வரனது புத்திரர்களான வித்யுன்மாலி, மகராக்ஷன், கமலாக்ஷன், என்ற மூன்று அஸ்வர்களும் பிரம்மனை நாடித் தவம் செய்து மூன்று வரங்களைப் பெற்றுத் தேவர்களை ஹிம்வித்தனர். ஸார்களது பிரார்த்தனைக்கிணங்கி அழுர்வமான தேரின் மீதமாந்து கடாக்ஷத்தால் முப்புரத்தையும் சிவன் எரித் தார். அம்புவடிவமாயுள்ள ஸோமன் விஷத்து கர்லாக்கின் வாயு ஆகிய இவர்கள் தங்களை அஸ்வர்மீது விடும் படிவேண்ட இந்த வில்லின் மூலமவர்களைவிட்டர். (விங்க புராணம்) பிநாகமெனும்வில்லை ஊன்றிய இடத்திலிருந்து பிநாகினீ என்று நதி தோன்றி உத்திரபிநாகினீ தகவின பிநாகினீ என இரண்டாகமாறிற்று.

கண்வமுனி கடுந்தவும் புரிய அவர்மீது புற்றுத் தோன்றி அதில் ஓர் மூங்கில்மரம் உண்டானது. அதிலிருந்து பிநாகம், சார்க்கம், காண்டவும் என மூன்று வில்கள் செய்யப்பட்டன.

ஜகத்தைக்காக்கு மில்லில் வேதத்தில் பல இடங்களில் போற்றப்படுகிறது. (பாரதம் ஆநுசாஸனிகபர்வா) இங்நாமாவும் வேதப்பிரவித்தமானதே. அபி. எனும் தாதுவிற்கு மூடுதல் என்பது பொருள். பாணத்தால் மூடப்பட்ட ஸ்வர்க்கத்தை உடையவரென்பது ஸமாஸாரத்தம். தன் கடாகஷத்தினால் அல்லது அட்டலமாஸத்தால் ஸ்வர்க்கத்தில் கூடிய திருப்புரத்தை எரித்தார். ஆனாலும், பாணவடிவமான மஹாவிஷ்ணு முதலியவர்களது பிரார்த்தனைக்கிணங்கி பக்த பராதீனனான பகவான் மறுபடியும் எரிந்த முப்புரத்தின்மீது அந்த பாணத்தை விட்டார். இந்த ஜீசித்தியமே சிவாலயத்திப்பம் எனும் கார்த்திகையில் ஆலயங்களில் “சொக்கப்பாணை” என ஒலைகளாலாகிய மூன்று குடிசைகள் எறிக்கப்படுகின்றன. இங்நாம் பரிடாலன கர்த்தாவான விஷ்ணுவாகவும் இவர் த்யானம் செய்யத் தக்கவரென எண்பிக்கிறது. இதுவரை “ஜன்மாத்யப்பயதை” என்ற வேதாந்த ஸமத்ரத்தின் பொருள்ரைக்கப்பட்டது.

## 5. ஓம் சுசிசேகரய நம:

### ५. ஓ ஶशி ஶேக்ராய நம:

(சாருசங்ரக கலாதார ஸ்ரீலில 243.)

சந்திரனைச் சிரோபூஷணமாக உடையவர். “சிவன் தலைமீதுள்ளஜூட்ட மலைகளும் நதிகளுமாகும். சந்திரன் ஞாநவடிவனுவான்” (வராஹபூராணம்) ஜீவர்களுக்கு மூர்த்தம் அமூர்த்தமென இரு சரீரமுண்டு. அதில் அமூர்த்தமென்பது கேஷத்ரஜ்ஞன். மூர்த்தமென்பது பாற்கடவில் தேரன்றிய ஶர்வஜீவ ஸமஷ்டி ரூப சந்திரன். (வராஹபூராணம்) அதைச் சிரவில் வலுறிக்கக் காரணம் யாதெனில் தக்ஷயாகத்தில் சிவனால் காலால் உதைக்கப்பட்ட சந்தரண், தான் நிரபாதி, தன்னை கூழ்மிக்க வேண்டும் என வேண்டகருனு மூர்த்தியான பகவான் அவனைத்தலைமீதனீந்தார். (யார். ஆத, பர்வா.) புராண ஆகம ப்ரவித்தங்காம இது

மஹேச்வரனது இருபத்தலைந்து மூர்த்திகளில் இது முதல் மூர்த்தியாம்.

முயல்போன்ற அடையாளமுள்ளதால் சசி எனக் கங்கிரஸுக்குப்பெயர். சந்திரனைச் சிரோபூஷணமாக உடையவர் என்பதுபொருள். இம்மூர்த்தியே சந்திர சேகரர் என்றும் சந்தர்மெள்ச்வரர் என்று மழைக்கப்படுகிறது. ஆலயங்களில் உத்ஸவகாலத்தில் பெரும்பாலும் கிராமப்பிரதழினைம்வரும் மூர்த்தி இது. “குணதோஷங்களின்மீல்லாத விடமில்லை. அறிவாளி குணத்தைக் கொண்டாடித் தோஷத்தை மந டேதாடு வைத்திருக்க வேண்டும். பாற்கடலிலிருந்து தோன்றிய விஷத்தைப்பராம சிவன் தன்கழுத்திலே வைத்துக்கொண்டார். சந்திரனைத் தலைமீது வைத்துக் கொண்டாடுகிறார் பார்” என ஓர்களி கூறியிருக்கிறார். இவர்பரமதயானு. சந்திரனைப்போல் பக்த கர்களை ஸந்தோஷப்படுத்து கிறவர் என இந்நாம் என்பிக் கின்றது. பினாகி என்ற நாமாமுதல் ஸ்துண மூர்த்தி ஸ்வரூபம் கூறப்படுகிறது.

## 6. ஓம் வாய்தேவாய நம :

ஓ. ஓ வா ஸ தேவாய நம:

அழகானதேவன். இடதுபுரமுள்ள உமையுடன் கிரீடைசெய்யவர்.

“தனது உடலில் ஓர் பாகத்திலுள்ள சக்தியைக் கொண்டே உலகஸ்ரஷ்டி முதலிய கிரீடை செய்கிறார்” என்பதனால் அவர் அபரிமிதமான மறிமைக்கு இருப்பிட மானவர் எனத்தெரிகிறது. மங்களத்திற்கு இருப்பிட மாகவும் யுவாவாகவும் அதி ஸாந்தரங்கவும் கல்பனிரு கஷத்தினாடியே உமையுடன் ஸாகமாகவீற்றிருப்பவராகவும் சிவனைத்தயாநம் செய்யவேண்டும். (ஆகமம்) இவர் உதாவலீ நன். இடது புறமுள்ள ஜகன் மாதாவின் அருளால்தான் இவர் உலகஸ்ரஷ்டி முதலியதைச் செய்கிறார். தேவியில்லா

விட்டல் அகசபாமலிருப்பர். (ஸளந்தரியலஹீ) உலகவில கஷணமாகக்கபாலம் முதலியவைகளைத் தரிப்பவர், என்றும் பொருள் கூறலாம். வேறென்றுவரிடமிருந்து, நற்பயனை விரும்புபவரன்றே மங்களவேஷம் தரிக்கவேண்டும்? ஸ்வதந்திரனுகவும் ஏகனுகவும் உள்ளவன். எப்படியிருந்தாலென்ன? (சிவத்தவரலூஸ்யம்).

இதுச்ருதியிரவித்த நாம. ஸ்தாசிவவ்யூஹம் ஜந்தில் வடத்தையிலுள்ள மூர்த்தியிது.

### 7. ஓம் விருபாக்ஷாய நம:

#### ७. ஓ விருபாக்ஷாய நம:

விலக்ஷணமான கண்களுள்ளவன். உலகிற்கு விருத்தமான நெற்றிக்கண்மாத்திரமல்ல. ஸகல இந்திரியங்களும் தாதுக்களும் கூட்டலோகவிலக்ஷண மானவைகளே! இவர் உடலில் ரக்தமாம்ஸ எலும்புகளில்லை. ஆகாசத்தில் பிரதி பிம்பம்போல் இந்திரதநுஸ் போல் ஜயோதிர்மயமாக விளங்குவது ஸ்தாசிவனது சரீரம். (சிவாகமம்) இதுவும் ச்ருதி பிரவித்தி நாம. “சாஸ்திர யோநித்வாத்” என்ற பிரும்மஸமத்திரத்தில் கூறியபடி இவர்ஸகல ஆகமங்களுக்கும் மந்திரங்களுக்கும் இருப்பிட மாயிருக்கிறார்” ‘எனகா மிகாகமத்தில் வர்ணிக்கப்படுகிறது’ சந்திரஸமர்ய அக்னி களையே மூன்று கண்களாக உடையவர் என. (48) வது நாமா கூறுகிறது. இங்கு “இச்சாசக்தி ஜ்ஞாநசக்தி கிரியாசக்திகளே மூன்றுகண்களாக இருக்கின்றன” எனச்சிவபுராணங்கூறும் அர்த்தம் மிகப்பொருத்தமாம். அன்றியும் நெற்றியிலுள்ள கண்ணே நெருப்பாம். அதே மன்மதனை எரித்தது. ஜ்ஞாநாக்னிஸ்ஸர்வ கர்மங்களையும் எரிக்கிறதென்று ழூபகவத்கீதை கூறுகிறது. கர்மங்களுக்கெல்லாம், காமமே முதற்காரணம். காமனை எரித்தது, கர்மபிரீஜத்தை எரித்த ஜ்ஞாநச்சுடாகும். ஆதவின் இந்நாம கர்மநாசத்துடன் ஞாநத்தை விரும்புவோரால் த்யாநத்துடன் ஜயிக்கத்தக்கதென ஸ்தாசினை செய்கிறது.”

## 8. ஓம் கபர்திநே நம:

(எ) ஓ கபர்஦ினே நம:

(பர்தினீ ஸ்ரீ ல. வ. 793.)

கங்காப்ரவாஹமுள்ள ஜடாமண்டல முடையவர். ஜடைமீதுபட்டதால் கங்கை அதிக பாவனமானது. அந்த கங்கை கோரமானகவியின் பாபத்தை அகற்றவல்லது கபர்தியின் தமிழாமும் நமஸ்காரமும் அங்கனமே. [கூர்ம புராணம்] இதுவும் சுருதிபிரவித்த நாம.

“பர்வ ஸ்ரீத்தெள்” என்ற தாதுவிலிருந்து பிரவாஹம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ப” எனும் சப்தம் தோன்றிற்று “க” என்பது ஜலமெனும் அர்த்தங்கொண்ட சொல் “கப” எனில் ஜலப்ரவாஹமென்று பொருள். அது கங்காப்ரவாஹமாம் அதை. “தாயதி” சுத்தம் செய்கிறது என்று கபர்த்தசப்தத்தின் அர்த்தம். கங்காஜலத்தைச் சுத்தம் செய்யும் ஜடையை உள்ளவர் என்பது பதார்த்தம். “புண்ணியமான சிவன் தலைமீது புண்யமான கங்கை விழுந்து. சிவனங்கத்தில்பட்ட ஜலம் பனித்ரமென மஹர்ஷிகளதில் ஸ்வாநம் செய்தார்கள்” என ஸ்ரீமத் ராமாயணம் கூறுகிறது. “அபவித்ரனுயினும் பவித்ரனு யினும் ஸ்ரவ அவஸ்ததகளை அடைந்தவனுயினும் எவன் தேவனுன சசான ஜை நினைக்கின்றானே அவன் உள்ளும் புறமும் சுத்தனுவான்.” எனச்சிவதர்மோத்தரம் கூறுகிறது. தானே சுத்தனுனவன் கங்கையையு மதிசுத்தமாகக் கித் தரிப்பவன். அத்தகையவளை. தமிழாம் செய்தால் நமது மலங்கள் அகலும் என இந்நாம விளக்குகிறது.

## 9. ஓம் நீலலோஹிதாய நம:

(ஏ) ஓ நீல லோஹிதாய நம:

சிவப்பாயிருந்து கறுப்பானவர். முன்கல்பத்தில் பிரும்மா தனக்குச் சிலன் புதல்வனுய்ப் பிறக்கவேண்டு பெண்டு அக்ஞியில் ஹோழம் செய்தார். அவரது நெற்றி

வியர்வை அக்சியில் விழுந்து சிவப்பாகி மறுபடியும் அதுகறுத்தது. அதிலிருந்து பரமசிவன் தேன்றினார். லோஹித நீல என்பதற்கு பதில் “நீலலோஹித” என்று ச்ருதி மாற்றிக்கூறியது. (சிவபுராணம்) கழுத் தில் கறுத்தவர். உடலில் சிவத்தவர் என்றும்,இடது புறம் கறுத்தவர் வலதுபுறம் சிவத்தவர் என்றும். வேறு பொருளும் உண்டு. இதுவும் ச்ருதி ப்ரவித்திநாம கறுப்பு நிறம்தேவி, சிவப்பு நிறம் தேவன். விஷத்தைக் கழுத்திலடக்கியதால் கழுத்துக்கறுப்பு, உடல் சவரண வர்ணமானது என்றும் கூறலாம். இத்தகையமூர்த்தி,சூர்ய மண்டலத்திலிருப்பதாக உபநிஷத் கூறுகிறது. “எந்த இத்தகைய சூரியனுக்குள்ளே ஹிராண்மயமான புருஷன்காணப்படுகிறானே அவன் ஹிராண்மயமான தாடிமீஸை கேசம் உள்ளவன். நகம் முதல் எல்லாம் ஸ்வர்ணமயமானவன்.”

## 10. ஓம் சங்கராய நம :

१०. ஓ ஶக்ராய நம:

(சங்கரி. டில. ல. 126.)

மங்களத்தைச்செய்பவர். இதுவும் ச்ருதி ப்ரவித்திநாம. சம்பு என்ற மூன்றுவது நாயரவுமிதுவும் ஓரேமாதி. பொருளுள்ளவை.

## 11. ஓம் சூலபாணயே நம :

११. ஓ ஶூல பாணயே நம:

சூலத்தைக்கையிலெந்தியவர். சூலம் எனும் ஆயுதம் யஜ்ஞவுடிவனுண வி ஷ் ஜூ வி னு ல் முக்குணங்களாலும் மூன்று சக்திகளாலும் மனதினால் படைக்கப்பட்டது. (பாத்மபுராணம்) மூன்று சூனமே சூலம். ஸத்யநிஷ்டையே பரமசிவனது பரசு. (கோடாரி) (சிவாகமம்)

இதுவும் ச்ருதி ப்ரவித்த நாம. சங்காடுவதத்திற் தாங் விஷ்ஜூ சிவனுக்குச் சூலம் தந்ததாகத் தேவீயாகவத

மும் ஜாலந்தரவதத்திற்காக விட்டனாவுக்குச் சிவன்சக்ரம் தந்தாகச் சிவபூராணமும் கூறுவது, ஹரிஹரங்பேதத் தைக் காட்டுவதாம்.

குலத்தைக்கையிலேந்தி இருப்பது பக்தர்களுடைய சத்ருவை உடனே சூழிப்பவர், என்றும் மூன்று குணவடி வமான மாயையை அடக்கி ஸ்வாதீனமாகச் செய்தவர், என்றும் எண்பிக்கின்றது.

## 12. ஓம் கட்வாங்கினே நம :

### १२. ஓ ஸ்தாங்கினே நம:

கட்டில் காலை ஆயுதமாக உள்ளவர். “சிவந்தஜடை, பத்துகைகள், அபயம், வரம், சக்தி, குலம், கட்டில்கால்” இவைகளைவலது கைகளால் தரிப்பவர், பாம்பு, ஜபமாலை, உடுக்கை, கறுந்தாமரை, மாதுளம்பழம், இவைகளை இடது கைகளால் தரிப்பவர் சிவன். இச்சாஜ்ஞான க்ரியா சக்தி களே திரிசூலம். சுத்த ஸத்வத்தை விருத்தி செய்யும்போது இவைகளே கட்டில் காலாக ஆகின்றன. (காமிக ஆகமம்) பிரும்மானின் சிரஸைக் கிள்ளியதால் உண்டான பிரும்ம ஹத்தி தோஷம் சிவர்த்தியாவதற்காக தர்மநால் கறிய வண்ணம், கபாலம் கட்டில்கால் இவைகளைத் தரித்துக் கொண்டு பன்னிரண்டாண்டு ப்ராயச்சித்தம் செய்தார். எனப் பொருள் கொள்ளலாம். பிரம்மனைக் கொல்லா மல் தலையைக்கிள்ளியது பிரும்மஹத்தியாகுமா? பரமசிவத் திற்கும் இப்பாவம் தோன்றுமா? எனில், தான் இங்கணம் செய்தால், ஏவரும் பிரும்மத்ரோஹம் செய்யாமலிருப்பர் என்று அவர்விருதம் செய்தார். (ப்ரம்மாண்ட பூராணம்) இது பூராணப்ரவித்தமான நாம. பிரம்ம சிரஸைச் சேதித் தது திருக்கண்டியூர் கேஷத்திரமென ஐதிற்யம்.

குலபாணி என்ற நாம, மாயையையும் அதன் குணங்களையும் கார்யத்தையும்கடந்தவன் எனக்கூறுகிறது. இங்கு

பிராயச்சித்தத்திற்காக கட்டில்கால் போன்ற ஆயுதத்தை ஏந்தி கர்மாசெய்கிறவன் என்பது முன்பின் விரோதம்போல் தோன்றும். ஆனால் குனைதீதனுயினும் உலகசிகைக்கக்காக அதைச் செய்கிறோர். இது உலகத்திடம் இவருக்குள்ள கருணையைக் காட்டுகிறது. என்பதால் சங்கைக்கு இடமில்லை.

### 13. ஓம் விஷ்ணுவல்லபாய நம:

(१३) ஓ விஷ்ணு வஸ்மாய நமः

விஷ்ணுவினிடம் பிரியமானவர். கிருஷ்ணன் முக்கரணங்களாலுமென்னை ஆராதிப்பதால் அவர் எனக்குமிகப் பிரியமானவர் என சிவனேகருகிறார். (பாரதம்) உமாஸஹாயம் பரமேச்வரம் என்ற வேதவாக்பத்தில் அவனே விஷ்ணு அவனே பிராணன் எனக் காணப்படுவதால் எவ்வளவு விஷ்ணுவிடம் இவருக்குப் பிரியமுளது என்பது ஸ்பஷ்டமாகிறது. பல சிவ கோத்திரங்களில் விஷ்ணுரூத்தியும் சில விஷ்ணு ஆலயங்களில் சிவலிங்கமும் காணப்படுவது விஷ்ணுவல்லபர் என்பதை வலியுறுத்துகிறது.

பரமசிவன் தனது காலால் ஜலத்தில் சக்ரத்தைப் படைத்து ஜாலந்தராஸாரணைக் கொல்ல அதை விஷ்ணுவிற்களித்தும், தனது உடலில் பாதி அவருக்களித்துச் சங்கர நாராயணன் எனப் பெயர்பெற்றதும் தன்னை அர்ச்சிப்பதற்காக விஷ்ணு சேகரித்த ஆய்ரம் தாமரையில் ஒன்றை மறைத்துத் தன் காங்ஞைல் அவர் அர்ச்சித்தபோது புண்டரீகாக்ஞன் என விஷ்ணுவிற்குப் பெயரிட்டதும் புராணங்களில் ப்ரவேஷத்தமானவை. சக்ரமளித்தழுர்த்தி பத்தொன்பதாவது. சங்கரநாராயணரூத்திபதின்மூன்றாவது மூர்த்தி. (வாதுல சுத்தம்) இம்மூன்று ஐசிலம்யங்களும் மூன்று கோத்தரங்களில் காணப்படுகின்றன. 1. சங்கரன் கோயில் 2. திருமாற்பேறு 3. காந்திமண்டலம்,

## 14. ஓம் சிவிஷ்டாய நம:

(१४) ओं शिवि विष्टाय नमः

பிராணிகளிடம் யஜமானங்க வீற்றிருப்பவர். பசுக் கள் “சிபி” எனவேதங் கூறுகிறது. அவைகளுடைய ஹிருதயத்தில் பதியாக நுழைந்திருப்பதால் சிபி விஷ்டர்=பசுபதி எனப்படுகிறார் இதுவும் சுருதி ப்ரவித்தநரம்.

“உலகைப்படைத்து அதில் நுழைந்தான்.” என்றும் “இருகாலுள்ளவர்களுக்கும் நாலுகாலுள்ளவைகளுக்கும் இவர் பதி” யென்றும், “ஓபசுபதி இந்தபசுவைப் பசுபதியான உம்பொருட்டு யூபத்தில் (யாகத்தில் நடப்பமே யூபஸ்தம்பம் ஆலயத்திலுள்ள த்வஜஸ்தம்பம் போன்ற தாம்) கட்டுகிறேன்.” என்றும் பல சுருதிகள் சிவனே பசுபதி என விளக்குகின்றன.

பசுபதி கோவில் என்பது பிரவித்தகேஷத்ரம்.

## 15. ஓம் அம்பிகாநாதாய நம:

(१५) ओं अम्बिका नाथाय नमः

அம்பிகையின் பதி. இது அர்த்தத்தால் சுருதி பிரவித்தநாம. 25 மூர்த்திகளில் விவாஹமூர்த்தி ஐந்தாவது. அம்பிகாபதி எனக்கூருது அம்பிகாநாதன் என்பதால் அம்பிகையால் வேண்டப்பட்டு அவளது பக்திக்கிணைந்தே மணந்தார் என்றும் பால்யமான வஸ்துக்களால் ஸங்தோஷமவருக்கில்லை, தன்னுலேயே தான் ஸங்தோஷப்படுவர் என்று மர்த்தமாகிறது. அப்படியிருந்தும் இவர் தனது விவாஹத்தைப்பார்த்தும் கேட்டும் படித்தும் பக்தர் இன்பமடையட்டு மென்பதற்காகவே அம்பிகாநாதானான். அர்ச்சாவதாரமான ஆலயங்களில் ஆண்டுதோறும் பார்வதிவிவாஹம் நடப்பதும் லோககேஷமத்தின் பொருட்டேயாம். இவ் விவாஹ வைபவத்தைத் தனக்குக் காட்டியருள்

வேண்டுமென அகஸ்தியர் வேண்ட அகஸ்யம்பள்ளி கோத்து  
தீரத்திலே சிவன் அவருக்கு விவாஹக் காட்சியளிப்பதாக  
ஐதில்லை.

### 16. ஓம் ஸ்ரீகண்டாய நம:

१६. ओं श्रीकण्ठाय नमः

விஷத்தாலழகிய கழுத்தள்ளவர். இக்கதை மிகப் பிர  
வித்தமானது. “ உத்தமனை அண்டிய விஷமும் தனது  
தீயகுணத்தைவிட்டு அழுன்கயளித்தது. எவராலும் முடிபாத காரியத்தைச் செய்பவர் இவர் என்பது கருத்து. (சிவத்தவ ரஹஸ்யம்) விஷமுண்ட மூர்த்தி பதினெட்டாவது. நஞ்சண்டராலயம் மைகுரில் உள்ளது. திருப்பாலைத்துறையிலுமிந்த ஐதில்லையமுண்டு.

ஸ்ரீயெனும் காலகோட விஷமானது மாவிஷ்ணுவின்  
திருமேனியைக் கறுப்பாக்கியது.

அதைச் சிவன் உண்டதினத்தில் அவர் வயிறுகின்ற  
அண்டத்திலுள்ளோர், அன்று உணவு உட்கொள்ளாமல்  
இரவு உறங்காமல் கண்விழித்தனர். ஆதலின் அத்தினம்  
ஏகாதசின்றும் இந்த நியமங்களை அன்று அநுஷ்டித்தல்  
வேண்டுமென்றும் சிவ புராணங்கூறுகிறது. விஷந்தீண்டிய  
வர் உண்ணவும் உறங்கவும் கூடாதென வைத்யநால் கூறு  
கிறது.

### 17. ஓம் பக்தவத்ஸலாய நம:

१७. ओं भक्त वत्सलाय नमः

பக்தரிடம் அன்புள்ளவர். “ என்னை அடைவதை  
விடப் பக்தருக்கு வேறு லாபமில்லை. பக்தரைப் பெறுவ  
தைத் தவிர எனக்கு வேறு லாபமில்லை” (சிவபுராணம்)  
தென்னட்டில் யஜ்ஞத்தன் என்றோர் பிராமணரிருந்தார்.  
அவர் நித்யகர்மா தவரூதவர். அவருக்கு விசார சர்மன்  
என்றோர் புத்திரன் பிறந்தான். அவன் பிறவியிலேயே வித்வானுகத் தேரன்றி சிவ பக்தியிலீடுபட்டான்.

இருநாள் இடையின்றுவன் பசுவைக் கொம்பாலடித் தது கண்டு மநங்கரைந்து பசுவின் பெருமையை அவனுக் குபதேசித்தார். மறுபடியுமவன் பசுவை ஹிம்லிக்க, ஊரி அள்ள பசுக்களைன்றதையும் தானே மேய்த்துவந்தார். இவரது அன்பினால் பரவசமாகிய பசுக்கள் முன்னிலும் பன் மடங்கு பாலீச்சரந்தன. விசாரசர்மன், தன்னருகே வந்து ஒவ்வோர் பசுவும் தன்னிடம் நன்றி செனுத்துவதுபோல் பாலீக் கீழே சொரிவதைக்கண்டு ஆரண்யத்தில் மணவினால் ஓர் விங்கம் செய்து அதற்கு இப்பாலால் அபிஷேகங்கள் செய்துவந்தான்.

இந்தப்பாலும் தனக்குக்கிடைத்தால் லாபந்தானே என்று கருதிய ஒருவர் ஊராரிடமிதைக்கூறினார். அவர்கள் யஜ்ஞத்தனை அழைத்து உன்மகன் எங்கள்பாலீ வீணை மணவில் கொட்டுகிற னென்றனர். ஒருநாள் யக்ஜ்ஞத்த தன் மறைந்திருந்து பார்த்தார். ஒவ்வொர் பசுவும்குடம் பால் தருவதையும் புத்திரனதைச் சிவலிங்கத்தின்மீது கொட்டுவதையுங் கண்டு சினங் கொண்டார். புத்திரன் முதுகில் பிரம்பாலடித்தார். அவன் அதைக் கவனியாது பூஜைசெய்ய அவனெதிரிலுள்ள பால்குடத்தைக் காலால் உதைத்தார். சிவாபாராதம்பெரிது. அதைச் செய்தவர் எவ்வாயினும் சிக்கிக்கலாமென்று தீர்மானித்து, அவர் பிராமணன், குரு, தந்தை, என்றுங்கூட கவனியாமல் அவர் கால்களை வெட்டினார். இதைக்கண்டு வியந்த பரமசிவம் உமையுடன் ப்ரத்யக்ஷமாகி சிவ நிர்மால்யத்திற்கென ஏற்பட்ட சண்டிகேச பதவியை அவருக்களித்தார். அவர் மஹிமையால் அவர் பிதாவும் நற்கதிபெற்றார். சிவாலயப் பிரதக்கிணம் முடிந்தபின் சிவாபிஷேக ஜலம்வரும் ஸோம ஸமத்திரத்திற்கெதிரில் வீற்றிருக்கும் சண்டிகேசரிடம் வந்து “ஸீலகண்டரின் பாதாரவிந்தத்தில், ஸதா அமைந் துள்ள மநம் வாய்ந்க சண்டிகேசரே! உமக்கு நமஸ்காரம், சிவ ஸேவக்குப் பலம்தாரும்.” என மெதுவாக அவர் ஸிங்டை கலையாமல் இருக்கங்களால் சுப்தம் செய்யவேண்டு

மென்பது ஆகம விதியாகும். இச்சரிதம் பகவானுக்குப் பக்தனிடமுள்ள அன்றைக்காட்டுகிறது.

## 18. ஓம் பவாய நம:

१८. ஓ ஭வாய நம:

(பவானி ஸ்ரீலலி-ஸ-112)

ஸத்தா வடிவமாக உள்ள ஜலாதிஷ்டானங்களுர்த்தி. எல்லா வஸ்துக்களிலும் “இருக்கிறது” என்ற வியவ ஹாரத்திற்கு ஆதாரமாயுள்ளது. எட்டு மூர்த்திகளில் “பவ” என்பது ஸர்வாதாரமான ஜலமூர்த்தி இதுமிகச்சிறந்த மூர்த்தி ஆதலால் ஆபஸ்தம்பாதி ஸமத்ரகாரர்களும் சைவாதி புராணங்களும் காமிகாதி ஆகமங்களும் சசாநாதி பலிகளிலும் நித்யார்ச்சசனையிலும் இப்மூர்த்தியையே முதலில் கூறினார். இதுவும் சுருதிப்பிரவளித்தநாம. “பூபவ” என்ற தாதுவிலிருந்து உண்டான சொல்லினது. ‘பவ எனும் மூர்த்தி, அஷ்ட மூர்த்தி எனக்கூறப்படும் எட்டு மூர்த்தி களுக்கும் ஸமஷ்ட்யபிமான தேவதை என விங்கபுராணம் வர்ணிக்கிறது.

## 19. ஓம் சர்வாய நம:

१९. ஓ ஶர்வாய நம:

(ஸர்வாணி ஸ்ரீலஸ. 121)

ஸம்ஹாரம் செய்யும் பிருதிவ்யதிஷ்டாந மூர்த்தி, பவ, சர்வ, சசாந, உக்ர, ருத்ர, பிரீ, பசுபதி, மஹ, என அஷ்ட மூர்த்திகள் டூமி முதலியவைகளுக்கு அதிஷ்டாதாவாக உள்ளவர் என்பதுபொருள். (83) வது நாமாவில் அஷ்ட மூர்த்தியின் பொருள் காண்க) இதுவும் சுருதி பிரவித்த நாம.

சுரு எனும் தாதுவிலிருந்து அந்த்யகாலத்தில் ஸகல ஜகத்தையும் தனக்குள் ஒடுக்கிக்கொள்கிறார், என்ற பொருள்டன் தோன்றிய பதமிது.

## ஓம் திரிலோகேசாய நம:

**20. பிலோகீஶாய நம:**  
(தரிபுரேஷ. ஸ்ரீலஸ. 788)

மூவுலகிற்கும் ஈசன். ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார வடிவ மான கார்யத்தைச் செய்ரவர். “பகவான் மறுபடியும் யோசித்து, ஒவ்வொர் காரியத்திற்கும் ஒவ்வொருவரைத் தலைவரூக நியமித்தார். முவ்வுலகிற்குப் தேவர்களுக்கும் இந்திரனைத் தலைவரனுக்கினுர். (பாரதசாங்திபரவ) சிவனைத் திரிலோகேசன் என்பது ஒளபசாரிகமாம். ஸர்வலோகேசனை முவ்வுலகிற்கு ஈசன் என்பது கோஸ்லாதிபதியை அயோத்யாதிடதி என்பதுபோலாம். இந்திரனுயிருப்பது மிவரே. இந்தரா ந்தர்யாமி என்பது கருத்து.

## 21. ஓம் சிதிகண்டாய நம:

**21. ஓ ஶிதிகண்டாய நம:**

(காலகண்ண ஸ்ரீ. ல. ஸ. 464)

கறுத்தகமுத்துள்ளவர். “ஒரு கல்பத்தில் ஸ்ரீ இந்திரன் வஜ்ரத்தால் சிவனை அடிக்க தானளித்த வஜ்ரயி அமோக மானதெனக் காட்ட, தன் கழுத்தில் கறுப்பு சிறத்தைச் சிவன் ஏற்றார்.” (ஹரிவம்சம்) இதுவும் சுருதிபிரவலித்த நாம.

ஸ்ரீகண்ட என்ற பதம் ஹாலாஹல விஷமுண்டதைக் கூறுகிறது. சிவனது கழுத்து கறுப்பானதற்கு இரண்டு காரணங்கள் உண்டெனக் காட்டவே சுருதி ஒரோ இடத் தில் “நமோ ஸீலக்ரீவாயச ஸ்ரீதிகண்டாயச” என இரண் டையும் கூறிற்று. இந்திரனது வஜ்ரம் கறுப்பை மாத்தி ரம் உண்டு பண்ணிற்று. இவரை வேறொன்றும் செய்ய வில்லை. ஆதலால் இந்நாம இவரது ஒப்பற்ற பலசாலித் தன்மையையும் பக்த வாத்ஸல்யத்தையும் காட்கிறது.

## ஓம் சிவாப்ரியாய நம:

### 22. ஓ ஶிவாப்ரியாய நம:

(சிவப்ரியா ஸ்ரீ. ல. ஸ. 409)

சித் சக்தியான சிவ வி டம் ப்ரியமுளள்வர். கிவவயை விட்டு ஒரு கஷ்ணமும் பிரியாதவர். இதுவும் அர்த்தத்தினால் ச்ருதிப்பிரவித்தநாம. உமா ஸஹாய மூர்த்தி இரண்டாவது. “சிவதுக்குத் தேவி ஜ்ஞாநம், கிரியைஇச்சை, பலமளிப்பவள் மங்ஸ், சாந்தி, தேஜஸ், சரீரம், ஸ்வர்க்கம், திவ்யாஸநம்மஹிவி, அனுபவிக்கத்தக்க பொருள், ஆகிய எல்லாவடிவமாகவு மிருக்கிறார்கள். தானும் இந்த ஸ்வரூபங்களோடு பரப்பிரம்மத்தின் சக்தியாகவும் ஸ்வர்வ ஆச்சரியங்களுக்கு மிருப்பிடமாகவு மிருக்கிறார்கள்.” என ஸ்ரீமதப்பற்ய தீவிதர்வாள் வர்ணிக்கிறார்கள். இத னால் இவ்விருவர்களும் சரீர சரீகளாகி இணைப்பியாதவர் என்றும், அம்பிகாநாத என்ற நாமாவிற்கும் இதற்கும் வெவ் வேறு பொருளென்றும் தெரிகிறது.

### 23. ஓம் உக்ராய நம.

### 23. ஓ உக்ராய நம:

உலகில் உயர்ந்தவர். இதுவாயுவின் அதிவிட்டான மூர்த்தி. இதுவும் ச்ருதிப்பிரவித்த நாம. “உச ஸமவாயே” அல்லது “உத்” என்பதை முன்னே கொண்ட, கம்கச்ச” தாதுவிலிருந்து பிறந்த சொல்லிது. எல்லாவற்றிற்கும் மேல் மிக உயர்ந்தவர் என்பது அதன் கருத்து. உக்ரன் என்ற சொல் “என்வகுப்பைச் சார்ந்தவர்களுக்குள் யான் உக்ர னாக ஆகவேண்டும். நீ உக்ரனல்லவா” என்ற ச்ருதியால் உயர்ந்தது என்ற அர்த்தமுள்ளதெனத் தெரிகிறது.

### 24. ஓம் கபாலினே நம:

### 24. ஓ கபாலினே நம:

பிரும்ம கபாலத்தை உடையவர். இது பதினாறுவது ஆண். கங்காள மூர்த்தி.. “கல்பாந்தத்தில் முடிகின்ற

கோடிக் கணக்கான ப்ரும்மாக்களின் கபாலமும் பஸ்மாவும் கூர்மத்தின் அங்கமும் வராஹத்தின் கோரைப் பற்களும் மங்கள விக்ரஹனுண உமக்கு ஆபரணம். இது உமது ஸர் வோத்கிருஷ்டமான பலத்தை விளக்க வில்லையா?'' (ஸ்ரீமத்பப்யை தீக்ஷ்தர் ப்ரம்மதர்க் ஷ்டலய்) கபாவி கேஷத்திரம் சென்னை மயிலாப்பூர்.

இந்நாம இவரென்று மழியாத ஸநாதந வஸ்து என்றும் பிரும்மாதி தேவர்களை விட மிகச் சிறந்த பல முள்ளவர் என்றும் என்பிக்கின்றது.

## 25. ஓம் காமாரயே நம:

### २५. ஓ காமாரயே நம:

மன்மதனுக்குச் சத்ருவானவர். பரம சிவன் மன்மதனை எரித்த விருத்தாந்தம் ஸகல புராணங்களிலும் பிரவித்தம். இவரை அடைவதில் உலக ஆசையே சத்ருவாயுளது என்றும் பொருளுண்டு. ''பயனை விரும்புபவன் அது கிட்டாவிடில் என்னைப் பஜிக்க மாட்டான். ஆதலால் ஹேதேவி பலோத்தேசத்தோடு என்னை அடைவது முடியாது'' (சிவ புராணம்.)

‘புத்ராதிகளிடம் அன்பைப்பட்டு வைராக்யத்துடன் விங்கார்ச்சனை செய்பவனுக்கு ஒரே ஜன்மத்தில் பரம பதம் தருகிறேன்.’ (கூர்ம புராணம் சச்வர கீதை,) இது காமாரி எனும் ஏழாவது மூர்த்தி.

இந்த ஐதிஹ்யம் திருக்குறுக்கை கேஷத்ரமாம். (மாய வரம் ஸமீபம்.)

“என் பக்தனிட மன்பு, என்புஜையை ஆமோதித்தல், என்னை அர்க்கித்தல், எனக்காக அங்கங்களை அசக்குதல் (அதாவது வேலை செய்தல்) என் கதை கேட்பதில் விருப்பம் ஸ்வரம் அங்கமிவை பக்தியால் மாறுதல், நித்யம் என்னையே ஸ்மரித்தல், ஸதா என்னையே அந்த்து ஜீவித்தல், ஆகிய எட்டுசிதமான பக்தியுள்ளவன், யோகி

யாயினும் போகியாயினும் ஆசையுள்ளவனுயினும் விரக்த னயினும் காமாதிகளை ஜயித்த ஜ்ஞானியே யாவான்.” என சிவதர்மம் கூறுகிறது. ஆதலால் காமத்தை விடா விடில் சிவனை அடைய முடியாதெனத் தெரிகிறது.

## 26. ஓம் அந்தகா ஸார் ஸுவிதனுய நம:

26. ஓ. ஓ அங்காஸுர ஸுதநாய நம:

அந்தகா ஸாரனீச் சிகித்தவர். “இரு ஸமயம் தேவி லீலையாகச் சிவனது கண்ணைமூட, உலகமெல்லாம் இருங் டது. அவ்விருளிலிருந்து தோன்றிய அந்தகா ஸாரன் மூவுலகையும் பிடித்ததால் பைரவர் ஆலமாக அவனை இழுத்துவந்து சிவன் குலத்தினால் குத்தித் தூக்கிப் பிடித்து நெற்றிக்கண்ணால் “அவன் ஹங்காரத்தையும் பாபத்தை யும் ஏரித்து முடிவில் அவனை ஓர் கணுதிபதியாகச் செய்தார்.” (வாமன புராணம்.) இது திருக்கீருவிலூர் கேஷ்டர மாம். தமோகுணத்தால் உண்டாகித் தமோகுண கார்யத் தையே செய்துவந்த அரக்கனது தமோகுணத்தை அகற்றி அவனை ஸாத்திகளுக்கிக் கணங்களுக்கு அதிபதியாகவும் செய்தது சிவனது அளவுகடந்த கருணையையும் பெருங் தன்மையையுங் காட்டுகிறது. இத்தகைய துஷ்டர்களிடம் வீரத்தைக்காட்டிய ஸ்தலங்கள் “வீரட்டாணம்” என அழைக்கப் படுகின்றன: அவ்வெட்டுக்களையும் கீழே காணக:—

- (1) திருக்கண்டியூர்—பிரம்மாவின் சிரஸை அறுத்தது.
- (2) திருக்கோவிலூர்—அந்தகா ஸாரனீக் கொன்றது.
- (3) திரு அதிகை—திரிபுாமெரித்தது.
- (4) திருப்பறியலூர்—தக்ஷன் சிரஸை அறுத்தது.
- (5) திருவிற்குடி—ஜலந்தரா ஸாரனீக் கொன்றது.
- (6) வழுவூர்—யானையை உரித்தது.
- (7) திருக்குறுக்கை—காமதஹநம்.
- (8) திருக்கடையூர்—யமனை உதைத்தது.

## 27. ஓம் கங்காதராய நம:

२७. ओ॒ं गङ्गाधराय नमः

கங்கையைத் தரித்தவர். ஹிமவானது புத்திரியான குடிலா என்பவள் பிரம்மனது சாபத்தினால் கங்கை ஜலமாக, அதைப் பகீரதன், கபிலரது சாபத்தால் மாண்ட மூதாதைகளுக்கு நற்கதி அளிக்கும்பொருட்டு தேவலோகத் திலிருந்து அழைத்தான். “என் வேகத்தைப் பொறுக்கப் பரமசிவனை அன்றி வேறுயாரால் முடியும்” என்று அவன் கூற, பகீரதன் வேண்டுகோளுக்கிணங்கி பரமசிவன் கங்கை கயைத் தரித்தார். (இது வாமனதி புராணங்களில் பிரவலித் தம்.) “ஹே சிவ ! கங்கை பாவனமென்று உன்னால் தரிக்கப் படவில்லை. காலகூட விஷம் ருகியென நீ சாப்பிடவில்லை. கருணையினால் உலகைக் காக்க வேறு ஏவராலும் முடியாத இந்தக்காரியத்தைச் செய்தீர்” (அப். தீக்விதர், ப்ரம்மதார்க்கஸ்தவம்) இந்த நாமபகவான் பக்தர்களுக்குப் பரவசமாகி எந்த வேலையையும் செய்கிறவர் என் எண்பிக்கின்றது.”

## 28. ஓம் லலாடாகந்தாய நம:

२८. ललाटाक्षाय नमः

நெற்றியில் கண்ணுள்ளவர். லோகப்ரவலித்தமான இடத்தையீட உயர்ந்த நெற்றி ஸ்தானத்திலுள்ளகண், இவர் உலகை விட உயர்ந்த அறிவுள்ளவர் என்று எண் பிக்கின்றது. (சிவத்த்வரஹஸ்யம்)

சிவனே கிழவேஷத்துடன், தவம்செய்யும் உமையவளை அணுகி விருபமானகண்ணுள்ளவளை விசாலாக்ஷியான நீ எப்படி மனப்பதென்று கேட்க, “அது ஜ்ஞானக்கண். உமக்குத்தெரியாது. ஞானிகளுக்குத்தான் அதன் தத்வம் தெரியுமென்றால் தேவி. ஸ்காந்தம்.

## 29. ஓம் காலகாலாய நம:

### २९. ஓ காலகாலாய நம:

யமனுக்கு யமனுக உள்ளவர். இதுகாலகாலம் எனும் எட்டாவது மூர்த்தியாம் இதுவும் ச்ருதி ப்ரவித்தநாம.

மார்க்கண்டேயன் ச் வே வதன் இவ்விருவர்களையும் கொண்டு செல்லவங்தயமனைச் சிக்ஷித்ததுமாத்ரம் அல்லா மல் பக்தர்களுக்கு ஜனன மரண மில்லாமல் செய்பவர் என்றும் கருத்து. பிறப்பிறப்பே காலன் அதை அழிக்கும் காலன் இவன்.

(1) திருக்கடையூர் சேஷ்தரம் மார்க்கண்டேயனைக் காத்தது.

(2) சுவேதாரண்ய சேஷ்தரம் சுவேதனைக்காத்தது.

எல்லோரையும் கொண்டு செல்லும் யமனையும் பிரளய காலத்தில் அழித்துத் தன்னிடம் லயிக்கும்படி செய்கிறவர் என்ற பொருளும் பொருந்தும்.

## 30. ஓம் கிருபா நிதயே நம:

### ३०. கृपानिषये நம:

(தயாமூர்தி. ஸ்ரீலஸ. 581)

கருணைகிதி. கிருபையென்பது பிறப்புந்துன்பத்தை அகற்ற வேண்டுமென்ற ஆசையாகும். அது இவரிடம் நிறைந்திருக்கிறது. அதனால்தான் துன்பமடையும் ஸகல உலகையும் தனக்குள் அடக்கி துன்பமடையாமல் லயப் படுத்தும் தொழிலிலக் கைக் கொண்டார்

## 31. ஓம் பீமாய நம:

### ३१. ஓ மீமாய நம:

பயப்படும்படி செய்பவர். “எல்லா வற்றிற்கும் இட மனிப்பதும் எங்கும் வியாபித்து நிற்பதும் பஞ்சபூதங்கள்

இன்னவை என்று பிரத்துக் காட்டுவதுமான ஆகாச வடிவமான மூத்தி.” எனசில புராண வசநத்தின்படி ஆகாசவடிவமான மூர்த்திக்குப் பீம என்று பெயர்.

“இவரது உத்திரவினால் பிராணன் பயந்து ஸ்ரவப் பிராணிகளின் உடலையும் பிரிக்கிறது. அக்கி தேவாதி களுக்கு ஹவ்ய கவ்யங்களைச் சுமக்கிறது. பாதக்தையும் செய்கிறது.” (விங்க புராணம்) இது ஆகாச அதிஷ்டான மூர்த்தி. இதுவும் சுருதிப் பிரவஸ்தமான நாம.

### 32. ஓம் பரசு ஹஸ்தாய நம:

३२. ஓ பரஸு ஹஸ்தாய நம:

கோடாவியைக் கையிலுடையவர். “பரசு என்பது ஸத்ய நிஷ்டையின் அடையாளம். ஸத்யகாமன் ஸத்ய ஸங்கலபன் என்னும் சுருதி இவரது ஸத்ய நிஷ்டையை விளக்குகிறது.” (சிவ தத்வ ரஹஸ்யம்)

“ஸத்யம் சௌசம் கபடமில்லாமை த்யாகம் தபஸ் நியமம் பொறுமை தெர்யம் பக்தி இவைகளால் முக்கர ணத்தாலும் கிருஷ்ணன் என்னை உபாவிப்பதால் எனக்கு அவரிடம் மிகப்பிரியம் உண்டானது” எனச் சிவன் சொன்னதாகப் பாரதம் ஆநுசாஸநிகபர்வா கூறுகிறது.

### 33. ஓம் ம்ருக பாணயே நம:

३३. ஓ ஸு஗பாணயே நம:

மாணைக் கையிலுடையவர். தாருகாவனத்திலுள்ள ருவிகளது ஆபிசார ப்ரயோகத்தினால் படைக்கப்பட்ட மிருகம், சிவன் அருகில் வர “அவர்கள் பக்தியில்லாத வர் மிருகத்திற்கு ஸமம்” எனக்காட்டுபவர்போல் இடது கையில் அதை யேந்தினார். (ஸ்காந்தம்.)

மந்தர சாஸ்த்திரத்தில் ம்ருகம் என்பது வேதம் எனக் கூறப்படுகிறது. ம்ருகம் என்ற சொல்லுக்கு யாசித்

தல் என்பதும் பொருள். மஞ்ச யாசகத்தை பாணி கையால் கேட்டும் பிச்சாடன மூர்த்தியாக தாருகாவனம் சென்றூர் என்பதும் பொருந்தும். (சிவத்தவ ரஹஸ்யம்.) தான் மஹேஶன் பிள்ளை கணேசன், தோழன் தணேசன், மாமனூர் கிரீசன், இப்படியிருந்தும் பகவான் ஏதோ ஒரு ஒப்பற்ற ஆசையால் பிச்சையெடுத்தார் என்று ஒரு கவி கூறும்வண்ணம் பகவான் பிச்சையெடுத்தது தன் பொருட்டல்ல, தாருகாவன ரிவிகள், பக்தியைக்கொள்ள வேண்டு மென்ற ஆசையினால் என்பது ஸ்பஷ்டம்.

### 34. ஓம் ஜூடாதராய நம:

34. ஓ ஜடா஧ராய நம:

ஜடையைத் தரிப்பவர். “ஜடை தவக்கோலத்தைக் குறிப்பதாகும். அன்றியும் அது ஸர்வ தீர்த்தங்களுக்கும் ஆதாரமான மலைகளும் ஸமுத்திரமுமாம்.” (வராஹபுரா னம்) “தக்ஷ்யாகத்தில் பாசபதாஸ்திரம் ஏற்று மாண் வடிவமெடுத்து ஒடும் க்ருதுவைத் தொடர்ந்து சென்ற யர் ஜடாதரமூர்த்தி” (வாமன புராணம்) ஸர்வதீர்த்தங்களுக்கும் ஆதாரமான மலைகளையும், அநந்திகள் ஸங்கமமாகும் ஸமுத்திரங்களையும் ஜடாவடிவமாகப் பகவான் சிரவில் தரித்துக்கொண்டிருப்பவர், எனத் தெரிகிறது. இந்தத் தத்துவத்தைப் பாரத ஆநுஸாநிகபர்வாவில் தீர்த்த யாத்ரா ப்ரகரணத்தில் உமையவளை நாடி சிவனே கூறுகிறார். “சரீரசுத்தியுடன்கூட புண்ய தீர்த்தங்களுக்கு ஜடாதரனுண என்னை நினைத்துக்கொண்டே சொல்ல வேண்டும்.”

### 35. ஓம் கைலாஸ வாலிநே நம:

35. ஓ கைலாஸ வாஸினே நம:

(மஹா கைலாஸ நிலயா பூர்வீ-ஸ. 578)

கைலாஸத்தில் வசிப்பவர். கேளி—விளையாட்டு அதன் கூட்டம் கைலம் அதுலள்ள இடம் கைலாசம்—அதாவது

சிவாலயம். கைலாஸமென்றால் சிவன் திருவிளையாடல் நடக்கும் இடம் என்று பொருள். இது இமயமலை, மேற்குமங்காம், வைகுண்டத்திற்குமேல் உள்ள ஓரிடம், என மூன்றுள்ளதலங்களிலிருக்கின்றன. இவை கர்ம நிஷ்டர்களால் அடையாக்கப்படுகின்றன. அங்கு சென்றவர் மறுபடியும் புண்ணியமான பின்பு பூமிக்குத் திரும்புவர். “சிவபுரத்திற்குமேல் ஸ்கந்தன் உழையவள் சங்கர் இவர்களுக்குத் தனித்தனி பரமாச்சத்தமான மூன்று ஸ்தானங்களுண்டு. அங்கு சென்றவர் சிவதல்யர்களாகி நித்யாநந்தமனுபவிப்பர் பூமிக்குத் திரும்பார்.” (சிவதர்மோத்தரம்)

பூமிக்கு எட்டுகோடி யோஜனைக்குமேல் ஸத்யலோக மெனும் பிரும்மாவின் இடமிருக்கிறது. அதற்குமேல் வைகுண்டமிருக்கிறது. அது த்யூ லோகத்திலிருந்து பதி னாறுகோடி யோஜனை தூரமாகும். அதற்கு மேல் பதினாறு கோடி யோஜனை தூரத்தில் கைலாஸமிருக்கிறது. அங்கு பரமசிவன் விநாயகன் சுப்பிரமணியன் உழையவள் ஆசிய இவர்களுடன் லீலைசெய்கிறார். (வாடு புராணம்)

### 36. ஓம் கவசிநே நம:

#### 3d. ஓ கவசிநே நம:

கவசமுள்ளவர். “ஸர்வஜ்ஞனை யிருத்தல் த்ருப்தி, அநாதியான அறிவு, ஸ்வதந்தரனு யிருத்தல், எப்போதும் அகலாத சக்தி, அநந்த சக்தி இவ்வாறும் மஹேச்வர ஜுக்கு அங்கங்கள்.” (சிவபுராணம்)

ஸ்வதந்தரமாயிருத்தல் என்ற அங்கத்திலே அதையே கவசமாகப் பூண்டவர். கவசத்திற்குப் பிறரால் காணப்படாமை, அடிக்கப்படாமை, என இருபயன்களுண்டு. ஆலயங்களில் மந்திர சக்தியால் ஸாண்ணித்யமடைந்த உருவிற்கு பாஷண்டாதிகளாது கண்ணில் படாமலிருக்கவே கவசதாரனம் அவச்சயமென ஆகமவிதி கூறுகிறது. சிவஜீ

அடிப்பவர் எவருமில்லை. எனினும் ஸ்தேவச்சையால் கவ சத்தைத் தரிக்கிறூர். இதுவும் சருதிப்ரவளித்த நாம.

“இவரணிவது மற்றவர் தரிக்கும் ஸாதாரணமான கவசமல்ல. இவர் உடல் நம்முடல்போல் மாம்ஸம் ரத்தம் விடைந்ததுமல்ல. உலகைப்படைத்தல் முதலியன எப்படி லீலையோ அங்குனமே கவசமணிந்திருப்பதும் இவருக்கு லீலையோபாகும்.

### 37. ஓம் கடோராய நம:

அ३. ஓ கடோராய நம:

க்ரூரமானவர். பூர்ணமானவர். ருத்திரஹுக்கு க்ரூர மாக ஒண்று மங்களமாக மற்றென்று ஆக இரு சரீரங்கள் உண்டு. “உழையவள் சிவனை என் இத்தகைய பயங்கர மான உருவமும் வேஷமும் உமக்கெனக் கேட்க, துஷ்ட உலகை அடக்க கோரமான ரூபமும், மற்றவருக்கு கேஷம மனிக்க மங்களமான ரூபமுமெடுக்கிறேன். இப்படி இல்லா விடில் உலகம் விபரிதமாகும். என்று பகவான் கூறினார்.” (பாரத ஆதார பர்வா.) கடோரமென்றால் பூர்ணன் என்னும் பொருளுண்டு.

“கடோராதாரதிபலாஞ்சனஞ்சவி:” என மாக காவ்ய பிரயோகம்” கோரமான துஷ்டர்களையடக்க நெருப புடன் கூடிய மின்னல்போன்ற உருவையும் சாந்தமான பக்தர்களைக் காக்க அமிருதத்துடன் கூடிய சந்திரிகை போன்ற உருவையும் எடுக்கிறூர் என்பது கருத்து.”

४८. ஓ சிபுராந்தகாய நம:

திரிபுரத்திற்கு அந்தகன். இந்தக்கதை வேதத்திலும் காணப்படுகிறது. திரிபுரஸம்ஹார மூர்த்தி ஒன்பதாவது. திரிபுரமெனும் ஸ்தூல ஸுல்கஷ்மகாரண சரீரங்களை அழிப் பவர் என்றும் பொருளுண்டு.

இதுவும் சூருதிப் பிராவித்தநாம இந்த ஐதிஹ்யம் பண்ணுட்டிக்கடுத்த திருஅதிகை சேஷத்ரத்தில் நடந்த தாகக்கூறுவர்.

சீடி ஸாப்ரமண்யனால் கொல்லப்பட்ட தாரகாஸூர னுக்கு, வித்யுன்மாலீ தாரகாசங்கன் கமலாசங்கன் என மூன்று புத்ரர்களிருந்தனர். அவர்கள் கடுமையாகத் தவம் புரிந்து பிரும்மாவினிடமிருந்து அரிய வரங்களைப் பெற்றனர். அதன்படி ஸ்வர்ணம் வெள்ளி இரும்பு இவைகளாலாகியவையும், நினைத்தவிடஞ் செல்பவையுமான மூன்று நகரங்களைப்பெற்றனர்.

இம்மூன்றும் ஆயிரமாண்டுகளுக்கோர் முறை கஷ்ணே நேரம் ஒன்று சேரும். அச்சமயம் அழுர்வமான சிவனுது பாணத்தினால் தான் அவர்களுக்கு மரணம் தோன்றும். ஆதலால் கர்வங்கொண்டு அவர்கள் முவ்வலகையும் பிடித்தனர்.

தேவர்களது பிரார்த்தனைக்கிணங்கி கைலாஸநாதன் மேருமலையை வில்லாகவும் சேஷனை நாண் கயிறுகவும் வாயு அக்நி அச்யுதன் ஆகிய இவர்களை அம்பாகவு மமைத்து உலக வடிவான தேரில் சந்திர ஸமர்யர் சக்ர மாகநாலு வேதங்களும் குதிரைகளாகப் பிரும்மா பிரணவ மெனும் சாட்டையை ஏந்தி காயத்ரீ எனும் கடிவாளத் தைக் கரத்தில் பிடித்து ஸாரத்யம் செய்ய அவ்வசரர் ஒன்று கூடியபோது மந்தலூஸ்த்தால் சிவன் அவர்களை எரித்தார். (ஸ்காந்தம்)

### 39. விருஷ்வாங்காய நம:

#### ३९. ஓ வூஷாங்காய நம:

விருஷ்பத்தைக் கொடியாக உடையவன். முன் ஓர் ஸமயம் சிவன் ஒருகாலால் நின்று தவம் செய்யும்போது கொழுப்புள்ள பசுக்கள் அவரை முட்டித்தள்ள, அவை சிவ கோபத்தால் ஏரிந்தன. பாக்கி யுள்ளதில் வெள்ளைக்

காலை ஒன்று சிவனைப் போற்ற அதை வாஹநமாகவும் கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். (பா-ஆது. பர்வா)

சுத்த ஸ்படிகம் போன்ற விருஷ்பமாயிருப்பது தர்மம். (சிவகாமம், பிரும்மாண்ட புராணம் ஸ்காந்தம்.)

விருஷ்பம் தர்மமானதால் அதைக்கொடியிலும்மைத் தார். அதை வாஹநமாகவும் கொண்டார். ஆதலின் இவருளைப்பெற தர்மமே ஒப்பற்ற ஸாதாநமென்பது கரதலா மலகமாக விளங்குகிறது. ஆதலின் ஸ்வதர்மத்தை விட்டுக் கேவலபக்தியினால் மாத்ரம் அவனருளைப்பெற முடியாது.

#### 40. ஓம் விருஷ்பாருந்தாய நம:

४०. ஓ வृषभारूढाय नमः

விருஷ்பத்தின் டீதேறியிருப்பவர். “வருஷஸேசனே” விருஷ்ப எனும் தாதுவுக்கு வர்ஷிப்பது என்பது பொருள். அவரவர் விருப்பத்தை வர்ஷிப்பது அவரவர் செய்யும் தர்மமே யாகும். ஸகல தர்பங்களும் ஒன்றுகி விருஷ்ப உருவெடுத்துப் பரமாசிவத்தைச் சமங்கின்றன. அவரது வாஹநமே நமதிஷ்டத்தை வர்ஷித்தால், அதன்மீதமர்ந்து கருணைமூர்த்தியாய் விளங்கும், கைலாஸநாதன் பக்தரிஷ்டத்தை வருவிப்பவரைக் கூறவும் வேண்டுமா?

“விருஷ்பம் தர்மமாதலின் ஐஞ்சு மைலுக்குள்ளிருப்பவர் விருஷ்ப வாஹநக் காக்ஷியைத் தரிசிக்காவிடில் விலங்காகப் பிறப்பர்.” ஆகமம் கூறுகிறது. அன்றியும் “திருப்புர ஸ்வற்றாத்தில் சிவன் அரிய தேர்மீது காலைவைக்க, வேதக்குதிரைகள் இந்தப்பாரம் தாளாமல் முட்டியிட்டு விழுந்தன. விஷ்ணு விருஷ்ப ரூபமெடுத்தத் தேரைத் தாங்கினார். விஷ்ணுவாகிய விருஷ்பத்தின்மீது தேர் தேர்மீது சிவன். ஆதலின் (பரம்பரையாக) விருஷ்பாருடர்.” (விங்கபுராணம்.) விருஷ்பாருட மூர்த்தி மூன்று வதாம். தரிபுராந்தகன் விருஷ்டாங்கன் விருஷ்பாருடன் என்ற சொற் தொடர்க்கதையைக் கூறுவது போலுள்ளது.

## 41. ஓம் பஸ்மோத்துளித் விக்ரஹாய நம:

४१. ओ॒ भस्मोदूलित् विग्रहाय नमः

விழுதியால் பூசப்பட்ட சரீர முள்ளவர் பஸ்ம என்ற சொல்லுக்கு (பாபரோகமாயா பாசங்களை) மிரட்டுவது என்று பொருள். “பக்தரை ரக்ஷிப்பதற்காகவும், அவரது கேஷமத்திற்காகவும், அவர் சுத்தி பெறவும், சிவபக்தர் என்ற அடையாளத்திற்காகவும் நம் பக்தருக்குப் பஸ்மா வைத்தந்தேன். (பார. ஆது. பர்வா)

அதர்வ வேதங்களிய பஸ்மோத்துளனமும் விழுதி யின் திரிபுண்டரமும் மாயாபாச மகலும் பொருட்டு முனி சிரேஷ்ட்டர்களால் தரிக்கப்படுகிறது. (பிரம்மோத்ர கண்டம்.)

அதிகம் கூறுவதேன்? பஸ்மதாரணம் மோக்ஷஸாத னம். பஸ்மாவை ஸதா தரிப்பவனுக்கு விரைவில் ஞாந முண்டாகும். (வாவிஷ்ட லிங்க.)

“பஸ்மதாரண விருதத்தை நான் செய்தேன் பிறகு நீ செய்தாய். மூன்றாவது யாரும் செய்ய வில்லை. ஆதலின் நீதாஷ்வரானுகி என் நண்பனுகவுமிரு.” என சிவன் குபே ரனுக்குரைத்தார். (உத்தர ராமாயணம்)

“பஸ பர்த்ஸந தீப்தீயோ” பஸ என்ற தாதுவுக்கு மிரட்டுவது பிரகாசப்படுத்துவது என்று இருபொருள் கருண்டு. இரண்டும் விழுதி அல்லது பஸ்மாவுக்கு மிகப் பொருத்தமான பொருளாகும். பெரும்பாலும் விழுதி ருத் திராக்ஷ மஹிமையையே வெளியிடுவது “ஜாபால” மெனும் உபநிஷத்தாகும். இந்த விழுதியால் பிசாசங்கள் நோய்கள் மாத்ரமல்ல எல்லா துக்கங்களுக்கும் முதற் காரணமான அஜ்ஞானமே அகலும். இதன் மூலமாக சூலினோய் பேய் முதலியகவகளைப் பல பக்தர்கள் அகற்றிய சரிதம் எண்ணிறந்தது, பசும் சாணியைக் கரத்தி

வேந்தி பரிசுத்தமாக பக்வம் செய்து “ விரஜாஹோமம் ” என்பதை விதிப்படி செய்து, அல்லது உத்தமமாகக் கூறப்படும் அக்ஷிலோத்தர பஸ்மாவை விதிப்படி அணிந்தால் நமது துண்பமகன்று இன்பம் கைகூடுமென்பது பிரத்யக்ஷ பிரமாணமாகும். அதை யணிப்பவருக்கு ஓர் அழகை (பிரகாசத்தை) அணிப்பதால் “ பவநித ” மென்றும் பாபத்தை எரிப்பதால் “ பஸ்ம ” என்றும், செல்வத்தைத் தருவதால் விழுதி யென்றும், நம்மை ரக்ஷிப்பதால் ரக்ஷக் என்றும் இதற்குப் பல பெயர்களுண்டு.

மேலானவர் செய்தால்தான் மற்றவர்செய்வர் என உலகதந்தையான சிவன் தானே விழுதியை ஸதா ஸர்வ அங்கங்களிலும் அணிந்திருக்கிறார். பிரும்மாவும் விஷ்ணுவும் இந்திரனும் அவர்கள் பத்திகரும் கூட விழுதி யணிந்திருப்பதாக புராணங்களுகிறது.

## 42. ஓம் ஸாமப்ரியாய நம:

४२. ओ साम प्रिया नमः

ஸாமகாகப்ரியா ஶ்ரீலலிதா. ஸஹஸ்ர நாம. 909.

ஸாமவேதத்தில் பிரிய முள்ளவர். நான்கு வேதங்களிலும் ஸாமவேதம் சிறந்தது. “ மூன்று பிராமணர்கள் கிடைக்காவிடில் அவர்கள் ஸ்தானத்தில் ஸாமவேதி ஒரு வனைப் பூஜைசெய் ” என் ஸ்மிருதிகள் கூறுகின்றன.

ஶ்ரீகிருங்னன் “ வேதங்களின் யான் ஸாமவேதம் ” என ஶ்ரீகிதையில் விழுத்யத்யாயத்தில் கூறுகிறார். சாந்தமாகப்பேசுபவரிடம் பிரியமுள்ளவர் என்றும் மற்றோர் பொருளுண்டு. “ அமிருதத்தைச் சிந்துவதும் சந்தனம் போல் தீளமாயிருப்பது மான சொற்களைக்க ரூபவன் சிவலோகம் செல்வான். (சிவதர்மோத்தரம்)

ஸாம வேதபாராயணத்தால் ராவணன் கைலையிலிருந்து விடுபட்டான். ஸாமன்றசோல்லிற்கு கானவிசேஷம் என்பதுபொருள். கானப்ரதானமாதலால் அதற்கு ஸாம

வேதமெனப் பெயர்வந்தது. சிவன் எல்லாவேதங்களிலும் பிரியமுள்ளவர். ஸாமவேதமும் அதை அறிந்தவரும் சிறந்தவரெனப் பல ப்ரமாண நூல்கள் கொண்டாடுவதால் தேவரில் சிறந்த சிவன் வேதத்தில் சிறந்த ஸாமத் தினிடம் பிரியம்கொள்வது இயற்கையேயாகும்.

“ரிக்கை அறிபவன் தேவர்களை அறிந்தவனுவான். யஜாஸ்ஸையறிந்தவன் யஜ்ஞாங்களை அறிந்தவனுவான். ஸாமத்தை யறிந்தவன் எல்லாவற்றையுமறிந்தவனுவான்.” என வேதங்கூறுகிறது.

### 43. ஓம் ஸ்வரமயாய நம:

#### ४३. ஓ ஸ்வரமயாய நம:

ஸ்வரமெனும் அச்சுவடிவனுயிருப்பவர் அ, முதல் அஃ வரை அச்சு. இதிலுள்ள அ உம் என்ற எழுத்துக் களின் சேர்க்கையான பிரணவவடிவன் என்பது கருத்து ‘பிரணவம் சிவஜீக்கூறும் சொல், சிவன் ருத்ரன் முதலீய ‘சிவநாமங்களுக்குள் பிரணவம் மிகச் சிறந்தது. அகாரம் ருக் வேதம் உகாரம் யஜாஸ், மகாரம் ஸாமவேதம், நாதம் அதர்வம்.’’ (வாயுஸப் ஹிதா) அ என்பது ரஜோகுணத் தாலாகிய ஸ்ருஷ்டி-கர்த்தாவான சதுர்முகளையும் உ என்பது ஸத்வகுணத் தாலாகிய பாலனகர்த்தாவான (ப்ரகிருதிஸ்வரூப) விஷ் னுவையும், ம, என்பது தமோகுணத் தாலாகிய ஸம்ஹாரகர்த்தாவான ருத்ரஜையும், அதன்மேலுள்ள நாதமானது நிர்குணனுய் நிஷ்களனுயுள்ள பரமாத்மாவையும் கூறுகின்றது. மும்மூர்த்திகளையும் அதற்குமேலான பரமாத்மஸ்வ ரூபத்தையும் ஒரே எழுத்தில் கூறுவதால் இது மிகச்சிறந்த நாமாவாகும். அன்றியும் வேதத்தின் ஆதியிலும் முடிவிலும் இது கூறப்படுகிறது.

ஒவ்வொர் தேவதையின் அர்ச்சனையிலும் ஒவ்வொர் நாமாவின் ஆரம்பத்திலும் இது நியமமாகக் கூறப்படுகிறது, பகுவத்தையிலும் “ஓம்” எனும் ஓரக்ஷரமான பிரம்மத்

தைக் கூறிக் கொண்டு என்னை நினைத்துக்கொண்டே எவன் உடலை விடுகிறானே. அவன் உயர்ந்தகதியை அடைகிறான் எனப்பகவான் கூறகிறார். இதை ஸ்த்ரீ, சூதர்கள் கூறக் கூடாது தனிப்பணவத்திற்குத் துறவிகளே அதிகாரி.

#### 44. ஓம் த்ரயீஸ்மூர்த்தே நம:

४४. ஓ த்ரயீஸ்மூர்த்தே நம:

ருக்யஜாஸ் ஸாம எனும் மூன்று வேதங்களைச் சரீர மாக உள்ளவர்.

“சப்தங்களைல்லாம் தேவி அர்த்தமெல்லாம் சிவன்” (சிவபுராணம்) நான்காவதான அதர்வவேதத்தில் ஆபிசார மந்திரமே அதிகாதவின் அதைவிட்டு மற்ற மூன்று வேதாநஷ்டாந்திலேயே சிவன் பிரியமுள்ள வர் ஆதவினிப்பெயர் பொருத்தமானது.

(சிவத்தவாஹஸ்யம்) உயைவள் தனது தந்தையான ஹர்மவாணிடம் “எனக்கு முதல் சரீரம் மூன்று வேதங்களே” என்பதால் சிவமும் சக்தியும் ஒன்றானதாலுமிப் பெயர் பொருத்தமானது.

#### 45. ஓம் அநீச்வராய நம:

४५. ஓ அநீஶ்வராய ந:

நீச்வரா ஸ்ரீல. ஸ. 155.

தனக்குமேல் சுச்வரனில்லாதவர். இது சுருதிப்பிரவித்தநாம. “அச்சிவதுக்கு மேல், பதியாக உள்ளவர் உலகில் ஒருவருமில்லர். அவரையடக்கி ஆள்பவருமில்லை. அவருக்கு ஒருவகையான அடையாளமுமில்லை. அவரே எல்லாவற்றிற்கும் காரணம். காரணங்களுக்கும் அதிபதி யாயுள்ள தேவதைகளுக்கும் இவர் அதிபர். இவரை யுண்டுபண்ணுபவன் யாருமில்லை.” என ருக்வேதம் கூறுகிறது.

## 46. ஓம் ஸர்வஜ்ஞாய நம:

ஓ. ஓ ஸ்ரீஜாய நம:

ஸர்வக்ஞா பிரீல. 196.

எல்லாமறிந்தவர். இதுவும் சருதிப்ரவளித்தநாம. “எவன் ஸர்வஜ்ஞானே ஸர்வத்தையுமறிந்தவனே எவனது தபஸ் (ஆஃலாசனை) ஜ்ஞானமயமோ அவன் உலகைப் படைத்தவன். எல்லாமறிந்தவன். தளக்குத்தானே கர்ரணமானவன். அறிவுவடிவன் காலகாலன், ஸர்வநற்குணமுள்ளவன்” என்று சருதி வர்ணிக்கிறது.

## 47. ஓம் பரமாந்மனே நம:

ஓ. ஓ பரமாஸனே நம:

சிந்த ஆத்மா—சிறப்பு என்பது எல்லா ஜீவர்களிடமும் அந்தர்யாமியாயிருத்தலாம். “எந்த ருத்ரர் அக்ளியிலும், எவர் ஜலத்திலும் எவர் ஒஷ்திகளிலும் எந்த ருத்ரர் ஸகல புவநங்களிலும் நுழைந்திருக்கிறாரோ அந்த ருத்ரனுக்கு நமஸ்காரம்” எனச்ருதிக்கூறுகிறது. சிவபுராணத்தில் மிக முக்கியமாகக் கூறப்பட்ட எட்டு நாமாக்களில் (46-47) முன் நாமாவும் இதுவும் சேர்ந்தது.

“பரமசிவன் ஸமக்ஷமத்திலும் ஸமக்ஷமனுய் ஜத்ஸ்ருஷ்டாவாய் கணக்கில்லா உருவாய் உலகை ஒன்றூய் யியாபித்திருப்பவராக இருக்கிறார். அவரேகாலம் அவரே உலகைக் காப்பவர். உலகிற்கு அதிபதி. ஸர்வ பூதங்களிடத்திலும் மறைந்திருப்பவர். அந்தப் பரமனிடம் மனதைவைத்து தேவரிவிகள் அவனை நன்குணர்ந்து யம பாசத்தை அறுக்கின்றனர். நெய்யிக்குமேல் ஆடைபோல் அதிஸமக்ஷமமாய் ஸகலபிராணிகளிடமும் மறைந்துள்ள உலக யியாபியான இவனென்றுவரை உணர்ந்தால் ஸர்வ பாபங்களும் அகலும்” என்பதுபோன்ற பல சருதிகள் இவர் பரமாத்மா என விளக்குகின்றன.

## 48. ஓம் ஸோம ஸ-ஊர்யாக்நிலோசனுய நம:

४८. ओं सोमसूर्याग्निलोचनाय नमः

“ சந்திரன் சூரியன் அக்நி இவர்களைக் கண்களாக உடையவர் சூரிய சந்திர அக்நிகளைக் கண்களாக உடைய வனும் முவ்வுலகிற்கும் ஸாரமாக உள்ளவனும் அபார னும் ஆதியும் ஜனனமரணமில்லாதவனுமான ருத்ரனை உபாவித்து அவனருளை அடையாமல் உலகில் யார் சாந்தி யடைய முடியும் ? ” என வேதவ்யாஸர் மஹாபாரதத்தில் கூறுகிறார்.

மூன்றுகண்ணுக அமைந்தவை மூன்று ஜ்யோதிஸ்கள். அவை தாபத்தையும் பிரகாசத்தையுமளிப்பன. நமக்கோ ஆத்பாத்மிகம் ஆதிதைவிகம் ஆதிபெளதிகம் என மூன்றுவகையான தாபமிருக்கிறது. நம்மை அக்ஞாக இருள் சூழ்ந்துளது. மூன்று ஜ்யோதிஸ்களை அடக்கிக் கண ஸ்தாநத்தில் வைத்திருப்பவளை வேண்டினால்தான் மூன்றுவகையான தாபமுமகன்று சாந்தியுண்டாகும். இருளக்கும் என இதன் விரிவுரையாகும்.

## 49. ஓம் ஹவிஷே நம:

४९. ओं हविषे नमः

ஹோமம் செய்யும் பொருளாயிருப்பவர். பெரும் பாலும் ஹோமத்திரளியங்கள் பூமியிலுண்டாகின்றவைகள், பூமி அஷ்டலூர்த்திகளில் முதன்மையானது. (சிவத்தவரஹஸ்யம்) “ ரஸவர்க்கமெல்லாம் பார்வதி. அதை அனுபவிப்பவரெல்லாம் சிவன் ” என சிவபுராணம் கூறுகிற வண்ணம் போக்யவஸ்துவான ஹவிஸ்ஸாம் உழையவளே. சக்தியையிட வேற்றலாதவனுனதால் சிவன் ஹவிஸ்வடிவ னுக வர்ணிக்கப்படுகிறார். அன்றியும் “ பிரும்மோ அர்ப்பனம் செய்தலும் ஹவிஸ்ஸாம் அக்னியும் தேஹாமமும் அதனால் அடையவேண்டியதும் பிரும்மே ” எனக்

கிடை கூறுகிறபடி எல்லாம் சிவனுகயிருக்க ஹவிஸ்வடிவ னுக யிவனிருப்பதும் மிகப்பொருத்தமேயாகும்.

## 50 ஓம் யஜ்ஞமயாய நம:

५०. ஓ யஜமயாய நம:

யஜ்ஞங்களுக்கெல்லாம் யஜமானாயிருப்பவர் யக்ஞ ரூபா. ஸ்ரீல. 759 “மய” என்றபதம் அதிகம், அதன் மாறுதல் என்ற இரு அர்த்தங்கொண்டது. அரிசி கல்மய மாக இருக்கிறதெனில் அரிசியில் கல் அதிகமாகயிருக்கிற தெனப் பொருள், தங்கமயமான குடமெனில் தங்கத் தாலாகியதெனப் பொருள். இதில் சிவன் “யஜ்ஞமயர்” என்றால் பெரும்பாலான யஜ்ஞங்களால் உபாவஸிக்கப்படு கிழவர் என்று பொருள் சிவனில்லாதயஜ்ஞமே கிடையாது. சிவனை விலக்கித்தச்சுதான் ஆரம்பித்தயஜ்ஞம் எப்படி அழிந்த தென்பது பிரவித்தம். பெரும்பாலான யக்ஞங்கள் சிவனைப்போற்றுவது மாத்ரமல்ல எல்லாதேவதா வடிவ மாக இருந்து எல்லா ஹோமங்களையும் அவனே ஏற்கிறோ. அதுமாதத்திரமல்ல. ஒவ்வொர் யஜ்ஞத்திலும் சிவனுடைய பெயரைக்கூறி மற்றத்தவர்களைப்போல் இவருக்கு ஓர் ஹோமம் உண்டு. “ஸ்விஷ்டகிருத்” என்ற வகையில் தனித்தனி அந்தந்த தேவர்களுக்குரிய ஹவிஸ்வலிலும் ஓர் பங்கெடுத்து ஹோமம் செய்வது இவருக்கு இரண்டா வது பங்காகும். யஞ்ஜத்தில் மிகுந்த பொருளெல்லாம் ருத்ரஜீச் சார்ந்தது இது மூன்றாவது பங்காகுப். ஹவிஸ் ஸாகவும் அக்னியாகவும் யஜ்வாவாகவுமிவருப்பதால் இவா ரிடம் இருவகையாகவும் பொருள்கொண்ட யஜ்ஞயீர் என்றதொல் மிக அர்த்தபுஷ்டியுள்ள நாமமாகும்.

## 51. ஓம் ஶோமாயநம:

ஓ ஸோமாய நம:

உமையுடன் கூடியவர். “உமா ஸஹாயப்” எனச்சுருதி கூறுவதால் அர்த்தத்தாலிதுவும், சுருதி பிரவித்த நாம்.

ஸோம யாகத்தில் உபயோகிக்கப்படும் ஸோமலதா வடிவன் என்றும் பொருள். “ஸோமன் (லதாவடிவனான சிவன்) புத்தி ஆகாசம் பூமி அக்னி சூர்யன் இந்திரன் விஷ்ணு முதலியவர்களைப் படைக்கிறான். ஸகல பாஷங்களையும் அகற்றுகிறான்.” (ஸநத்குமாரஸம்ஹிதை)

ஸோம யாகம் என்பது யாகங்களில் முதலில் செய்கின்ற யஜ்ஞமாகும். அதற்கு அக்னிஷ்டோமம் என்றும் பெயருண்டு. அதில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஸோமலதை. இதை ஸேரமாராஜா என்றழைத்து அதற்கு ராஜோபசாரம் செய்யப்படுகிறது.

இதை இடித்து அதன் ரஸத்தை ஹோமம் செய்து மிகுதியை குத்திக்குகள் யஜ்மாநனுடன் பருகுவார்கள். “அத்தகைய ஸோம (லதையால்) ஆராதிக்கத்தக்க ஸோமனைப் பூஜித்தால் மஹீஸுரனுன் பரமாத்மாவின் நிஜ ஸ்வரூபத்தை ஏன்கு உணரலாம். என ஸ்காந்தம் கூறு கிறது. இதில் ஸோம என்ற சொல்லின் இரண்டாக்கத்த மூம் செவலனே விளக்கப்பட்டிருக்கிறது.

## 52. ஓம் பஞ்சவக்த்ராய நம.

५२. ஓ பञ்சக್ରாய நமः

பஞ்சவக்த்ரா. பூலீலி. ஸ. ५१५.

சகானுதி ஐந்துமுக மூள்ளவர். (1) சகானம் என்பது மேல் முகம்- சுத்த ஸ்படிகம்போல் வெண்மையானது. போக்தாவான ஹிரண்ய கர்ப்பனுக்கு அதிஷ்டாதாவாயுள்ளது. (2) கிழக்கிலுள்ளது தத்புருஷம். பாலகுர்யனைப் போன்றது. போக்ய தத்வ அதிஷ்டாதாவாயுள்ளது. தபஸ் செய்வது (3) தெற்கிலுள்ளது, அகோரம். மயிலீப்போன்றது. புத்தி தத்வ அதிஷ்டாதா, பிரஜைகளை ஸம்ஹரிப்பது. (4) மேற்கிலுள்ளது வாமதேவம். பவழம் போன்றது. அஹங்காராதிஷ்டாதா. உலககாரம்யத்தைக் கவனிப்பது. (5) வடக்கிலுள்ளது ஸத்யோஜதம். சந்திரன் போன்றது

மனஸாக்கு அதிஷ்டாதா வேதாத்யயநம் செய்வது இவ் வைந்து முகங்களே ஐந்து பூதங்கள். ஐந்து தன்மாத்தரை கள். ஐந்து ஞானேந்திரியங்கள். ஐந்து கர்மேந்திரியங்கள். புருஷன் பிரகிருதி புத்தி அஹங்காரம் மநஸ் என்னும் ஐந்து தத்வங்கள். நிலிருத்தி, பிரதிஷ்டா, வித்யா, சாந்தி சாந்த்யதீதம் என்னும் ஐந்து கலைகள். பிரும்மா விஷ்ணு ருத்ரன் மஹேஸ்வரன் ஸதாசிவன் எனும் ஐந்து மூர்த்திகள் சிவஸாதாக்ய அழூர்த்த ஸாதாக்ய மூர்த்த ஸாதாக்ய கர்த்தரு ஸாதாக்ய கர்ம ஸாதாக்ய எனும் ஐந்து ஸாதாக்யன் கள். எனவும் வர்ணிக்கப்படுகின்றன. (சிவபுராணம் ஆகமம்.)

ஸாந்தன் உபஸாந்தன் எனும் இரு ராக்ஷஸர்கள் தங்களில் ஒருவருக்கொருவராலேயே மரணம். மற்றவை களால் இல்லை. என வரம்பெற்று மூவ்வுலகையும் வருத் தினர். அவர்களை அழிக்க அழகான வஸ்துக்களிலிருந்து திலம் திலமாக (எள்ளளவு) அழகை எடுத்து திலோத் தமையை விச்வ கர்மா படைத்து அனுப்ப, அவள் தவம் செய்யும் பரமசிவனைப் பக்தியுடன் பிரத்தினினம் செய்தாள். அவளுக்கு அருள் புரிய (ஏற்கனவே லியித்திருந்த) நான்கு முகங்களையும் நாலு தங்குகளிலும் படைத்தார். (பார. ஆது. பர்வா.) இந்நாம ஸர்வ ஜகத்வடிவன். கருணை மூர்த்தி என விளக்குகிறது.

ஊர்வசியின் அழகைக்கண்டு மயங்கி அதற்காக நாலு புறமும் முகமெடுத்தாரே என ஸந்தேஹிக்க இடமில்லை. ஏனெனில் திலோத் தமையையும் ரதியையும் மற்ற அழகு ஸ்ள பெண்களையும்விட மிக மிக அழகான பரவதீ தேவியைக் கண்டும், அவள்வேண்டியும், தவம் செய்தும், தேவர்கள் வேண்டியும், காமன் தூண்டியுங்கூட, சிறிதும் தவத்திலிருந்து இவர் மனம்சலிக்கவில்லை. ஆசையையுண்டு பண்ணும் மந்மதனையே எரித்தார். என்பதனால் இவரது வைராக்யம் எத்தகையதென ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

திலோத்தமை ஸாந்தோபஸாந்தரர்களை மயக்கித் தன் கீணப் படைத்தனுப்பிய யஜமாநனுடைய கார்யம் ஒழுங் காக நடைபெறுவதற்காகவே தவம் செய்துகொண்டிருக்கும் கிவனை ப்ரதக்ஷிணம் செய்தாள். அந்த பக்தைக்கு அருள்புரிவதுமாத்ரமல்ல, அஸாரவதற்குப்பான லோக ஹிதத்தையும் நாடி அவனுக்கு அங்கனம் அருள்சொரித்தார். அவ்வண்ணம் அவர் செய்திராணிடில் அவள் அஸார்களை வென்றிருக்கமுடியாது. ஆதலின் மற்ற பக்தர்கள் பிரதக்ஷிணம் செய்யும்போது ஏனிப்படி நாலுமுகங்கள் தோன்றவில்லை என்ற சங்கைக்கு இடமில்லை.

### 53. ஓம் ஸதாசிவரய நம:

५३. ஓ ஸதாஶிவாய நம:

ஸதாசிவா. பூநி. १७२

எப்போது முள்ளவரானகிவன். ஆயிரம் சதுர் யுகம் ஓர் கல்பமாகும். ஆயிரம் கல்பம் ஓரு வருஷம். இந்த வருஷம் எண்ணூயிரம் கொண்டது ஓர் யுகம். ஆயிரம் யுகம் ஓர் ஸவநம். ஒன்பதாயிரம் ஸவநம் பிரும் மாணின் பூர்ண ஆயுஸாகும். இது விஷ்ணுவுக்கும் ஓர் தினமாகும். முன்கூறியது போன்ற விஷ்ணுவின் பூர்ண ஆயுஸ் ருத்ரனுக்கு ஓர் நாளாம். ருத்ரனது பூர்ண ஆயுஸ் மஹேஶ்வரதுக்கோர்த்தினம். மஹேஶ்வரனது பூர்ண ஆயுஸ் ஸதாசிவனு ஓர் நாளாகும். இவரது பூர்ணூயுஸ் பரமேச்வரதுக்கு ஓர் தினமாகும். பரமேச்வரன் காலத்தைக்கடந்தவன். அவனே ஸதாசிவம் என்பதின் பொருள். (கிவ புராணம்) இதுவேதப் பிரவித்த நாம. இதிலுள்ள ருத்ரன் மஹேஶ்வரன் ஸதாசிவன் என்ற சொற்கள் ஒரே கிவனுக்குப் பர்மாய நாமாக்கள்போல் கூறப்பட்டதும் இங்கு கூறப்பட்ட ஆயுளின் கணக்கைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு மூர்த்திகள் என்றும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவர். அவரே நாமரூபமற்ற பரமாத்மா. எக்காலத்தும் அழியா

தவர் என்பதும் வித்தாந்தம்: “இந்த ஸதாசிவம் இருக்குச் சிமீவரை பிரும்மா பிழைத்திருக்கிறார். நான்கு முக்களை மஹாவிஷ்ணுவின் ஆயுஸ்ஸாகும்.” என்று பாதம் புராணங்களுக்கிறது. எப்போது சிவமாகவே இருப்பவர் என்றும் பொருள்.

## 54. ஓம் விச்வேச்வராய நம:

५४. ஓ விஶேஷராய நம:

ஸர்வேச்வரி. ஸ்ரீ. ல. ஸ - 202.

உலகிற்கெல்லாம் சக்வரன். காசி கேஷ்டரத்தில் விளங்கும் நாம இது. அதைத் தழுவி தென்னூட்டிலும் பல கேஷ்டரங்களிலுமிப்பெயர் வழங்கி வருகின்றது.

“உலகைப்படைத்து அதற்குச் சில அதிபதிகளை யும் படைத்து மஹாத்மாவர்ன் சக்வரன் அவர்களுக்கும் அதிபதியாக விளங்குகிறார். என்று மந்ரோபனிஷத் கூறுகிறது. “ஸர்வேச்வரன்” என்று சுருதி வர்ணிப்பதால் அர்த்தத்தினால் இந்த நாம ச்ருதி ப்ரவித்தமாகும்.

## 55. ஓம் வீரபத்ராய நம:

५५. ஓ வீர மதாய நம:

வீரபத்ரனுயிருப்பவர். தக்ஷண் சிவனை விலக்கி ஓர் யாகம் செய்ய, தேவி அதற்குச் சென்றபோது தக்ஷண் செய்த சிவ நிந்தையை ஸஹியாமல் உடலை விட்டாள். இதைக்கேட்ட சிவன் கோபங்கொண்டு வீரபத்ரனைப் படைத்துத் தக்ஷனைச் சிகித்தார். (ஸ்காந்தப்). மஹேச் வரமூர்த்திகளில் இது பன்னிரண்டாவதாகும்.

வீரபத்ரருடைய உற்பத்தி பல புராணங்களில் பல வகையாகக்காணப்படுகிறது. சிவனுது கோபத்தினால் உண்டு பண்ணப்பட்டதாக ஸ்காந்தமும் சிவபுராணமும்

கூறுகின்றன. வியர்வையிலிருந்து உண்டானதாகப் பிருமாண்டபுராணம் சொல்லுகிறது. கோபத்தினால் வியர்வையுண்டாகலாம். அதனால் முறக்கியதூடன் இதையும் சேர்க்கலாம். வாமன புராணமும் வராஹ புராணமும் தேஜவிருந்து உண்டானதாகக்கூறுகின்றன. சிவன் ஜடையிலிருந்து ஓர் கேசத்தை எடுத்ததாகவும் அதேவீரபத்ரனுக்கத் தோன்றியதாகவும் மற்றொன்று கூறுகிறது. இங்கும் பலவாறுகக் கூறப்பட்டின் எது பிரமாணம் என்று ஸங்கேதத்திலுமுண்டாவது இயற்கையே. இத்தகைய சிடுக்குகளை எடுக்கவே மீமாங்களை என்ற சாஸ்திரங்கோன்றிற்று. அது இத்தகைய சிடத்தில் ஓர்வழிகாட்டுகிறது. அதாவது புராணங்களில் வெவ்வேறுகக் கதை கூறப்பட்டன் ஒவ்வொர் கல்பத்தில் நடந்தகதையைக் கூறுவதால் எல்லாம் பிரமாணமேயாகும் என்பதாம்.

### 56. ஓம் கணநாதாய நமः

५६. ओ॒ गण॑ नाथाय॒ नमः

கணங்களுக்கு நாதன். சிவகணங்கள் பல கோடிகளுண்டு. வீரபத்திரருடன் தோன்றியவை சில. ருத்ரனால் படைக்கப்பட்டவை பல. எல்லாவற்றிற்கும் இவர் நாதன். கணநாதன் கணேசன் கணபதி என்பன விநாயகரது பர்யாய நாமங்கள் என்றாலும் விக்நேசக்வரர் போன்ற பல கணநாதர்களுக்கும் இவர் நாதன். ஆதலின் இச்சொல் சிவனுக்கே ஏற்றது. நந்தி பிருங்கி மஹாபலி பாணன் முதலிய மிகப்ரவலித்தமான சிவகணங்களுக்கு நாதன் என்றும் கூறலாம்.

### 57. ஓம் ப்ரஜாபதயே நமः

५७. ओ॒ प्रजा॑ पतये॒ नमः

பிரஜாபதி வடிவஞக யிருப்பவர். ஜகத்ஸ்ருஷ்டியிலீடு பட்டவரணைவரும் பிரஜாபதிகளே. அவர்களுக்கு அந்தர்

யாமியாயிருப்பதுடன் ஸ்தானு ருதர் என்பவர் இத் தகைய பிரஜாபதிகளில் ஒருவர். ஆதலின் சிவனேஸாகஷாத் பிரஜாபதியாகவுமாவர். ஆயிரக்கணக்காக ருதரனு படைக்கப்பட்டவர் உலகிலிருப்பதாக ஸ்ரீருதரம் கூறுகிறது. புராணங்களுமதை ஆயிரத்திக்கின்றன.

### 58. ஓம் ஹரிரண்ய ரேதலே நம:

५८. ஓ ஹிரண்ய ரேதஸே நம:

ஸ்வர்ணமயமான ரேதஸ் உள்ளவர். சிவனது வீரயம் நெற்றிக்கண்வழியாக வெளியில் சிளம்பிவரும்போது பூமியில் அது எங்கு எங்கு சிந்திற்றோ அவ்விடமெல்லாம் ஸ்வர்ணமாயிற்று. (ஸ்காந்தம்)

“பராமசிவன். மும்மூர்த்திகளைப் படைத்து அண்ட ஸ்ரூஷ்டிக்கு முன் ஜலத்தைப் படைத்தார். அதில் தனது வீரயத்தை விட அது ஸ்வர்ணமயமான அண்டமாயிற்று.” என்று ஸௌரஸம் ஹிரண்ய கூறும் வண்ணம் ஸ்வர்ணமயமான ரேதஸ்ஸை உடையவர். ரேதஸ் என்பது ஒன்றை உண்டுபண்ணுவதற்குக் காரணமான பொருள். ஹரிரண்யத்தை உண்டுபண்ணும் ரேதஸ்ஸை உடையவர் என்றும் கூறலாம்.

இவரது ரேதஸ் விழுந்த இடமெல்லாம் மிகப் பிரகாசமான ஸ்வர்ணம் உண்டாயிற்று. என்று ஸ்ரீராமாயணங்கூறுவது இரண்டாவதாகக் கூறிய பொருளுக்குப் பிரமாணமாகும்.

### 59. ஓம் துர்தர்ஷாய நம:

५९. ஓ துர்ஷாய நம:

அசைக்கமுடியாதவர். “திருஷ்” என்ற தாது ப்ரரகல்ப்பயம் என்ற பொருளுள்ளது. ப்ராகல்ப்பயம் உள்ளவரை எவரும் அவமதிக்கமுடியாது. ஆனதால் வகைணியாக

எவராலும் அசைக்கவோ அவமதிக்கவோ முடியாதவர் என்று பொருள். “அவருக்கு ஸாமோ அவருக்கு மேலா வேரோ கிடையாது” என வேதங்கூறகிறது.

### 60. ஓம் கிரீசாய நம:

६०. ओं गिरीशाय नमः

மலைக்கு சசன். கைலாசமெனும் மலைக்கு சசன். அதுமாத்ரமல்ல. மேருமந்தரம் முதலிய ஸகல மலைகளுக்கும் இவர் சசன். ஜகத்தில் அடங்கியது மலை. என்ற வகையிலும் கிரீசன் எனக்கூடும் என்றும். ஹரிவம்சம் தன்யாச் சர்யோபாக்யானம் என்ற விடத்தில், மலைகளே தங்களுக்குச் சிவன் சசன் என கூறுகின்றன. “நாரதரே நாங்கள் தன்யர்களால்ல. ஆச்சர்யமானவர்களுமல்ல. ஏனென்றால் எங்களுக்கு எல்லாம் அதிபதியாக உள்ளவன் பரமசிவன். அவனே தன்யன் ஆச்சரியமான வன்.”

### 61. ஓம் கிரீசாய நம:

६१. ओं गिरिशाय नमः

மலையில் ஸாகமாக வீற்றிருப்பவர். ஸாகாஸந மூர்த்தி. இருபத்து மூன்றாவது மதேஹஸ்வர ரூபமாகும். இது சருத்திப்ரவித்த நாம. கிரியை (மலையை) “சயதி” சிறிதாகச் செய்கிறோன் என்றும் பொருளுண்டு. திருப்பு ஸம்ஹாரகாலத்தில் மேருமலையை வில்லாக்கி தரித்தால் “கிரிச” எனப்படுகிறோர். முன் நாம கிரி+சச=கிரீச, என்று தீர்க்கமாகவும் இதைக்கிரிச என்று ஹ்ரஸ்வமாக வும் கூறவேண்டும்”

### 62. ஓம் அநகாய நம:

६२ औं अनघाय नमः

அங்கா பீல்லி-ஐ-987.

பாபமற்றவர். அக என்ற சொல்லுக்குப் பாபம் பாபத்தாலுண்டாகும் துக்கம் என்றும் பொருளுண்டு.

ஆதவின் பாபமும் துக்கமும் இல்லாதவர் என்று இரு பொருஞம் இங்கு பொருந்தும். சிவனை நினைத்தவருக்கு அவரது புண்யநாமாவைச் சொல்பவருக்குப் பாபமும் துக்கமு மிராதெனில் அவரிடம் எப்படி இவை இருக்கும்? “இவன் பாபமற்றவன். ஜரை இல்லாதவன் மரணமில்லாதவன், சோகமில்லாதவன்.” என உபநிஷத் கூறுகிறது.

### 63. ஓம் புஜங்க பூஷணை நம:

६३. ஓ முஜங்க மூஷணாய நம:

பாம்பை ஆபரணமாக உடையவர். “தாருகாவந முனிவர்கள் சிவத்துவத்தையறியாமல் ஆபிசாரத்தினால் அவரைக்கொல்ல தீயிலுண்டிபண்ண ஸர்ப்பங்களையும் ஆபரணமாகப் பூண்டவர்.” (ஸ்காந்தம்)

பாம்பு என்றால் படையுமஞ்சம். அத்தகைய ஸர்ப் பங்களைப் பூஷணமாகக்கொண்டவர் என்பதினால் எல்லா வற்றையும், விசேஷமாகத் துஷ்டர்களையும், அடக்கி ஆளும் சக்திவாய்ந்தவர் என்பது ஸ்பஷ்டமாகின்றது. ஸ்குணஸ்வருபமான மகாவிஷ்ணு, சிநாயகர், சுப்பிரமணியர், முதலியவர்களுக்கும் ஸர்ப்பம் படுக்கையாகவும் ஆபரணமாகவுமிருப்பது கவனிக்கத்தக்கதாம்.

### 64. ஓம் பர்காய நம:

६४. ஓ மார்ய நம:

பாபத்தைப் போக்குபவர். இதுவும் வேதப்ரவித்த நாம. “எத்தகைய பாபத்தைச் செய்தவனும் சிவாராதநத்தினால் சுத்தமாகிறுன். (சிவதர்மோத்திரம்) “காயத்சியின் பரமத்தவமான மஹேஶ்வரனை தயாநம் செய்து கொண்டு காயத்ரியை ஜபிப்பவனே பலனை அடைகிறுன்,” (ஆதித்யபுராணம்)

பர்ஜ்யங்தே (பாபங்கள்) கொனுத்தப்படுகின்றன. என்று பதத்தின் பொருளாகும். காயத்ரீ என்பதே மந்த ரங்களில் சிறந்தது. அதற்குக் காரணம். பஞ்சாக்ஷரியைப் போல் இதுவும் சிவனது ஸ்வரூபத்தை வர்ணிப்பதுடன் பர்க்க சப்தமுள்ளதினாலேயாகும். “வஸுமானஸ், என்ற அரசன் ஸமர்யமண்டலத்திலுள்ள சிவனைக் காயத்ரியி னல் ஆராதித்தான். சூர்ய மண்டலத்திலிருந்து சிவன் எழுந்தருளி அவருக்கு. வேண்டியவரமளித்து மறைந்தார்.” (கூர்மபுராணம்.)

### 65. ஓம் கிரிதன்வநே நம:

६५. ஗ிரி ஘ந்வே நம:

மலையை வில்லாக உடையவர். திருபுரஸம்ஹார காலத்தில் மேரு மலையை வில்லாகக்கொண்டார். (ஸ்காந்தம்.)

“ஸ்திரமான தனுஸ்ஸை உடையசிவன்” என்று ஸாமவேதம் வர்ணிக்கிறது. ஸ்திரமெனும் சொல் மலை என்பதைக் குறிப்பதால் இந்த நாமாவும் அர்த்தத்தினால் சுருதியிரவித்த நாமாவாகும்.

### 66. ஓம் கிரிப்ரியாய நம:

६६. ஓ ஗ிரிப்ரியாய நம:

மலைகளிடம் பிரியமுள்ளவர். மலைகளும் நதிகளும் புண்யஸ்தலங்காளாதலால் புண்யமூர்த்தியான சிவன் மலை களிடம் அன்புகொள்வது மிகப்பொருத்தமேயாகும். அவர் அவைகளிடமுள்ள அன்பைக்காட்டவே கைலாஸமலையில் வலிக்கிறார். மலைமகளான பார்வதியை மணந்தார். மேரு மலையை வில்லாகக்கொண்டார். கிரீச என்ற நாமத்தின்படி அவைகளுக்கு சசனாகவுமிருக்கிறார். இவரது புதல்வரான ஸாப்ரமண்யனும் தந்தையை யொட்டிப் பலமலைகள் மீதே அமர்ந்திருப்பதும், “குன்று தோறுமாடல்” என்ற புகழ் பெற்றதும் கவனிக்கத்தக்கவையாம்.

## 67. ஓம் கிருத்திவாஸஸே நம:

ஏ. ஓ குதிவாஸஸே நம:

யானைத்தோலை வஸ்தரமாக உடையவர். காசியில் ஒரு அஸாரன் யானை உருக்கொண்டி சிவபக்தர்களைக் கொல்ல ஆரம்பித்தான். கருணைமூர்த்தியான பகவான் அவனைக்கொன்று அவன் தோலை ஆடையாக அணிந்தார். (ஸ்காந்தம்) பதினெண்ண்றுவது மஹேசவரமூர்த்தியிலே.

தாருகாவனமுனிவர் ஆபிசாரத்தாலுண்டாக்கிய புவி யைக் கொன்று புவித்தோலை அணிந்தார், என்றும் பொரு ஞங்கு. இதுவும் வேதபிரவீத்த நாம. இது வழங்கும் கேத்தரமாம்க்கருத்தி என்னும் சொல்லுக்கு யானைத்தோல் புவித்தோல் என இரண்டு அர்த்தம். ஆதலால் இரண்டர்த் தமும் பொருத்தமாகக் கூறப்பட்டது. பரமசிவம் யானையாக வந்த அஸாரனைக்கொன்று அதன் தோலைபணிந்தது அவர் பக்தவத்ஸலன் என்பதையும், தாருகாவனமுனிவர் ஆபிசாரப்புவியைக்கொன்று அத்தோலையணிந்தது இந்த மந்த்ரசக்திகளுக்கெல்லாம் மேல்பட்டவன் சிவன் என்பதையும் காட்டுகிறது.

## 68. ஓம் புராராதயே நம:

ஏ. ஓ புராராதயே நம:

ஸ்தூல ஸ-கஷ்டமாரண சரீரமான புரங்களுக்குச் சத்ரு.—பரமசிவனை நன்கு பூஜை செய்பவர் விதேஹம் கைவல்ய மடைவர்.

“ மனோ பாவத்தால் கிருஹிக்கத்தக்கவனும் அநீசன் என்றழைக்கப்படுவனும், பாவ, அபாவங்களைச் செய்பவனும் சிவனும் கலைகளைப்படைத்த வருமான தேவனை அறிந்தவனுக்கு உடல் தோன்றுது ” (மந்த்ர உபநிஷத்)

## 69. ஓம் பகவதே நம:

ஏ. ஓ மாவதே நம:

பகவதி. ஸ்ரீல 279.

ஐச்வர்யம் முதலிய ஆறு குணமுள்ளவர். பூர்ண மான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், சீரீ ஜ்ஞானம், வைராக்யம், என்பன, பக என்பதின் பொருளாம். அக் குணமுள்ளவர் பகவான் என அழைக்கப்படுகிறார்.

பூர்ணமான ஐச்வர்யமென்றால் ஸகலவிதமான ஐச்வர்யமும் உள்ளவர் என்று பொருள். ஸர்வவச்வர்ய ஸம்பன்னனுன் ஸர்வேச்வரன் ஆகாசமத்தியில் தயானம் செய்யத்தக்கவன். என்றுச்சூதி கூறுகிறது. சரப, பைரவ, வீரபத்ராதி அவதாரங்களைச் செய்து ஒப்பற்ற வீர்யத்தைக் காட்டினார். அவர்யசஸாம் ஒப்பற்றதே. ஸ்ரீனன்பது ஜகன் மாதாவான பார்வதி. அவரை ஜ்ஞான வடிவனுய் ஸர்வக்ஞ னயிருப்பதால் பூர்ண க்ஞாநமுள்ளவன் என்பதும் ஸ்பஷ்டம். வைராக்யமோ அவர் வேஷத்தினுலேயே ஸ்பஷ்டமாகிறது. ஸகல பாக்யமும் வேண்டாமெனத் துறந்து தகவினுமூர்த்தியானதும் பிக்ஷாடனம் செய்வதும் இதற்குசான்றல்லவா?

## 70. ஓம் ப்ரமதாதிபாய நம:

ஏ. ஓ ப்ரமாதிபாய நம:

ப்ரமதர்க்ஞக்ஞத் தலைவன். அவைதிகமானவர்களை அழிப்பதால் சிவனது ஸபையிலுள்ளவர் ப்ரமதர் எனப் படுவர்.

“ மநதாலும் வாக்காலும் கர்மாவினுலும் பக்தர்களைப் புத்திரரைப்போல் ரக்ஷிப்பவர் ப்ரமதர். பிரும்மத் வேவிகளது ரக்தமாம்ஸங்களைக் கோட்துடன் சிலப்ரமதர் பக்ஷிப்பார்: (பாரதம்)

பகவான் தான் துஷ்டர்க்ஞைச்சிக்ஷித்துச்சிஷ்டர்க்ஞை ரக்ஷிப்பதுமாத்ரமல்லாமல். தனது ப்ரமதகணங்களைக்

கொண்டும் லோக நன்மைக்காக இக்காரியத்தைச் செய்கிறார்.

### 71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

அ१: ஓ ஸுதூஸ்தாய நம:

பத்தர்கள் மரணத்தைப் போக்குவர். “நல்ல வாசனை உள்ளவனும் புஷ்டியை விருத்தி செய்பவனுமான முக்கண்ணைப் பஜிக்கிறோம். வெள்ளேரிக்காய் நன்கு பழுத்தயின் தன் பந்தத்திலிருந்து விடுபடுவதுபோல் அவனருளால் மிருத்யுவினிடமிருந்து நாம் விடுபடுவோம்” என ஓர் தீவத மந்தரம் கூறுகிறது. இதே மரணத்தைத் தடுக்கவும் இரந்தவரைப் பிழைப்பிக்கவும் பண்டைய காலத்துப் பெரியோர் கையாண்ட “மிருத்யு ஸஞ்ஜிவிங்” என சில புராணங்கள் வர்ணிக்கின்றன.

### 72. ஓம் ஸுக்ஷ்மதநவே நம:

அ२. ஓ ஸுக்ஷ்மதநவே நம:

வ்யோமகேசி ஸ்ரீலலி. ஸஹ. 992.

ஸுக்ஷ்மமான சரீரமுள்ளவர். பலர் கண்ணுக்குப் புலப்படாத சரீரமுள்ளவர் என்றும் அனுவில் அனுவாயிருப்பவர் என்றும், பொருள். ஸுக்ஷ்மத்தில் தனு—ஸுக்ஷ்மம், என்பது. “அனேரணீயாந்” என்றச்சுருதி யின் கருத்தாகும்.

### 73. ஓம் ஜூகத்வ்யாபிநே நம:

அ३- ஓ ஜாதூயாபிநே நம:

உலகமெல்லாம் பரவி யிருப்பவர். இந்த நாம் அர்த்தத்தினால் சுருதி பிரவித்தநாமாவாகும். அதற்குசிருள் “வாச்யனை சிவனும் வாசகமான பிரணவமும் ஒன்றே என்று விளக்கி எது பிரணவமோ அதுவ்யாபீ. அது அந்தமில்லாதது.” என வர்ணிக்கிறது.

முன்நாமாவும் பின்னொவும் உபநிஷத்தின் தொடரை  
அதுசரித்துள்ளது.

### 74. ஓம் ஐகத்குரவே நம:

அ. ஓ ஜாதூரவே நம:

குஹூர்த்தி: ஸ்ரீ. 602.

உலகிற்கு குரு. உலகபிதாமஹனுன் பிரும்மாவைப்  
படைத்து அவருக்கு வேதத்தை உபதேசித்தவர்.

இது தகவினைமூர்த்தி வடிவான இருபத்தி நான்காவது  
மஹேஸமூர்த்தியைக்குறித்தின் ரது. அந்த சிவாவதாரமான  
தால் ஸ்ரீமத் ஆதிசங்கரர்க்கும் அவர்பிடத்தில் வருவோர்க்  
கும் ஐகத்குரு என்ற பட்டம் வழங்குகிறது.

எவர்முதலில் பிரும்மாவைப்படைத்தாரோ எவர்  
அவருக்கு வேதங்களைத்தந்தாரோ என்ற சுருதியும்.  
“கஷ்டம் கர்பணிபாகம் ஆசயங்கள் இவைகளால் தொடப்  
படாத புருஷனே ச்சவரன் அவன் முந்தியவர்களுக்  
கெல்லாம் குரு. காலத்தினுலவன் வகுக்கப்படாதவன்”  
என்று பதஞ்சல் யோக ஸுத்ரமும் அவரே ஆதி குரு  
என்பதை விளக்குகிறது.

### 75. ஓம் வ்யோமகேசாய நம:

அ. ஓ யோகேஶாய நம:

வ்யோம கேசி. ஸ்ரீ லலி-ஸ. 902

ஆகாசம் போல் விசாலமான கேசமுள்ளவர். கங்கை  
யைத் தரிப்பதற்காக இவர் கேசத்தை விரித்தார். “பக  
வான் விச்வரூபமெடுத்த போது அவர் தலைமயிரால் ஆகா  
சம் வ்யாபிக்கப்பட்டிருந்தது. ஆதலால் வ்யோம கேசர்”.  
(ச்சவர கிடைத.)

கூர்மபுராணத்தில், “தேவகே புத்ரனாகத்தோன்றிய  
ஸ்ரீமந்நாராயணன், இந்த உத்தமமான ச்சவரகிடையை

அர்ஜான னுக்குத்தானே கூறினார்.” என்று காணப் படுவதாலும் ஸ்ரீபகவத்கிஷை விச்வரூபாத்யாயத்தில் விச்வரூபத்தை விளக்கும் போதெல்லாம் சக்வரபதமே காணப் படுவதாலும் சிவனே விச்வரூபமெடுத்தவர் என்பது ஸ்பஷ்டமாகின்றது. “பச்யமே ரூபணமச்வரம்” “தேரூபமைச் வரம் புருஷோத்தம” (பகவத் கிஷை. 11. அத்யாயம்)

விச்வரூபமெடுத்த பரமாத்மாவின் சிரசால் ஆகாச மெல்லாம் வியாபிக்கப்பட்டிருந்ததால் வ்யோமகேசர் என்ற நாம தோன்றியது.

### 76. ஓம் மஹாஸேந ஐநகாய நம:

ஏ. ஓ மஹாஸேநகாய நம:

குஹஜன்மது: ஸ்ரீவீ-ஸ. 606.

ஸ்கந்தன் தந்தை. ஸோமாஸ்கந்த மூர்த்தி இருப்த தொன்றுவதான மஹேஸ்வர ரூபமாம். மஹாஸேநை என்பது தேவஸேநையாகும். மஹி மையாவதற்குப்பெருமை அத்தகைய பெருமை வாய்ந்த ஸேநையை உள்ளவன் மஹாஸேநன். அதாவது ஸ்கந்தன் “ஸேநாநீநா மஹம் ஸ்கந்த:” ஸேநைபதிகளுக்குள் நான் ஸ்கந்தன் என்று பகவத்கிஷையில் கண்ணன் கூறுகிறார். அந்த ஸேநைபதியை உண்டு பண்ணினவர் என்று பொருள். மிகப்பெருமை வாய்ந்த ஸ்கந்தனையே படைத்தவரெனில் இவர் பெருமைக் களவேது?

### 77. ஓம் சாருவிக்ரமாய நம

ஏ. ஓ சாருவிக்ரமாய நம:

அழகான பராக்ரமமுள்ளவர். கடாக்ஷத்தினால் மன் மதனையும், சிரிப்பால் திருப்புரத்தையும் ஏரித்தவர். தனது கால் விரலால் ஓர் கோட்டைப்போட்டு அதை ஸாதர்சந மெனும் சக்கிரமாக்கி ஜாலந்தர வதத்திற்குப் பயன் படுத்திய ஜாலந்தரவதமெனும் பத்தாவது மஹேஸ்வர மூர்த்தி இதனால் குறிப்பிடப்பட்டது.

ஸ்ருஷ்டி ஸ்திதி லயமாகிய முத்தொழிலிலையுமே லீலையாக இவர் நடத்துகிறார். என உபநிஷத்துக்கள் வர்ணிக்கின்றன. அதை இந்த நாம விளக்கிக்காட்டுகிறது. கண்ணைச்சிமிட்டுவது, சிரிப்பது, காலால் கீறுவது இவைகள் எல்லாம் லீலைகள் அல்லவா? மற்றவர் மஹாப்ரயத் தினத்தால் கூட ஸாதிக்க முடியாத கார்யத்தைச் சுலபமாக விளையாட்டால் இவர் முடித்தார்.

## 78. ஓம் ருத்ராய நம:

78. ஓ ஸ்தாய நம:

குத்ரரூபா. ஸ்ரீல-ஸ. 269.

அழும்படி செய்பவர். உலகத்தை ஒடுக்கும்போது ஜனங்கள் “ஜீயோ நாம் அழிக்கிறோமே” என்று அழுகின்றனர். ஓர் ஸமயமிவர் பிரும்ம புத்திரனுகத்தோன்றி அழுத்தால் “ருத்ரன் என்றும் பொருஞ்சுனு. “ருத்” எனில் துக்கம் அதை அகற்றுவதால் ருத்ரனென மற்று மோர் பொருஞ்சுனு.

இது வேதப்ராஹித்தநாம. ஸ்ரீருத்ர ஆரம்பத்திலேயே இது அமைந்துள்ளது.

அழும்படி செய்கிறவர் தானே அழுதவர். என்ற இரு அர்த்தங்களும் “ருத். ரோதனே” என்ற தாதுவி லிருந்து தோன்றியவை. ருத் என்பதற்குத் துக்கம் என்றும் அதை “த்ராவயதி” போக்குகிறார். அதாவது, துக்கத்தை அகற்றுகிறார் என்பதும் பொருள். எல்லாதுக்கத்தி லும் சிறத்தது ‘ஜநந மரண துக்கம்.’ அதை அகற்றுபவர் என்றும் சிலர் பொருள் கூறுவர். அப்பொழுது “ருஜம்” நோயை “த்ராவயதி” போக்குகிறார் என்று பொருள் கூறவேண்டும். “ஆரோக்யம் வேண்டினால் சூரியனை உபாவி” என்பது தர்மநாளின் உபதேசமாகும். நோயையகற்றும் சூரியவடிவன் என்பதும் மிகப்பொருத்தமானதே.

## 79. ஓம் பூதபதயே நமः

ॐ ஆ மூதபதயே நமः

பூதங்களுக்குப்பதி. பூதமெனப்படுவது ஓர்வகைத் தேவகணம். அதுப்பிரதிதினம் மாலைவேளைகளில் உலகைப் பிடிக்க ஆரம்பிக்கும். அச்சமயம் சிவன் நடனாடி அவர்களை அடக்குகிறார். (பார.ஆனு.பர்வா) எவராலும் அடக்கமுடியாத பூதகணங்களை சமசாந்ததருகே ஒன்று சேர்த்து நடனத்தால் அவர்களை வச்யப்படுத்தி உலகை ஹிம்பிக்காதபடி காப்பாற்றுகிறார். இரவிற்குத் தோஷா என்றும், அதற்கு ஆரம்பமான ஸாயங்காலத்திற்கு ப்ரதோஷம் என்றும் பெயர். பரதிதினமும் ப்ரதோஷகாலத்தில் சிவன் லோகஹிதமான நடநம் செய்கிறார். பக்ஷப்ரதோஷமல்லது மஹாப்ர தேரஷத்தில் நக்திக்காக நர்த்தனம் செய்கிறார். “பகுவகையான ருசியுள்ள ஜனங்களுக்கு ஒருமிக்க ரமிக்கக்கூடியது நர்த்தனம்” என்று காளிதாஸன் கூறியது போல் சிவநடனம் பலரைப் பூதங்களைக்கூட பரவசமாக்குகிறது. ஸகல கேஷத்திரங்களிலும் நடராஜமுர்த்தியைக் காணலாம். ஸப்தஸ்தங்க ஸ்தலங்களில் ஏழுவகையான நடநம் நடைபெறுகிறது.

- (1) திருவாரூர். அஸபாநடநம்.
- (2) திருநள்ளாறு. உன்மத்த நடநம்.
- (3) திருநாகைக்காரோணம். தரங்க நடநம்.
- (4) திருக்காரூயில் குக்குட நடநம்.
- (5) திருக்கோளிலில் பிருங்க நடநம்.
- (6) திருவாய்மூர் கம்ல நடநம்.
- (7) வேதாரண்யம். ஹம்ஸபாத நடனம்.

சம்பு நடனமென்னும் நடநத்திற் கேற்ற சலோகம் பதஞ்ஜலியாவியற்றப்பட்டது.

## 80. ஓம் ஸ்தாணவே நம:

८०. ओं स्थाणवे नमः

அசையா திருப்பவர். திருபுர ஸம்ஹாரத்திற்காக அம்மூவர்களது சேர்க்கையை அசையாமல் நின்று. கவனித்ததாலும் ஜ்யோதிர் லிங்கவடிவமாகத்தோன்றிய போது அசைவற்று மூலவிங்கமாக நின்றதாலும் ஸ்தாணு என்றும் பெயர் தோன்றிற்று. ஐந்து ஸாதாக்யமுள்ள ஸ்தாஷிவ வழிபூர்வத்தில் இரண்டாவது ஸாதாக்யம் இது.

“ஆதிசக்தியினுடைய பத்தின் ஓர் அம்சத்தால் அமூர்த்தமென்றவிங்கம் தோன்றிற்று. கோடிசூர்யப்ரகாசமான லிங்கத்தினுள்ளே மூர்த்தி அந்தர்க்தமாகவுளது. ஆதலால் மூர்த்தாதி எனவிங்கத்திற்குப்பெயர். அது அசைவற்றது” என்ற வாதுஸத்த வாக்யத்தின்படி லிங்கம் ஸ்துலமாக நோக்கின் மூர்த்தமாகவும் ஸ்துலக்கம்மாக நோக்கின் அமூர்த்தமாகவும் அசைவற்றுமிருக்கிறது. கூட்டஸ்தன் என்றபரமாத்மாவே ஸ்தாணு எனும் பதத்தால் குறிக்கப்படுகிறது.

## 81. ஓம் அஹிர்புதன்யாய நம:

८१. ओं अहिर्बुद्ध्याय नमः

பாதாளத்திலுள்ள சேஷனையிருப்பவர். விஷ்ணுவின் தாமஸமூர்த்தியான சேஷன் பாதாளத்திலிருக்கிறான். பிரலயகாலத்தில் ஸங்கர்ஷண வடிவஞன ருத்ரன் அதன்முகங்களிலிருந்து ஜகத்தைப் பக்ஷிக்கிறார். (விஷ்ணுபுராணம். இரண்டாவதம்சம்.)

“புதநஃ” என்றால் மூல மல்லது கால் எனப் பொருள். பாதாளலோகம் பிரும்மாண்டத்திற்கு மூலமாயிருப்பதால் “புதந்” எனில் பாதாள லோகமென்று பொருள், அங்கு இருப்பவர் என்ற அர்த்தத்தினால் “புதந்யஃ” என்றசொல் உண்டாகிறது. புதந்யனுண அஹி என்பதற்குப் பதிலாக

“அஹிர்புதந்யி,” என்று ஆகி இரண்டுபதங்கள் சேர்ந்து ஒரே நாமவானது.

### 82. ஓம் திகம்பராய நம:

८२. ஓ ஦ி஗்வாராய நம:

திக்கையே வஸ்திரமாக உடையவர். தாருகாவனத்தில் முனி ஸ்தீர்களைப் பரீக்ஷிப்பதற்காக இந்த அவஸரமாம்.

இவர்களுக்காலே என்றும் சாச்வத்மாயுள்ள வஸ்து அவரைத்தவிர வேறாகத்தோன்று வதெல்லாம் மாண்ய. உண்மையல்ல, இரண்டாவது ஒருபொருள் ஆணுகவோ பெண்ணுகவோ அவரைத்தவிர வேறிருந்தால் அவர்களிடம் வெட்கம் கொண்டு வஸ்தரமணியவேண்டும். வேறு வஸ்து வில்லாததால் அவர் திகம்பராக பிருக்கிறோர். அன்றியும் ஆடை ஒன்றைமறைக்க உபயோகப்படுகிறது. உலகெலாம் நிறைந்த இவரை எதனால் மறைப்பது? மறைத்தல் மாண்யயின்குணம். இவர் மாயாதீதர் என்பதும் பொருளாம்.

### 83. ஓம் அஷ்டமூர்த்தயே நம:

८३. ஓ அष்டமூர்த்தை நம:

அஷ்டமூர்த்தி.லலி.ஸ 662.

எட்டு மூர்த்தியாயுள்ளவர். ஐந்து பூதங்கள் சந்திர சூரியர் ஆத்மா என எட்டு உருவங்களால் உலகை வியாபித்து நிற்பவர். (விங்க புராணம்) பிருதிவீ முதலிய எட்டுகளின் அபிமானி தேவதையாகலன்வர். என்றாலும் ஸமவஷ்டயபியான தேவதையான “விச்வப்பர்” எனும் மூர்த்தியாயிருப்பவர் என்பதை இந்த நாடு விளக்குகிறது. ஸர்வஜகத்தின் ரூபமாயுள்ள சிவனை அஷ்டமூர்த்தி என்பது “பிராமண பரிவராஜக” நியரயத்தை ஒட்டி சிறப்பித்தலாம். “யாஸ்ருஷ்டிஃ” எனக்காளிதாஸனும் “தரணிமயீம்” என மூககவியும் இவ்வஷ்ட மூர்த்தியின் பெருமையை விளக்குகிறார்கள்.

## 84. ஓம் அநேகாத்மனே நம:

४४. ओं अनेकात्मने नमः

அநேக ரூபமாயிருப்பவர். என்னென்ன பொருளுக்கு என்னென்ன சக்தி உள்தேர் அது அது உமையவள். அந்தந்தப்பொருள் மஹேச்வரன். (சிவபுராணம்)

இங்குள்ள ஆத்ம சர்பத்திற்கு சரீரமென்று அர்த்தம். “உலகத்தில் உண்டானது உண்டாகிறது உண்டா கப்போகிறது. ஆகிய எல்லாம் இந்தருத்ரனே. அத்தகைய வனுக்கு நமஸ்காரம்” என தைத்தரீய சுருதி கூறுகின்றது. அஷ்டலூர்த்திமாத்திரமல்ல அநேகவடிவன் என்று இச் சொற்தொடர் கூறுகிறது.

## 85. ஓம் ஸாத்விகாய நம:

४५. ओं सात्विकाय नमः

ஸத்வருணத்திலிருப்பவர். இவருக்கு மாயாகதமான ஸத்வருணம் சரீரம். தமோருண சரீரமானது ஸம்ஹாரத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. (ஸமிதஸம்ஹாரிதை) ஸத்வ குணப்பவர்த்தகர்னன்றும் பொருளுண்டு. ஸத்வ குணம் இவருக்கு அதீநமாயிருக்கிறது என்றும் ஓர்பொருளுண்டு. ஸத்வத்தால் தான் க்ஞான முண்டாகிறது. ஜ்ஞானத்தால் தான் ஸாகம் உண்டாகிறது. சிவனே ஸாகத்தை அளிப்பவன் என்பதை மிருட, சம்பு, சிவ, சங்கர என்ற சொற்கள் கூறுவது போல் இந்நாமமும் வெளியிடுகிறது.

## 86. ஓம் சுத்த விக்ரஹாய நம:

ओं शुद्धविग्रहाय नमः

சுத்தமான சரீரமுள்ளவர். “உனக்கு உறங்கும் குண மில்லை. தகாதஇடத்தில் க்ஞர செயலுமில்லை. தமோருண

மான வேறு தோவழுமில்லை. ஸத்வகுணத்தின் அம்சமான ஜ்ஞாநமும் ஸாகமும் உம்மிடமிருந்தே உண்டாகிறது.” என ஜாபால உபநிஷத் கூறுகிறது. ஆதலால் உம்மிடம் தமோகுண சங்கைக்கு ஏது இடம்? (அப். தீவிர தர் பிரும்மதர்க்கஸ்தவம்.)

முன்கூறிய ஸாத்விகமெனும் நாமாவின் பொருளை இது ஆமோதிக்கிறது. தமோகுண விக்ரஹனயிருந்தால் “நிலக்கிரீவி”க்ருத்தகமுத்துள்ளவன் என்ற சொல்தோன்றி யிராது. உடலெல்லாம் கறுப்பாயின் கமுத்துமாத்திரம் கறுப்பென பொருந்தாது. தமோகுண கார்யத்தைச் சில ஸமயம்கைக்கொண்டாலும் சிவன் ஸத்வகுணனேன அவரது சுத்தஸ்படி கம் போன்ற உடலும் வெண்மை நிறமுள்ள விழுதியும் வெளுத்த விருஷ் மும் வெண்மையானகைலாஸ மலையும் வெண்ணிலாவும் மற்றவைகளும் விளக்குகின்றன. ‘ஸாத்விக சுத்தவிக்ரஹ’ என்ற சொற்தொடர் அர்த்த புஷ்டியை அளிக்கின்றது.

### 87. ஒம் சாச்வதரய நம:

८७. ஓ ஶாஷ்தாய நம:

சாச்வதி பூர்வி ஸ. 951.

எப்போதுமுள்ளவர். அதர்வசிரவில் ருத்ரனே தனது ஸ்வரூபத்தை “நான் ஒருவனே முன்னிருந்தேன். இப்போதிருக்கிறேன் இனியுமிருக்கப் போகிறேன். என்னைத்தவிர வேறுவஸ்து கிடையாது” என்றுவிளக்கிக்காட்டுகிறார். ஆதவின் சச்வத் உள்ளவர் சாச்வதர்.

### 88. ஒம் கண்டபரசவே நம:

८८. ஓ ஸுண்டபரஶவே நம:

உடைந்த கோடாலியைட்டையவர். கஜாஸ்ர யுத்தத்தில் சிவன்து பரசு எலும் ஆயுதம்கண்டமானது,

“பராஞ்சர்ணதி” சத்ருவவதைக்கிறது என்ற பொருளில் பரசனதும் சொல்தோன்றியது. அஜ்ஞான வைரியைச் சிகிச்சையே துறவிகள் கையிலெந்திய தண்டத்தில் இப்பரசமுத்திரை தரிக்கப்படுகின்றது. இவரிடம் பரச பெற்றதால்தான் ஜமதக்கி புதல்வர் இருபத்தேராகு தலைமுறை கூத்தரியவதம் செய்யச் சக்தியையும் பரசராமன் என்ற பெயரையும் பெற்றார்.

### 89. ஓம் அஹாய நம:

८९. ओं अजाय नमः

அஜா ஸ்ரீலலிதாஸநாராம. 866.

பிறப்பில்லாதவர். “நீ பிறப்பில்லாதவன் என்று பிறப்பிறப்பைக்கண்டு பயந்த ஒருவன் உன்னைச்சரணநடகிறான். ஓருத்ர! உனது தகவினை முகத்தினால் என்னைக்காப்பாற்று” எனச்சருதிக்கூறுகிறது. கணேசனைப்பிதா மஹனில்லாதவர் என ஓர் கவி கூறுகிறார்.

### 90. ஓம் பாசவிமேரசகாய நம:

९०. पाशविमोचकाय नमः

பசபாச விமோசிநி ஸ்ரீல-ஸ. 854.

பாசத்திலிருந்து விடுவிப்பவர். “பிரும்மா” முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள அனைவரும் பசுக்கள். இருபத்தி நான்கு தத்வவடிவமான மாயையே பாசமாம், தன்னை உபா விக்கும் ஜீவபசுவை ஸம்ஸாரமெனும் மாயபாசத் திலிருந்து விடுவிப்பவர் பசுபதி”—“விங்கபுராணம்”

மாயைக்கே பாச மென்று பெயர். மாயைக்கடந் தால்லது ஆநந்தவடிவனுண சிவனை அடைய முடியாது. மாயை அகல வேண்டுமோயின் மாயையை அடக்கி யானும் மாயாவியைச் சரணமடைய வேண்டும். “நமஸ்காரம் ப்ரதக்ஷினம் முதலியன் சாரீரகபக்தியாம். பஞ்சாக்ஷாரஜபய ஸ்ரீருத்ர பாராயணம் மற்றும்.பல சிவஸ்துதிகள் கூறும் முதலியன் வாசிகபத்தியாகும். அவரது உருவை (குணத்

தை) தயாநம் செய்தல் மாநவிகபக்தியாகும். இத்தகைத் பக்தியால்லது வேறு வகையால் சிவ பாஸாதமடைவது எனிதல்ல. அவனருளின்றிபாசத்தை அகற்றவும் முடியாது (சிவ தத்வாலம்யம்)

## 91. ஓம் மிருடாய நம:

९१. ஓ ஸ்தாய நம:

ம்ருடாநி. ஸ்ரீவல,ஸ. 564

ஸாகப்படுத்துபவர். இதுவேதப்ரவித்த நாம. “ம்ருட ஸாகநே” என்ற தாதுவிலிருந்து ஸாகத்தை உண்டு பண்ணுபவன் என்ற சொல் தோன்றிற்று. முன் நாம பாசத்திலிருந்து விடுவிப்பவன் என்றது. இது ஸாகத்தை அளிப்பவன் என்பதால் பாசமறுபட்டாலன்றி பரம ஸாகம் கிட்டாதெனவும் அடுத்தநாம பசுபதி என்பது பசுக்களின் பாசத்தை அறுத்துப் பரிபாலிக்கும் கருணை மூர்த்தி சிவன் என்றும், இந்த சொற்றெடர்ச்சியே உபதே சிக்கிறது.

## 92. ஓம் பசுபதயே நம:

९२. ஓ பசுபதயே நம:

பசுக்களுக்கு பதி “பசுக்களை ஸ்ருஷ்டிப்பதாலும் பரி பாலிப்பதாலும் நான்பசுபதி. (பாரதம்.)

இது வேதப்ரவித்த நாம. சோழநாட்டிலுள்ள ஆலூர் கோத்திரத்தில் இந்நாம வழங்குகிறது. பசுபதி கோவில் என ஓர் ஊருமூன்று. இது அஷ்டமூர்த்தியில் ஆத்மா திவிடாதா வாயுள்ள மூர்த்தியாகும். ஒவ்வொர் ஜிவனிடமும் அவர் அதிஷ்டாதாவாக இருந்தாலும், யக்ஞம் செய்த ஜிவன் விசௌஷ மாணதால் சிலநூல்களில் யஷ்டாவின் அதிஷ்டாநதேவதை என கூறப்படுகிறது,

### 93. ஓம் தேவாய நம:

९४. ओ॒ देवाय नमः

வினையாபூபவர். ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதிரூபமான வினையாட்டைச்செய்பவர். இது வேதப்ரவலித்த நாம. தேவனைனில் யஜ்மானன் என்றும் பொருளுண்டு. நர தேவன் எனில் மனிதர்க்குத்தலைவனை ராஜா என்று பொருள். ஓர் உபபதமும் சேராமல் தேவ எனக் கூறினால் சிவனே அதன் பொருளாவார். மற்றவேதங்களில், இவரை முக்ய தேவனுக்கொண்ட ‘தேவமருதம்’ என்ற கர்மா கூறப்பட்டுள்ளது. அதை ஆமோதிக்கும் ஸாமவேதம் ருதர் என்று கூறவேண்டிய விடங்களில் “தேவ” என்றே கூறுகிறது. ஆதலின் தேவசப்தார்த்த மிவரீயாவர் என்பது ஸ்பஷ்டம்.

### 94. ஓம் மஹாதேவாய நம

९५ ओ॒ महा॒देवाय नमः

மஹாதேவி ஶ्रீல.209

பெருந்தேவர். ஸர்வ தேவதைகளால் பூஜிக்கப்படுவ தாலும் பிரமாணத்தினால் பெரியவராதலாலும் “மஹ” எனும்தாதுவின் இரு அர்த்தங்களும் பொருந்தியர்வ மஹாதேவர். (ஸாம்ப புராணம்)

அமிருதாம்சமான சந்திரன் தனது அமிருதத்தால் எல் லோகரயும் ஸங்கீதாஷப்படுத்துகிறான். அந்த சந்திரனுக்கு அதிஷ்டாந தேவதையாயுள்ளவர் மஹாதேவர். (சிவ புராணம்)

இதுவும் வேத பிரவலித்தமான நாம.

மஹானுயும் தேவனுயுமில்லாவர். ஏனெனில் முன் கூறிய தேவ சப்தம் இவருக்கே உரியதென்பது தின்ன மாகும். தேவர்களில் உயர்ந்தவர், தேவர்கட்குத்தேவர்,

என்றும் பொருளுண்டு. ஆனால் தேவசப்தம் மற்றவர் களிடமும் பிரயோகிக்கப்படுகின்றதே என் சந்தைக் கிகழும்

இவனுக்கே உரிய தேவசப்தம் மற்றவர்களிடம் உபசாரமாகக் கூறப்படுவதால் குற்றமல்ல என்கொள்ள வேண்டும்.

### 95. ஓம் அவ்யயாய நம:

१५. ஓ அவ்யயாய நம:

ஜனஞ்சி மாறுதலில்லாதவர், பிறத்தல் இறத்தல் விருத்தியாதல் பரிஞ்ஞமமடைதல், குறைதல் அழிதல், என் பன ஜனஞ்சி ஆறு விகாரங்களாகும்.

ஐஞானம், வைராக்யம், ஜீச்வரயம், தபஸ், ஸத்யம் சூதமா, தைர்யம், படைத்தல், ஆத்மஜஞாநம், அதிஷ்டாதாவாயிருத்தல், ஆகிய அவ்யயமான குணமுள்ளவர் என்றும் பொருளுண்டு. அவர்மாறுதலில்லாததுபோல் அவரது குணங்களும் மாறுதலற்றவை எனப் பொருளாம்.

### 96. ஓம் ஹரயே நம:

१६. ஓ. ஹரயே நம:

யாபங்களை அகற்றுபவர். “எது விஷ்ணுவின் உயர்ந்த நாமாவோ அது சிவ நாமாவாகும்.” (ஆச்வலாயன க்ருஹ்யஸ்மத்ரம்) ஹரி ஹர என்ற இரு சொற்களும் “ஹருஞ்ஹரனே” என்ற தாதுவிலிருந்தே தோன்றின என்றாலும் ஹரி எனில் விஷ்ணு. ஹரன் எனில் சிவனென்றும் பிரவித்தமானது. விஷ்ணுவர்வுமிருப்பவர் ஹரனே. ஆதலால் ஹரி என்றுமிவர் அழைக்கப்படுகிறார். இது புராணப்ரவித்த நாம.

## 97. ஓம் பூஷதந்தபிதே நம:

९७. ओं पूषदत्त भिदे नमः

பூஷாவின் பல்லை உடைத்தவர். தக்ஷினது வேள்வியில் பூஷாவின் பல்வரிசையையும் முக்தாஹராத் தையும் வீரபத்ரன் வில் நனியால் பேதித்தார். அதனால் பூஷா அஸ்பஷ்டமாகப் பேசகிறவரானார். (சிவபுராணம்)

சிவனின்தை செய்தபோது அதைக்கேட்டுப் பல்லிலித் துச் சிறித்த பூஷாவைச் சிகித்தால் பரங்கின்தையில் எவரும் சடுபடார் என்று துஷ்ட சிகைக்கக்கும் சிஷ்ட ரகைக்காக வும் இங்கனம் செய்தார். இது புராணப்ரவித்த நாம.

## 98. ஓம் அவ்யக்ராய நம:

९८. ओं अव्यग्राय नमः

கலங்காதவர். சிவத்ரோஹிகளுக்குத் தக்க தண்டனை விதிக்கக் க்ளருமான காரியஞ் செய்தாலும் கோபத்தால் இவர் மனங் கலங்காதவர். (சிவ-ந. ரஹஸ்யம்)

கோபத்தினுலோ பயத்தினுலோ அவர் மனம் கலங்க வில்லை. பூஷன் பல்லை, தக்ஷன் யாகத்தை, பகனின் கண்ணை, அழித்தவர் என்று அடித்துவரும் நாமாக்களி னுலே இவர் க்ளருகுணம் வாய்ந்தவரோ என எவருக்கும் சங்கை வரக்கூடாது என்பதற்காக, மனதில் கலக்கம் ஒன்றுமில்லை. துஷ்ட கார்யத்திற்காகச் சிகைசெய்தார் எனக்காட்டவே இடையில் அவ்யக்ர எனும் இச்சொல் அமைந்தது.

## 99. ஓம் தக்ஷாத்வரஹராய நம:

९९. ओं दक्षात्वरहराय नमः

தக்ஷயக்ஞதவிநாசிநீ ஸ்தீலவி-ஸ. 600.

தக்ஷன் யாகத்தை அழித்தவர். தக்ஷன் யாகத்தைக் கூருத புராணமேயில்லை எனலாம்.

தவரான வழியிற்சென்ற தக்ஷிணையும் அவன் யாகத் கைதயும் அழித்து விவேகம் வந்தபின் தக்ஷன் இவரைப் போற்ற, யாகத்தைப் பூர்த்தி செய்வித்து இவணையும் ஆசீர்வதித்தார் என்பது தடுத்து ஆட்கொள்ளும் இவரது பெருந்தன்மையை விளக்குகின்றது—இது புராணப்ர விதித்த நாம.

### 100. ஓம் ஹராய நம:

१००. ओं हराय नमः

உபஸ்மீஹாரம் செய்பவர். (சுறுக்குபவர்) ஸ்ருஷ்டிக்கும் மூர்த்தி பவர், பரிபாலிப்பவர் மிருடர், சுருக்கு பவர் ஹரர், இது புராணபிரவித்த நாம். மிக உயர்ந்த தெனக் கொண்டாடப்படுவது. “எட்டுமுறை ஹர என்று ஜலத்தில் மூழ்கி ஜபிப்பவர் கைல பாபங்களிலிருந்தும் விடுபடுவர். (சிவபுராணம்) “ஆஹரி ப்ரஹர” கொண்டுவா (அவனை) அடி, என்று கூறிக்கொண்டே இறந்த திருடன்கூட ஹரசப்த உச்சாரணத்தால் கைலாஸஞ் சென்றுன். (சிவபுராணம்)

பாபத்தை மாத்ரம் ஹரிப்பவரல்ல. பாபத்திற்கெல் லாம் மூலகாரணமாயுள்ள அஜ்ஞானத்தையே ஹரிப்பவர். ஆதவின் இல்லறத்தாராலும் துறவிகளாலும் ஸதா கூறத் தக்க மிக உயர்ந்த பவித்ர நாம இது. ஆதலாற்றுன் “ஹர ஹர மஹாதேவ” என நாமாவளி கூறப்படுகிறது.

### 101. ஓம் பகநேத்ரபிதே நம:

१०१. ओं भगनेत्रभिदे नमः

பகதேவரின் கண்ணைப்பிடுங்கியவர். ஸகல இந்திரியங்களையும் புண்யகர்மாவில் ஈடுபடுத்தல்வேண்டும். அதர்மமான தக்ஷயஜ்ஞத்தி லீடுபட்டதுமல்லாமல் தக்ஷிணைச் சிக்ஷிக்கும் வீரபத்ரனை க்ளரூ கண்ணால் உற்று நோக்கிய பகன் கண்ணை அபஹரித்தார். புராணப்ரவித்தநாம இது.

## 102. ஓம் அவ்யக்தாய நம:

१०२. ओं अव्यक्ताय नमः

அவ்யக்தா ஸ்ரீலலி- ஸ, 398

ஸ்பஷ்டமாக தெரியாதவர். “அவருடைய உருவம் கண்ணின் முன் நிற்பதில்லை. ஊனத்கண்ணால் எவரும் அவரைப் பார்க்கவில்லை. அவர் வாக்கற்கும் மனதிற்கும் எட்டாதவர். (தைத்தரீய ச்ருதி.)

அஷ்டலூர்த்தி. அநேகாத்மா, சுத்த விக்ரஹ, மிருக பாணி இது முதலிய நாமாக்கள் அவரது உடல் வயக்த மாகப் பார்க்கக்கூடியதென வர்ணிக்கின்றன. இது அவ்யக்தமென்கின்றது. இவை பரஸ்பர விருத்தம்போல் காணப்படி னும், நிர்குணங்க உள்ளபோது கண் னுக்குப் புலனுகாதவன் என்றும், ஸகுணங்க உள்ளபோது பாயி கள் கண் னுக்குப் புலனுகாதவன் என்றும், பொருள் கொண்டால் பரஸ்பர விரோதமாக நாமாக்களிருப்பவை களாகத் தோன்றுது. ச்ருதிப்ரவித்த நாம இது.

## 103. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:

१०३. ओं सहस्राक्षाय नमः

ஸஹஸ்ராக்ஷி. ஸ்ரீலலி- ஸ 282

ஆயிரக்கணக்கான கண்களுள்ளவர் “எங்கும் தண்க ஞாளுள்ளவர், எங்கும் முகமுள்ளவர். உலகிலுள்ள பிராணி களின் ஹருதய குறையில் அவரிருப்பதால் எல்லோர் கண்களும் அவர் கண்ணே.” (தைத்தரீய ச்ருதி.) இது ச்ருதி பிரவித்த நாம.

நாறு ஆயிரம் ஆகிய சொற்கள் கணக்கில்லாதவை என்ற பொருளையுங் கொடுக்கும். ஆதலின் “எங்கும் கண் எங்கும் முகம் எங்கும் கை எங்கும் கால் உள்ளவன்” என்ற சுருதியும் “ஆயிரம் தலை உள்ள புருஷன் ஆயிரம்

கண்ணுள்ளவன் ஆயிரம் காலுள்ளவன் ” என்ற சுருதி யும் இவர் பெருமையைக் கூறுகின்றன.

### 104. ஓம் ஸஹஸ்ரபாதே நம:

१०४. ओं सहस्रपादे नमः

“ ஸஹஸ்ரபாத் பூர்வீல-ஸ்.” 283.

ஆயிரக்கணக்கான கால்களுள்ளவர், ஆயிரம் கண்ணெனக் கூறியவுடன் ஆயிரங் காலுள்ளவன் என்ற நாமாக்கறப்பட்டது. இவைபெரும்பாலும் சுருதியிலிருந்தே எடுக்கப்பட்டவை என எண்பிக்கின்றது. ஸஹஸ்ராக்ஷன் ஸஹஸ்ர பாதன் என்பது சுருதி.

### 105. ஓம் அபவர்கப்ரதாய நம:

२०५. ओं अपर्वीप्रदाय नमः

கைவல்யபததாயி கீ.பூர்வீலி.ஸ 625.

மோக்ஷத்தை அளிப்பவர்.

“பரமாத்மா ஒருவடின என்ற வாஸனை உண்டாகவேண்டுமானால் கூட சிவனருள் வேண்டு” மென்தர்மநால்கள். கூறுகின்றன. அப்படியிருக்கப் போனந்தமெனும் மோக்ஷத்தை யளிப்பவர் வேறு யார்? “ஆகாசத்தைதோல் போல் சுருட்ட சக்தி பெற்றாலும் சிவனை நன்கு அறியாமல் ஸாகத்தைப் பெறமுடியாது” (சிவபுராணம்)

### 106. ஓம் அநந்தாய நம:

१०६. ओं अनन्ताय नमः

முடிவில்லாதவர். இது சுருதிப்ரவளித்தாம. வஸ்துகாலம் தேசம் இவை மூன்றுமே ஒரு பொருளின் தன்மையைப் பிரித்துக் கூறுகின்றன. இம்மூன்றையுங் கடந்து வ்யவஹாரதசையில் மூன்றாகவுமிருக்கும் சிவ ஆக்கு அந்தமெனும் முடிவேது? இவரளிக்கும் மோக்ஷம்,

புண்யமானவுடன் பூமிக்கேதிருப்பி அனுப்பும் ஸாலோகியாதிகளால்ல. என முன்நாமாயிற்கு அடுத்துக் கூறப்பட்ட இந்நாம காட்டுகிறது.

### 107. ஓம் தாரகாய நம:

१०७. ஓ தரகாய நம:

ஸம்ஸாரத்திலிருந்து தாண்டிவைப்பர். காசியில் இறப்பவருக்குத் “தார” மெனும் பிரணவத்தை உபதே சிப்பதால் “தார” என்று இந்நாம ஸ்ரீருத்திரத்தினால் வர்ணிக்கப்படுகிறது. இது ச்ருதிப்பரவித்த நாம “உச்சரிங்கும்போது ஜனன மரணதுக்கத்திலிருந்து நம்மைத்தாண்டவைப்பதால் பிரணவத்திற்குத் “தார” என்றுபெயர். (அதர்வசிரஸ்) துக்கத்திலிருந்து பக்தனைத்தாண்டவைத்து அந்தஸூகத்தை அளிப்பவன்னிறு கருத்து.

### 108. ஓம் பரமேச்வராய நம:

१०८ ஓ பரமேஶ்வராய நம:

பரமேச்வரி ஸ்ரீல 396.

மிகச்சிறந்தவரான ஈச்வரன். எல்லா கர்மபலனையும் அளிக்கும் ஸ்வாதந்தர்யமே சிறப்புக்குக் காரணம். இப்பதத்தைப் பூர்த்தியில் வைத்ததினால் நாம் செய்யும் ஸ்துதி யுக்தமாயினும் அயுக்தமாயினும் பகவான் ஸ்வதந்திரனுன் தால் பலனைக்கொடுப்பாரென விளங்குகிறது: சிவ எனும் மங்களமான நாமாவை ஆரம்பித்து பரமேச்வர எனும் சிறந்த நாமாவுடன் பூர்த்திசெய்வதால், அவ்விரண்டிற்கும் நடுவிலுள்ள மற்ற நாமாக்களும் இங்களைமே மிகமிகச் சிறந்தவை என்பது நிச்சயம். புராணப்ரவித்த நாம இது.

“தேவர்கள் என்னையே பரமேச்வரன் என்று துதிக்கிறார்கள். முனிவர்கள் அக்ஞிமூலமாக உபாவிக்கிறார்கள். நான் எல்லா தேவர்களது உடலையும் ஏந்தி அவரவர் உள்ளே பரமாத்மாக விருப்தால் இதரதேவதைகளைப் பூஜித்

தாலும் நானே பூஜிக்கப்பட்டு அவர்களையும் விடுவிக்கிறேன்.  
என்னையே ஆச்சரியித்தவன் பரமபதம் பெறுவான்” (சக்  
வரகிதை.)

एवं श्रीशंसुदेवस्य नामामष्टोतरं शतम्

एवम् पूर्णचम्पु तेवल्लिय नामं ना  
मस्तोत्रात्तरम् सतम्

एतदष्टोतरं नामां शतमान्नाय संमितं ।

शंकरस्य प्रिया गौरी जस्ता शंभुप्रसाददं ॥

वृत्तहृष्टोत्रात्तरम् नामं नामं शतमाम्नाय चम्पितम्  
संकराल्लिय पर्णियाकेलारी औप्तत्वाचम्पु प्ररसात्तरम्.

இந்த 108 நாம வேதத்திற்கு ஸமமானது. சிவப்ர  
ஊதத்தை அளிப்பதான (இதை) சங்கரனுக்கு பிரியமனைவி  
யான கெளரீ ஜபித்து.

त्रैकाल्य मन्वहं देवी वर्षमेकं प्रयत्नतः ।

अवाप सा शरीरार्घं प्रसादात् शूलपाणिनः ॥

त्तरोकाल्लिय मन्वं वेहूमं तेवैवर्षे येकम् प्रयत्नतः  
அவாபஸா சரீரார்த்தம் ப்ரஸாதாத் சூலபாணினः:

அந்த தேவீ ப்ரயத்நத்துடன் ஓராண்டு தினாந்தோறும்  
மூன்று வேளைகளிலும் (அதை ஜபித்து) சூலபாணியின்  
ப்ரஸாத்தால் பாகி சரீரத்தைப் பெற்றார்கள்.

यक्षिसन्ध्यं पठेन्नित्यं नामामष्टोतरं शतं ।

शतस्त्रिरावृत्या यत्कलं लभतेनरः ॥

यस्तीर्ति॒ लन्त्यम्॑ पटेन्नित्यम्॑ नामं॒ नाम॑ मस्तोत्रात्तरम्॑  
सतम्॑

सतरुत्र॒ त्रिरावृ॒ त्य यत्पलम्॑ लपते॑ नरः॑

யார் இவ்வஷ்டी॒ त्र॒ त्तरा॑ சதநாமாவை நித்யம் மூன்று  
காலத்திலும் படிக்கிறானே அந்த மனிதன் மும்முறை ஶந்

ஞர பாராயணத்தால் எந்த பலன் உண்டாகுமோ அதை  
அடைவான்.

தத்பலம் ப்ராப்ணமானநிதியம் ஏகாவித்யா நஸ்ஶயः ।

சக்ஷா நாமமிஃ பூஜை குலகோடிஂ ஸமுஷ்டரேत् ॥

தத்பலம் ப்ராப்ணமானநிதியம் ஏகாவித்யா நஸ்ஶயः  
ஸக்ருத்வா நாமதः பூஜை குலகோடிம் சமுத்தரேத்.

அந்த பலத்தை (மும்முறை ஸ்ரீருத்ர பாராயணத்தா  
லுண்டாகும் பலத்தை) நிதியம் ஒருமுறை சிவநாம அஷ்ட  
டோத்தரத்தை ஜபிப்பதால் அடைகிறுன். ஒருமுறை இன்  
நாமாக்களால் பூஜை செய்தால் கோடிகுலம் கேஷமத்தை  
அடையும். அதில் சந்தேகமில்லை.

வில்பतை: பிரஸ்தையை பூஜைத்துல்ஸிரை: ।

திலாக்ஷ்தையைத் திலாக்ஷ்தையை: ॥

பில்வ பத்ரை: ப்ரசல்லத்தச்சபுஷ்டப்பைச்சதுலசீதலை:  
திலாக்ஷ்தைதர்யஜேத் யஸ்து ஜீவன்முகதோ நஸ்ஶயः

சிறந்த வில்வ பத்ரங்களாலோ, புஷ்டங்களாலோ  
துளாவீரி தளங்களாலோ திலத்தினாலோ அகஷதையாலோ  
எவன் அர்ச்சிக்கிறுனே அவன் ஜீவன் முகதன். அதில்  
ஸந்தேகமில்லை.

இந்த ஸ்துதியைக் கேட்டவள் ஸ்ரீ பார்வதி தேவி.  
உபதேசித்தவர் ஸ்ரீ காராயணன், இதனால் போற்றப்படுவர்  
ஸ்ரீ மஹாதேவன். பயனே சிவனுதை பாதி சரீரப்ராப்கிபாம்.  
அத்தகைய சிவநாமாஷ்டோத்தர சதத்தை வாயால் உறக்  
கக்கூறுவதை விட மெதுவாகக் கூட்சரிப்பது கோடி மடங்கு  
பயனைத்தரும். மனதால் ஜபிப்பது அதைவிட சிறந்தது.  
அதைவிட நாமாவைக்கூறி அர்ச்சிப்பது சிறந்தது. அதை  
விட நாமாவின் அர்த்தத்தை த்யானம் செய்வது மிகமிகச்  
சிறந்தது. அதைவிட அந்த ஸ்ரீபத்தில் லயிப்பது மிகமிகச்  
சிறந்ததாம்.

—

**ஸ்ரீ பாஸ்கர ராயர் து  
சிவநாம கல்பலதா**

**ஸ்ரீ நீலகண்ட தீக்விதர்வாள் இயற்றிய ஸ்ரீ சிவநாம அஷ்ட  
டோத்தர சதவ்யாக்யான்தைத் தழுவி தமிழரை எழு  
தியபின், அக்னிசித்பாஸ்கர ராயரவர்கள் இயற்றிய வ்யாக  
யரங் நூல் கிடைத்தது. அது 1912 ஆண்டு பம்பாயில்  
அச்சிடப்பட்டதாகும்.**

அதில் அக்னிசித் என்ற அடைமொழி காணப்படுகிறது.  
அது கருடசயக் என்ற வைதிகபக்ஞத்தைச் செய்தவர்  
என எண்பிக்கின்றது. காலையில் எழுந்தவுடன் தர்சிக்க  
வேண்டிய புண்ய வஸ்துக்களில் “அமிசித் கபிலாஸ்தி”  
“அக்னிசித் கபிலாஸ்தி” அக்னிசயநம்செய்தவரை முதலிலே  
தர்மசாஸ்தரம் கூறுகிறது. அக்னிசித் மஹா புண்ய  
சாலியாவர்.

**ஸ்ரீ பாஸ்கரராயர் கேவல சக்தியுபாஸகர் மட்டுமல்ல,  
சிறந்த வேதாந்தி. உயர்ந்த கர்மடர். உத்தமகனி. ஒப்புயர்  
வற்ற வ்யாக்யாதா. பரந்த அனுபவி என தெரிகிறது.**

**108 சிவநாமாக்கள் உபாவகருக்கு ஸ்ரீம்பும்விருப்பை  
விரைவிலிலிக்க வல்லன் என்ற கருத்து கொண்டேதான்  
சிவநாம கல்பலதா என்றும் அவைகளுக்கு எழுதிய  
உரைக்கு ‘கல்பலதா ஆலவாலம் எனவும் பெயரிட்டார்.  
அதற்கு ஆலவாலத்திற்கு ஸாதாபூரம் என்று ஓர் உரை  
ஸ்ரீவேங்கடாசலர் எனும் பண்டிதரால் இயற்றப்பட்டுள்ளது.  
ஸ்காந்தத்தில் தோன்றிய சிவநாம கல்பவல்லிக்கு பாஸ்கர  
ராயர், ரத்நாலவாலம் ரத்நத்தினால் கட்டப்பட்ட பாத்தி  
என்ற பெயருடன் வியாக்யானம் இயற்றினார்: அதற்கு  
அமிருதப்ரவாஹம் என்ற பொருள்ளள் ஸ்ரீவெங்கடேசர்  
உரை மிக அழகாக அமைந்துள்ளது.**

அமிருதப்ரவாஹம் பாய்ந்த ரத்ந பாத்தியில் வளர்ந்த  
கல்பவல்லி யாருக்குத்தான் இன்பத்தை விளையிக்காது?

116 பத்யங்களைக் கொண்டே ஸ்ரீபாஸ்கரநால் சுலோக ரூபமான உரை அமைக்கப்பட்டது ஒரு கொடிக்குப் பாத்தி அவச்யம் என்பதனால் மட்டும் தன் உரைக்கு ஆலை வாலம் எனப்பெயரிட்டதில்லை. சுலோகம் விருத்த பந்தத் துடன் கூடியது. இது யத்ய ரூபமான உரை ஆதலின் இப்பெயரிட்டார் போலும். 116. விருத்தங்களிலும் நாலைந்து விருத்தங்கள் தான் இருமுறை கூறப்பட்டிருக்கின்றன. மற்றவை தனித்தனி அழுர்வமான விருத்தங்களிலே கூறப்பட்டிருக்கின்றன. அதிலும் அந்தந்த பகவந் நாமாக்களின் பெயரே விருத்தத்திற்கு அமைந்த விருத்தத்தில் உரை கூறியது; அந்தந்த ராகத்தின்பெயரை கீர்த்தனங்களில் சேர்த்து அமைப்பதுபோல் கவிகளின் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கிறது. உதாரணமாக த்ரயீஸுரத்தி என்ற நமாவுக்கு த்ரயீ, விருத்த உரை, ஸர்வக்ஞஞ் நாமாவுக்கு ஸர்வக்ஞ விருத்தம். ஸோமஸுர்யாக்ஞிலோசந என்பதற்கு லோசந விருத்தம்.<sup>1</sup> அநக என்பதற்கு அநக விருத்தம். மிருத்யுஞ்ஜய நாமாவிற்கு மிருத்யுஞ்ஜய விருத்தம், மஹாஸேநஜநக என்பதற்கு மஹாஸேந விருத்தம் எனமற்றும்பல அமைந்தது; ஸாஹித்யத்திலும் கவிதையிலும் இவருக்குள்ள அநிதர ஸாதாரணமான அறவைக் காட்டுகிறது.

பற்பல காவ்யங்களில் காணப்படாததும் விருத்த வகைண சாஸ்திரங்களிலே மாத்திரம் கூறப்பட்டதுமான மிக அழுர்வமாயுள்ள விருத்தங்களில் பத்யமைப்பது தூர்லபம். விருத்தநாம அந்தந்த விருத்தங்களில் அமைக்கப்பட்டதைக் காணலாம். சிவநமாவுக்கேற்ற விருத்தத்தைத் தேடி அதில் சுலோக ரூபமான உரை கூறுவது ஸர்வ தந்தர ஸ்வதந்த்ராய் ஸர்வஸ்தியின் ஆனுருவாய் அமைந்தவர்க்கே இயலும்.

ஸ்ரீ ஸீலகண்ட தீக்ஷதர்வாள் இயற்றிய சிவத்தவர ஹஸ்ய மெனும் சிவநாமாஷ்டோத்தரசதத்தின் வசந நடை யுரன உரையைத்தழுவியே ஸ்ரீபாஸ்கராயரின் வியாக்யாநம் அமைந்துள்ளது. பெரும்பாலும் இவ்விருவு வ்யாக்யாநங்க

களும் ஒன்றுக்கே இருக்கின்றன. ஸ்ரீ பாஸ்கரர் உரைக்குத் தூரை எழுதியவர் பெயரைக்குறிக்காமல் ஓர் வ்யாக்யாதா இப்படி கூறுகிறார் என்றுரைக்கிறார். அது ஸ்ரீ நிலகண்ட தீக்ஷிதரவாளைக் குறிப்பது போலாம். தீக்ஷிதரவாளது காலத்திற்குப்பின் சமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீ பாஸ்கரர் காலமெனக் கூறுவார்.

ஸ்ரீ பாஸ்கரரது உரையில், தீக்ஷிதர் உரையில் காணப் படாத விசேஷார்த்தங்கள் எங்குளதோ நாமவங்க்யைக் கொடுத்து அதை மாத்ரம் (41) மேலே வெளியிட்டிருக்கிறோம். வடநாட்டிலேயே வெகுகாலமிருந்த பாஸ்கரர் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளதும் வடநாட்டிலே உள்ளதுமான 68 முக்ய கேத்தரங்களில் வழங்கும் நாமாக்களை ஆங்காங்கு குறிப்பிடுகிறார்.

அவதாரிகையாக இவர் எழுதிய 6 பத்யங்களில் 2 வது பத்யம் மிக ரஸமானதும் குலசேகராவார் ஏழுதிய முகுந்தமாஜீயிலுள்ள வாதஸ்யாத் என்றதை ஒத்திருப்பதாலும் அதைக்குறிப்பது போலிருப்பதாலும், வெளியிடுவாம். அவ்விருப்பத்யங்களையும்,

ଆଲନ୍ତ୍ୟଦୈର୍ଯ୍ୟ ସତ୍ୟାଦତିମୃତିହିତିଭି: ସଲପସେଵାତିତୋଷାତ्

ସଂକଷ୍ଟୋଚ୍ଛିତ୍ସୁପେକ୍ଷାଭୟହିତବଚନୈ ରୁତମତ୍ୟାଚ ଶଂସୁ: ।

ସେବ୍ୟୋଵିଷ୍ଣୁପମନ୍ୟୁଦ୍ଧହିଣମୁନିସୁତ ଶ୍ରୀଦମନ୍ୟେଚ୍ଛୁଦେଵୈ:

ଦକ୍ଷଶ୍ରୀରାମବେଦରଶିଶୁପଶୁଵଧୂରାକ୍ଷସୈ: ସାକ୍ଷିଭିର୍ବିନ: ॥

அநங்தகுணமனித்தல் உதாரத்தன்மை ஸத்யத்தில் ஆதாவு மரணத்தை அகற்றல், ஸ்வல்பபேஸவையரல் களித்தல், கஷ்டத்தைக்கல் உபேசைஷ் அபயமனித்தல் ஹ்ரிதமானவசநமிவைகளால் சிவனேஸேவிக்கத்தக்கவன் குழந்தையும் மிருகமும் பெண்ணும் ராக୍ଷେஸனுமல்லாத விஷ்ணு உபமன்யு, பிரும்மா, மார்க்கண்டேயன், குபோன், அமிருதங்கடைந்த தேவர், தக්ஷன், ஸ்ரீராமர், வேதங்கள், ஆகிய இவர்கள் ஸாக்ஷி கள். (முகுந்தமாலா சுலோகம்.) 17

वात्सल्या दभयप्रदानकरणादार्तार्तिनिर्वापणात्

अौदार्याद्घशोषणादगणितश्रेयः पदमापणात् ।

सेव्यः श्रीपतिरेक एव जगत्मेतेचष्ट साक्षिणः ।

प्रह्लादश्च विभीषणश्च करिराट्पांचाल्यहृत्याप्नुवः ॥

அன்பு அபயமளித்தல் குக்கமகற்றல் பெருந்தன்மை பிரபத்தை அகற்றல் அளவற்ற சிரேயஸ்ஸை அளித்தல், இக்காரணங்களால் ஸ்ரீபதிபே உலகில் ஸேவிக்கத்தக்கவர். ப்ரற்றலாதன் ஸ்ரீவணன் கஜேந்தரன் பாஞ்சாலி அக ஹம்மை த்ருவன், இவ்வாறு பேர் ஸாக்ஷிகள்.

1. 6. ஹேமகூட சைவ சிரத்தில் விருபாகோஷைச் வரர் என்றுப் ப்ரசித்தமானவர். இந்த கோஷத் ரம் பத்மபுராணத்தில் வரணிக்கப்பட்டுள்ளது.
2. 10. சம—மங்களத்தை கர—கையில் வைத்திருப் பவர்சந்தரபுரமெனும் கோஷத்தீரத்தில் சங்க ரேசவரர் எனப்ரசித்தமானவர்.
3. 11. த்ருப்தபுர கோஷத்தீரத்தில் ப்ரசித்தமானவர்.
4. 15. தேவிகா கோஷத்தீரத்தில் ப்ரசித்தநாம அம் பிகா நாதா என.
5. 16. ஸ்ரீ—காலகூட ஸ்விதம் கங்கை—சந்தரன் ஆகிப முன்றையும் உடையவர் மாண்டல்ய கோஷத் த்தில் இந்த நாம ப்ரசித்தமானது.
6. 17. பக்தர்களை வத்ஸ—மார்யில் வைத்துக் காபபவர்.
7. 19. மத்யதேச கோஷத்தீரத்தில் சர்வேசவரர் என்று ப்ரவித்தமான பெயருள்ளவர்.
8. 21. காலஞ்ஜங்கிரி எனும் கோஷத்தீரத்தில் கண் டேசவரர் என்ற பெயர் பெற்றவர்.

9. 24. கபாலீச்வரர் என கரவீர சேஷத்திரத்தில் அழைக்கப்படுவர்.
10. 30. ஜலந்தரண்முதலிய தேவகண்டர்களான அஸாரர்களுக்குக் கூடலோக்யம் முதலிய முக்தியையளிப்பவர்.
11. 31. பிமேச்வரர் என்று ஸப்தகோதாவர சேஷத்திரத்தில் அழைக்கப்படுவர்.
12. 38. தரிபுராங்த கேசவரர் என்று ஸ்ரீசௌல சேஷத்திரத்தில் கூறப்படுவர். மல்லிகார்ஜாநேசவரர் என்று அங்கு அழைக்கப்பட்டாலும் அறுபத்தெட்டு முக்ய சிவசேஷத்திரங்களைக் கூறமட்டத்தில் இப்பெயரே வழங்கப்படுகிறது.
13. 39. வருஷசௌல சேஷத்திரத்தில் பரசித்தமானவர்.
14. 40. விருஷ் எனில், தர்மம் செய்ய ஸாதநமான ஜூச்வாயமும் தர்மமும் பொருள். பானனில் வைராக்யமும் அதனாலுண்டாகும் ஞாநமும் பொருள். ஆதலின் ஜூச்வர்யம் தர்மம் வைராக்யம் ஞானம் இவைகள் மீதிருப்பவர் என்று பொருளாகும்.
15. 41. பூதேச தீர்த்தமெனும் சேஷத்திரத்தில் பஸ்மோத்துளித் திருவேஷ்வரர் என பரவலித்தர்.
16. 43. தலையிலிருந்து கழுத்து வரைக்கும் ருக் வேதமாகவும் நாபிவரையஜார்வேதமாகவும் பாதம் வரை ஸாமவேதமாகவும் இருக்கிறீர்.
17. 49. பாலில் நெய் இருப்பது போல் எல்லோருடைய ஹ்மருதயத்திலும் நீர் இருந்தாலும் மனதினுல் கடைபவர்களுக்கே கிடைக்கின்றீர்.

- 18. 50.** வேதமேபாதம். யூபம்பல். அக்னிநாக்கு, முகம் சயநம், ரோமம். தர்மம், மூக்கு ஸ்ருவம், நாவிதீகந்திரியம் நெய். பகல் இரவு கண்கள் கை ஸவங்கள். ஒளத்காத்ரம் நரம்புகள். தோள்வேதி. சரணங்கள் உபநிஷத் ஜடைகள். ப்ரவர்க்யங்கள். மார்பே தகவிலை. இப்பேரின் பாகங்கள் மந்த்ரங்கள், இங்னனம் யக்ஞாங்கள்களையே உடலாக உடையவர்.
- 19. 51.** ஸௌராஷ்ட்ர கோத்ரத்தில் ஸோமேசர் என விளங்குகிறீர்.
- 20. 54.** காசி எனில் சின்மயமான ஜீயோதி, அந்த காசி யினால் விச்வமெனும் உலகில் யீயாபித்திருப்பதாலும், காசி கோத்திரத்தில் பரசித்தமான தாலும் விச்வேஷ்வரர் என அழைக்கப்படுகிறீர்.
- 21. 55.** கைலாஸ த்வாரபாலனை வீரனும் சிவகோபத் தால் உண்டான பத்ரனும் உம்மிடமிருப்பதால் ஸீர் வீரபத்ரர். தக்ஷியாகத்தை அழிக்கச் சிவனால் படைக்கப்பட்ட வீரனும் தேவியால் படைக்கப்பட்ட பத்ரையுமிருப்பதால் வீரபத்ரர் ராஜபரமெனும் கோத்திரத்தில் இப்பெயர் ப்ரசித்தமாம்.
- 22. 56.** ஒன்று இரண்டு முதலிய கணக்களுக்கு நாதன். கைலாஸ கோத்திரத்தில் இப்பெயரால் அழைக்கப்படுவர்.
- 23. 60.** கிரி=வைதிக வாக்கியத்தில் சசி=ஸமர்த்தன் அதாவது வேதத்தால் சுசன் என கொண்டாடப்படுவர்.

24. 65. கிரி வாக்ஷிஷயத்தில் தந்வா பாலைவநமாயிருக்றீர், அதாவது வாக்கிற்கு எட்டாதவர் என பொருள்.
25. 66. கிரி வேதவாக்கில் அதிகப்பிரியமுள்ளவர். மலை எனப்பொருள் தரும் சொல் கிரி என்பது இகாராந்தம். சொல் எனப் பொருள் தருவது ரேபாந்தமான கீ என்பதாம்.
26. 67. ஏகாம்பரோஷத்திரத்தில் கிருத்திவாலேச சவர் என அழைக்கப்படுபவர்.
27. 68. புரா முதலில் ராதிப்ரகாசிக்கிறீர். அதாவது நிரோ முதலில் ப்ரகாசனுபியாயிருப்பவர். உமது ஒளியைப்பின்பற்றியே மற்றவை ப்ரகாசிக் கிண்றன.
28. 72. ஆம்ராதக கோத்திரத்தில். ப்ரசித்த மான பெயருள்ளவர்.
29. 75. பஞ்சபூதங்களில் சிறந்தது ஆகாசம் அந்த வீயாமக—ஆகாசத்திற்கும் ஈசன்.
30. 83. பிருதிவீருபமானவர் சர்வர். ஜலரூபிபவர். தேஜோரூபிருத்ரர் வாயுரூபி உக்ரர் ஆகாச ரூபி பிமர் ஸமர்யரூபி சுசாநர் சந்தர்ரூபி மஹாதேவர். தீக்ஷிதரூபி பசுபதி.
31. 85. ஸத்வா:—(பிராணிகள்) இவரிடத்தில் வசிக் கிண்றன என்பதால் ஸாதனிகர். அதாவது ஸகல ப்ராணிகளுக்கும் இருப்பிடமானவர்.
32. 86. இவரை உபாவிப்பவரது உடல் சுத்தமாகின்றது. கபடமின்றி ருஜாவாக யுத்தம் செய்கிற படியால் சுத்தவிக்ரஹர்.
33. 92. நேபாள கோத்திரத்தில் பசுபதீச்வர் என அழைக்கப்படுபவர்.

34. 96. ஹரிச்சங்கர கோத்திரத்தில் ஹரிச்வரர் என ப்ரசித்தமானவர்.
35. 98. ராவணன் கைலாஸத்தை அசைத்தபோதும் பிரும்மாண்டங்களைப் பறனய காலத்தில் ஏரிக்கும்போதும் மற்ற யுத்தங்களிலும் கலக்க மின்றி ஸந்தோஷமாக தேவியின் முகத்தைப்பார்த்திருப்பவர்.
36. 99. தக்ஷன் மறுபிறவியில் ப்ரசேதஸ் என்பவரும் ப்ருகும் விருக்ஷங்களின் கன்யைகயான மாரிஷா என்பவருக்கும் அப்பெயருடனே புத்ரரூபினர் யாகம் செய்தார், தேங்க்குப் பிரியத்தைச் செய்வதற்காக அந்த வேள்வியையும் அழித்தார்.
37. 102. ஸாங்க்ய மதத்தில் கூறப்படும் பிரகிருதியும் வ்யாசர் கூறும் தத்துவமாயு மிருப்பவர் அல்லது முக்தியையளிக்கும் அவ்யக்த விங்கமா யிருப்பவர். பக்தியையளிப்பது வ்யக்தலிங்கம். முக்தியையளிப்பது அவ்யக்தம். புக்தி முக்தியையிலிப்பது வ்யக்தாவ்யக்த விங்கம். முக்தியையிலிப்பது அவ்யக்தம். புக்தி முக்தியையிலிப்பது வ்யக்தாவ்யக்த விங்கம்.
38. 103. ஸாவர்ஜன கோத்தரத்தில் ஸஹஸ்ராகோத்த வரர் என்று ப்ரசித்தமானவர்.
39. 104. உலகைக்காக்க பல்லாயிரம் கிரணம் வாய்ந்த ஸலர்யனுயிருப்பவர். அல்லது விச்வருபியாயிருப்பவர்.
40. 105. வாக்மநது முதலிய அவயவங்களில் தேவதோ பாஸ்னை செய்யும் ப்ரதி கோபரஸ்கர்களுக்கு ஸாலோக்ய முக்தியையும், ஸகுணஞார்த்தி

களில் நரன் என அஹங்கரேஹபாஸகர் கனுக்கு ஸாயுஜ்ய முகத்தையெடு தனக்குள் விளங்கும் ஆத்மாவுக்குத் தான் ப்ருத்யைணன் உபாவிக்கும் ப்ருத கோபாஸகருக்கு ஸாருப் யத்தையுமளிப்பவர்.

41 101. பூமியைச்சுமக்கும் அநந்தனாகவும் இருக்கிறீர்.

### ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் தத்துவம்.

நிஷ்களமான லீங்கம் டன்ன ஒவ்வொரு ஆலயத் திலும் ஸகள்மான இருபத்தைத்து மூர்த்திகளில் ஒன்றேன ஸ்ரீ நடராஜ மூர்த்தியைக் காண்கின்றோம். ஸகல மூர்த்தி களிலும் சிறந்தது நடராஜ மூர்த்தி என அழிய கிடக்கின்றது. நடனம் செய்வதால் அதற்கு நடராஜமூர்த்தி நடேசமூர்த்தி தாண்டவமூர்த்தி நடனசபாரபதி, என்பது போன்ற பல பெயர்கள் தோன்றின. நடனம் செய்யும் இடத்திற்கு சபை என்று பெயர். பிரதி தினமும் ஸாயக்கால வேளையில் சகல பூதப்ரேத பிசாசங்களையும் அடக்கி உலகிற்கின்பமூல்டும் பொருட்டு பகவான் தாண்டவ மாடுகிறோர். இவ்வானந்தத் தாண்டவத்தைத் தரிசிக்க ஸகல தேவர்களுமங்கு கூடுவதால் சாயங்காலத்தில் கிவாலாயங் தவிர மற்ற ஆலயங்களைத் தரிசிக்கக் கூடாதென் ஆகமம் கூறும். திருவாலங்காட்டில் ரத்னசபையிலும் சிதம் பரத்தில் கனகசபையிலும் மதுரையில் வெள்ளி சபையிலும் திருநெல்வேலியில் தாம்பரசபையிலும் திருக்குற்றூலத்தில் சித்ர சபையிலும் நடனம் செய்ததால் இந்த ஐந்து கேத்திரங்களிலும் நடராஜ மூர்த்தி மிக விசேஷமானது. இந்த நடனம் பல வகைப்படும். ஒவ்வொரு கேத்தரத்தில் ஒவ்வொரு வகையான நடனம் செய்துள்ளார். திருவாரூரில் அஸபா நடனமும், திருநள்ளாறில் உன்மத்த நடனமும் திருநாளைக் காரோணத்தில் பாரவார தரங்க நடனமும்

திருக்கோளிலில் பிருங்க நடனமும் திருவாய்மூரில் கமல நடனமும் செய்தார். இவை முறையே ஸ்தவிடங்க கேஷ்தர மெனப்படும். திருஆலங்காடு திருஆலவாய் ருகாளர் திருகுற்றுலம் திருநல்ரம் திருநெல்வேலி திருமூலகண்புண்டி பேரூர் திருவெண்காடு ஆகிய இந்த கேஷ்தரங்க வில் சிதம்பரம் போல் நடராஜ மூர்த்தி விசேஷமாகும். இவைகளை ஆதி சிதம்பர மென்பர். திருப்பூவனம் கஞ்ஜ ஊர் திருப்புத்தூர் ஆகிய இம்மூன்று ஸ்தலங்களிலும் கற சிலை உருவமாக நடராஜ மூர்த்தி அமைந்துள்ளது. எல்லா விடங்களிலும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது சிதம் பரமே. அந்த கேஷ்தரம் பஞ்ச பூதங்களில் முதன்மையான ஆகாச விங்க கேஷ்தரமாகும். பஞ்சபூதஸ் ருஷ்டியில் ஆத்மாவினிடமிருந்து முதலில் தொன்றியது ஆகாசம்.

அது இறைவனைப் போலவே எங்குமிருக்கிறது. எக்காலத்து மழிவதில்லை. சப்தம் என்ற ஒரு குணத்தைத் தவிர வேறு குணமோ ரூபமோ இல்லாதது. அவ்வாகாசத்திலும் சிறந்தது சின்மயமான ஆகாசம். வெட்ட வெளி யாய் நிர்மலமாய் ஆனந்த வடிவாய் எங்கும் நிறைந்ததாக உள்ளது பரமாத்ம ஸ்வரூபம். அது உலகைப் படைக்க வேண்டும் என்று எண்ணிய மநோ விருத்தியே நடனம். அசைதல். அந்த நடனம் செய்கிறவரே நடராஜ மூர்த்தி. ஸமஷ்டியான சிதா காசத்தில் அசைவது போல் வ்யஷ்டியான ஒவ்வொரு ஜீவனது ஹ்ருதய ஆகாசத்திலும் ஜீவன் வடிவனுகயிருந்து தொன் அசைய காசரணதி அவயவங்களும் கண் காது முதலிய அறிவின் புலன்களும் வாக் பாணி முதலிய தொழிலின்திரியங்களும் அசைகின்றன. உலகில் அண்டத்திலுள்ளபடி பிண்டத்திலும் நடைபெறுகிறது. ஆதலால் ஸகுணமாக (பேரமாக)த் தோன்றிய மூர்த்தி களில் முதலில் தோன்றிய மூர்த்தி நடராஜ மூர்த்தியென எங்கும் அப்மூர்த்தி சிறந்ததாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ததியிலும் மரணத்திலும் தோன்றுவது போல ஸ்ருஷ்டி

ஷயில் அவ்வளவு துன்பமில்லை. சிறிது காலமே தாயிக் கும் சேயீக்கும் துன்பம். குழந்தை முகத்தைப் பார்த்த வுடன் இன்பமீ அதிகரிக்கின்றது. ஸம்ஸாரத் துன்பத்தை அனுபவிப்போர் இன்பவடிவனுண நடராஜனீத் தரிசிப்பது மிகவும் சிறந்ததாம். அன்றியும் கர்மமேகதி எற்ற மீமாங்க ஸக வித்தாந்தத்தைத் தழுவிய தாருகாவநவாவிகளுக்கும் அன்பைப் புகட்டக் கருதினார் சிவன். பிறந்த வண்ணமோ இறக்கிறோம். எண்சான் உடலில் ஒரு சாண் வயிற்றைக் கழுவ இரந்துண்ணால் போதாதோ? என எடுத்துக் காட்ட ஒரு சாண் துணியுமின்றி பிக்ஷாடக் மூர்த்தி யாக வச்தார். தத்துவ மறியா தாருகவன முனிவர் ஸர் வேசனீச் சிகிச்சக்க் கருதினர். கர்மகாண்டபடி ஆபிசாரம் செய்தனர். தீயிலிருந்து வந்த புலியைக் கிழித்து ஆடையாக அணிந்தார் பகவான். ஸர்பத்தை அனுப்பினர். அதை ஆபரணமாக பூண்டார். செந்தியை கரத்தி லேந்தினார்.

அபஸ்மார மெனும் அரக்களைக் காவின் கீழே தள்ளி னார். ஆபிசார மந்தரங்களான உடுக்கையைக் கரத்தில் வைத்துக் கொண்டார். ஹிம்சை என்னும் புலியைக் கொன்று ஸர்ப்பமெனும் ஆக்ரஹத்தை ஆபரணமாகப் பூண்டு தீயெனும் கோபத்தை அடக்கி, அக்ஞான மெனு அரக்களைக் காலால் உதைத்துப் பஞ்சாக்ஷர வடிவனுக ஸ்ரஷ்டி ஸ்திதி லயம் திரோதாநம் அநக்ரஹம் என்ற ஜூந்தொழிலைக் கைக்கொண்டு ஆனந்த வடிவனுகி மஹ ஸிவிகளைத் தடுத்து ஆட்கொண்ட மூர்த்தி நடராஜ மூர்த்தி. ஆதலால் நம்மைத் துன்பக் கடவில் தள்ளும் காமக் ரோதங்களையும் அக்ஞானத்தையும் அகற்றி மெய்க்ஞானம் தந்து பேரின்பக் கடவில் சேர்க்கும் நடராஜ மூர்த்தியைத் தரிசித்தல் வேண்டும். சக்தி அல்லது மாயையைக் கைக் கொண்டு கிரியா சக்தியுடன் உலக ஸ்ரஷ்டியில் ஈடுபடு வது நடராஜரையும் ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் ஸமமாகக் கருதி ஸ்ரஷ்டிக்கு முந்தி உள்ள ஸகல நிஷ்களமான ஸதாசிவ மூர்த்தியே விங்கமாம். ஞான சக்தி

யையும் உட் கொண்டு லயத்தில் சிவ தத்துவ மென  
அழைக்கப்படுவது நிஷ்களமான பரமாத்மஸ்வரூபமாம்.  
பிரும்மோத்ஸ்வ காலத்தில் நடராஜமுர்த்தி கிளம்பி தீர்த்த  
வாரியன்று உலக வடிவமான ரதத்தை கொளுத்துகிறார்.  
அன்று தீர்த்தவாரி உத்ஸவம் அதாவது பிருதிவியை  
ஏறித்து ஜலமாக்கி லயக்ரமத்தைக் காட்டுகிறார், வகல  
ஐத்தும் லயமாகி இறைவனிடத்தில் ஒன்றாகச் சேர  
கிறது. சேருமிடம் பரமாத்மஸ்வரூபம்.

### விபூதி மஹிமை.

சிவனை வேவிக்கச் சிவசின்னத்துடன் செல்ல வேண்  
போம். அது விபூதியும் ருத்ராக்ஷமுமாம். விபூதியை வர்ணிக்  
காத உபநிஷத்தும் புராணமும் ஸ்மிருதியுமில்லை. தூர்வா  
ஸர் நெற்றிக்குரீர் அணிந்து சென்றார். நரகத்திலுள்ளோர்  
கூக்குரலைக்கேட்டு கீழே குனிந்தார். அந்த விபூதி சிறிது  
நரகத்திலுள்ளோர் மீது சிந்தித்து. உடனே அங்குளோர்  
துக்கமகன்றது. நரகமேஸ்வர்க்கமானது என ஸ்காந்தம்  
கூறுகிறது. அவ்விபூதியின் பெருமையை உணர்ந்து விதிப்  
படி அணிந்தால் எத்தனைய பயனுண்டாகும் என கூறவும்  
வேண்டுமா? உடல் நலமில்லாதவர் ஜலஸ்நானம் செய்ய  
முடியாதவர் விபூதி அணிந்தால் அது ஆக்நேயஸ்நான  
மாகும். கர்மாக்களைச்செய்ய அவன் அர்வதை உள்ள  
வனுகிறான். என தர்ம சாஸ்தரம் கூறுகிறது.

ஒவ்வொரு வைதிக கர்மாவிற்கும் பூர்வங்கமாக விபூதி  
தாரணம் விதிக்கப்படுகிறது. அக்னியில் செய்யப்படும் கர்  
மாவின் முடிவில் அந்த பஸ்மாவைத் தரிக்க வேண்டும்,  
மிக பயித்திரமும் அவச்யமும் ஆனதால் ஆசமநம்போல்  
கர்மாவிற்கு முன்னும் பின்னும் விபூதியைத் தரிக்கும்படி  
தர்ம நூல் கூறுகிறது. ஆசௌசமெனும் தீட்டு காலத்தில்  
கூட ஸந்த்யாவந்தனம் போல் நித்யம் விபூதி தாரணம்  
விதிக்கப்படுகிறது.

## விபூதியின் பெயரும் உத்பத்தியும்.

விபூதி, பஸ்மா, கஷாரம், பவித்ரம், ரக்ஷா, என் ஐந்து பெயர்கள் இதற்கு உண்டு. ஒவ்வொன்றும் காரணப் பெயரோயாம். நச்வரமான இவ்வுலகத்து செல்வத்தையும் தருவதால் ஒப்பற்ற செல்வம் என்ற பொருளைப் போதிக் கிண்றது விபூதி என்ற சொல். பாபங்களை அகற்றுவது என்ற பொருள் கொண்டது பஸ்மா என்ற பதம். ஸகல ப்ராணிகளின் ஸகல விதமான துக்கத்தையும் அகற்றுவதால் கஷார மெனப்படும். அக்ஞான இருளை அகற்றி ஆத்ம ஞானத்தை ப்ரகாசப்படுத்துகிறது என்ற பொருள் கொண்டது பவித்ரம் என்ற பதம்.

ஸகல பூதப்ரேதோஷஷ்டைகளையும் அகற்றி நம்மைக் காப்பதால் ரக்ஷா என்று பெயர். இப்பெயருக்கேற்க நோயால்லது பேயால் பிடிக்கப்படுவோர் பெரியோரிடம் விபூதி மந்திரித்து அணிவதைக் காண்கிறோம். இதன் உத்பத்தியை உபநிஷத் வர்ணிக்கிறது. பசுவின் உடலில் ஸகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். அதன் சாணியில் ஸாக்ஷாத் மஹாலெக்ஷிமி வசிக்கிறார்கள், அந்த கோமயத்தை எடுத்து உலர்த்தி சிவராத்திரி அன்று விரஜா ஹோமம் செய்து தீயிவிட்டு அதிலிருந்துவரும் பஸ்மா ஒரு வகை. யாகம் செய்பிறவரது அக்ணியிலிருந்து உண்டாகும் பஸ்மா மற்றொரு வகை. இவ்விரண்டையும் எல்லோரும் தரிக்க வாம். அவரவர் ஒளபாஸனத்திலுண்டாகும் பஸ்மா ஒரு வகை, இதை அவரும் அவரது வர்க்கமுமே இட்டுக் கொள்ளலாம். மற்றவர் அதை இடக்கூடாது. இயற்கை யாக சில விடங்களில் பிரும்ம குண்டம் (பிரும்மா யாகம் செய்த விடம்) போல கிடைக்கும் பஸ்மா ஒரு வகை. இவைகள் கிடைக்காவிடில் சிவாலயத்திலுள்ள பரக்காஸீ யிலிருந்து பஸ்மா எடுத்துக் கொள்ளலாம்.

## விபூதி எப்படி தரிப்பது?

ஜலத்தில் குழமுக்காமல் இடுவது உத்தாளனம். ஜலத்துடன் சேர்த்துக் குழமுத்திடுவது ஒரு வகை. முதலில் உடலில் பூர்ணமாக உத்தாளனம் செய்துக் கொண்டு பிறகு. ஜலத்துடன் சேர்த்து அணிய வேண்டும். மூன்று ரேகைகள் தனித்தனி தெரியும்படி தரிக்க வேண்டும். உத்தாளன காலத்தில் மேலே தலையை அண்ணார்க்கு விபூதி இட வேண்டும். அங்கிருந்து சிந்தும் பஸ்ம கீழேவிழுமாமல் நம்மீதே விழும். கீழே விழுந்தால் பற்பல பிறவி பசு பகவி ஜன்மமுண்டா கும். முதலில் பவித்ர விரலாலும் ஆள்காட்டி விரலாலும் இரு ரேகைகளை இட வேண்டும் மென்பது, சில ரிவிகளது அபிப்ராயம். இம்மூன்று ரேகைகளும் அகார உகார மகார வழி வமான பிரணவம். மும்மூர்த்திகள் கார்லி பத்ய ஆஹவி கீபம் தகவினாக்கி. ருக்யஜாஸ்ஸாம என கருத வேண்டும் இதை அணிய சில வேதாந்த மந்தரங்களும் உண்டு, ஜலம் மஹாவிஷ்ணு, அதை விட்டு குழமுக்க வேறு மந்தரம் உள்ளது. வேதமறியாதார் பஞ்சாக்ஷரியைக் கூறி அணியலாம். அதுவும் உபதேசிக்கப்படாதவர் சிவநாமாவைச் சொல்லி அணியவேண்டும். தரிபுண்ட்ரமணிவதற்காகவே நெற்றி அகலத்தில் அமைந்துள்ளது. மும்மூர்த்திகளும் சகல தேவர்களும் விபூதி அணிந்திருக்கின்றனர். விபூதியால் பலர் நோய்கள் அகற்றியதை அடியார் சரித்திரத்தில் காணலாம்.

---

## விபூதியின் தத்வார்த்தம்

பசு என்பது ஜீவராசிகள். அதன் சாண்மென்பது மலம், வீரஜா ஹோமம் என்பது மலத்தை ஏரிக்கும் ஞானுக்கியாம். ஞானுக்கி மலத்தை அல்லது கர்மத்தை ஏரித்த பின் வெண்மை நிறம் வாய்ந்த பஸ்ம சுத்த ஸத்வா

ஞானமாம். அதை நாம் அணிவது லீவனிடத்துள்ள சகல உபாதிகளையும் களைந்து சிவஸ்வரூபத்தில் சிவோஹம் ஏன் சிவனிடம் சேருவதாகும். எல்லாவள்துக்களையும் நன்கு எரித்தால் வெளுப்பான பஸ்மமாகத்தான் அவை மாறும். ஆனால் யியவற்றை அவை வெவ்வேறு நாமம் வெவ்வேறு உருவம் உள்ளது. அவை எல்லாவற் றிலும் ஊடுருவி நிற்பது ஸத்யமான பஸ்மமே, அங்குனம் உலகம் வேறுபடி னும் உள்ளே உள்ளது அழியாத ஸதவ ஞான மயமான சிவனே யாவன், நாமரூபமற்றவுடன் நிஜஸ்வரூபமான சிவனே மிஞ்சகிறது. அந்த சிவனே நான் என்ற அபேதமான எண்ணத்துடன் விழுதி அணிய வேண்டும், அந்த முடிவையே நாம் பெறவேண்டும், அத்த கைய வேதாந்த விவேகமற்றவருக்கு ‘முடிசார்த் மன்ன ராயினும் முடிவில் ஒரு பிடி சாப்பலாவது கண்ணர்’ என்ற சான்றேர் சொற்படி உலகவாழ்க்கை சாச்வதமல்ல என்று எண்பிக்கின்றது பஸ்மா. அத்தகைய மஸ்மாவை ஏப்போதும் அணிய வேண்டும், விசேஷமாக கர்ம காலம், பூஜா காலம் ஆலய ஸேவா காலமாகியவைகளில் விழுதி தாரணம் அவசியமாம். சிவ தனிஜராத்தனிர மற்றவர் கையால் விழுதியைக் கொடுக்கவுங்கூடாது அதைப்பிறர் வாங்கவுங்கூடாது. நாடிக்குக்கீழ் இடுப்பில் ஃம்புடத்தில் வைத்த பஸ்மா சிலாக்யமல்ல.

## ருத்ராக்ஷ தாரணம்.

விழுதிதாரணம் போல் ருத்ராக்ஷ தாரணமும் செய்ய வேண்டிய சிவபக்தர் அவச்யம் வேண்டிய கார்யமாம். அது சிவசின்னமாம். ருத்ராக்ஷத்தின் பெருமையை விளக்க ஸ்காந்தத்தில் பற்பல கதைகள் கூறப் பட்டிருக்கின்றன. இதைத் தரிப்பது வெளிவேஷமேயன்றி பயனுண்டோ என ஒரு அரசன் கேட்க, தறவி ஒருவர் ஒரு பூஜைக்குட்டியின் கழுத்தில் ருத்ராக்ஷத்தைக் கட்டி மேலே ஏறிய, தேவேந்

திரன் அதை வரவேற்றுப் பூஜை செய்து புஷ்பக் ஷிமானத் திலேற்றி அத்துடன் தானும் துறையிடம் வந்து யாது வேண்டும் என கைக்கட்டி வாய் புதைத்துநின்றூர் என்று ஒரு கலை கூறுகிறது. ருத்ராக்ஷத்தைத் தரித்துத் கொண்டே ஒருவன் உயிர் நீங்கினால் அவன்து சகலபாபங்களும் அகலும். அவன் நற்கெதி அடைகிறான். ஸாவர்ணத்தின் அம்சமதனிடமிருப்பதால் ருத்ராக்ஷ தாரணம் தோயை அகற்றுகிறது. ருத்ரதுடைய அக்ஷிகளிலிருந்து தோன்றிய தால் ருத்ராக்ஷமெனப்படுகிறது. பரமசிவன் அரிய ரதம் அம்பு முதலியவைகளைக் கொண்டு முட்புரத்தை எரித்தார். அச்சமயம் ஸோமள்கூர்யன் அக்னி என்ற 3 அக்ஷிகளிலி ருந்தும் ஆனந்த நீர் பெருகிறது. அங்கிருந்து ருத்ராக்ஷம் 38வகையாகத் தோன்றின. சூர்யனிடமிருந்து கழில் வர்ண மாக 12 சங்கிரனிடமிருந்து வெளுப்பாக 16 அக்னியிட மிருந்து கறுப்பாக 10 அமைந்துள்ளது அதை நாம் தரிக்க வேண்டும் என்றே இறைவனதை இடையில் துவாரத்துடன் படைத்தார். ஒரு முகம் முதல் 14 முகம் வரை ருத்ராக்ஷங்கள் உண்டு. ஏகமுக ருத்ராக்ஷம் ஒன்றான பரமாத்மஸ்வரு ம். பிரும்மஹத்தி பாபத்தை போக்குமது. 2 முகம் உமாமஹேஶ்வர ஸ்வரூபம். பாபத்தை அகற்றும். 3 முகம் உள்ளது அக்னி. ஸ்தீரி ஹத்தி தோஷத்தை போக்குவது.

4. சதுரமுகம். அது நாளைக் கொன்ற பாபத்தை அகற்றும்.
5. முகம் பரமசிவன். பூஜிக்கத் தகாததைப் பூஜித்ததாலுண்டாகும் பாபத்தை போக்கும்.
6. முகம் ஷண்முகன். பிரும் மஹத்தியைபீக்கும்.
7. அங்கன். ஸ்வர்ணத்தைத் திருடிய பாபத்தை அகற்றும்.
8. விநாயகன். அதனால் குருபத்தீங்க மனதோஷமக்கும்.
9. பைவர். சிசு ஹத்தி பாபம் நீங்கும்.
10. மஹாவிஷ்ணு. அதனால் பிசாசாதி பிடை அகலும்.
11. ஏகாத சருத்ரம். அதனால் அச்சவைமைத் பலன் வரும்.
12. துவாதசாதித்யர். அதனால் கோமேத பலனுண்டாகும்.
13. கார்த்திகையன். ஸர்வ சித்தியுமுண்டாகும்.
14. ஸதா சிவன். ஸர்வ பாபமுக்கதும். தலையில் 26. கழுத்தில் 100 அல்லது 50 இருபுஜங்களிலும் 16-16 ஆக 32. இருமணி

ஏந்தங்களிலும் 12-12 ஆக 24. இவைகளைத் தரித்துக் கொண்டு பூஜை ஜபம் முதலியன செய்தால் அழிவற்ற பலனைப் பெறலாம். ஸாவர்ணம் வெள்ளி தாம்பரம்பட்டு எருக்கை நார் ஆகிபவைகளால் ருத்ராக்ஷத்தைக் கோர்த்து தரிக்க வேண்டும். மும்மூர்த்திகளும் சதா ருத்ராக்ஷத்தைத் தரித்திருக்கின்றனர். பூர்வஜன்ம புண்யமிருந்தால்தான் ருத்ராக்ஷத் தாரணத்தில் புத்தி உண்டாகும். கண்ணுல்லதைப் பார்த்தால் புண்ணிப்புமண்டாகும். அதைத் தொழுவதில் கோடி புண்ய முண்டாகும். தரித்தால் நூறுகோடி புண்யம் உண்டாகும். ஸதா மாலை தரித்துக் கொள்வோர் அதை அசுத்தமான காலத்தில் யக்ஞோப வீதத்தை நிவீதமாக்கி காதில் தரிப்பது போல் சுத்தமான விடத்தில் வைத்துப் பிறகுதிரிக்க வேண்டும். தரிக்கும் மாலையால் ஜபம் செய்யக் கூடாது. நெல்லிக்கனி அளவுள்ள ருத்ராக்ஷம் உத்தயம். இளந்தங்களி போன்றது மத்யமம். கடலைப் போன்றது அதமம். மொத்தம் 300 தரிப்பது அதமம். 500 தரிப்பது மத்யமம். 1000 தரிப்பது உத்தமம். சிவனும் சிவவையும் சேர்ந்திருப்பது போல் இரண்டு ருத்ராக்ஷம் சேர்ந்திருப்பது கெளர் சங்கரமெனப்படும். அது எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்ததாம். உயர்ந்த பரிசுத்தமான ருத்ராக்ஷத் தைக் கழுத்திலணிந்தால் ஸ்நான காலத்தில் அதன் மீது விழுந்த ஜலம் நம் உடலில் விழும். அது கங்கை போல் நம்மைப் பாவந மாக்குவதுடன் நோயை அகற்றி ஆபோக் யத்தையும் நின்ட ஆயுளைபும் அளிக்கும். சாலைக் கல்லில் உரைத்தால் பத்தரைமாத்துத் தங்கம் போல் இருக்கும் உயர்ந்த ருத்ராக்ஷம் ஜன்னி பிறந்தவருக்கு அதை தேனில் இழுத்துத்தருவது சான்றேர் முறை. நோயை அகற்றும். ஆயுள்முடிந்து ஒரு ஸமயம் இறந்தாலும் பாபத் தைப் போக்குமாது. ஆதலின் அவச்யம் ஒரு ருத்ராக்ஷத் தையேலும் தரிக்க வேண்டும். பூஜா காலத்திலேலும் ஜபகாலத்திலேலும் ஆஸ்யஸேவா காலத்திலேலும் ருத்ராக்ஷத்தைத் தரிக்க வேண்டும்.

## ஸ்ரீ பஞ்சாக்ஷரீ மஹிமை.

ஓவ்வொரு மனிதனும் ப்ரதிதிநிமும் காலீ மாலைகளில் பஞ்சாக்ஷரீ ஜபம் செய்ய வேண்டுமென தர்ம நால் விதிக் கின்றது. பஞ்சாக்ஷரீ ஜபமில்லாதவர் சிவபூஜை வைக்க தேவம் முதலிய ஸத்கர்மங்களுக்கு அர்ஹரல்ல. சிவ்டர் பஞ்சாக்ஷரீ ஜபமில்லாதவர் வீட்டில் உண்ணோர். அவர் கையாலனிக்கும் நீரைபுமருந்த மாட்டார். சிவாலயம் செல் வோர் ஸேவக்கு முன்னும் பின்னும் பஞ்சாக்ஷரீ ஜபம் செய்ய வேண்டும். தக்ஷிணமூர்த்தியினருகே அல்லது தவ ஜஸ்தம்பத்தினாடியே அமர்ந்து ஜபிக்க வேண்டும். வீட்டுப் பூஜையிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லது குரு உப தேசித்தப்படி ஒரு முறையாவது ஜபிக்கவேண்டும். ஜாத கர்மா நாமகரணம் உபநயநம் விவாஹம் போல் ஓவ்வொரு வருக்கும் பஞ்சாக்ஷரீ ஜபம் ஒரு முக்கிய ஸம்ஸ்கார மாருகும். பஞ்சாக்ஷரீ ஜபம் செய்து வரும் (தன் மனையான) காசி ராஜன் பெண்ணிடம் அவள் கணவன் ஏகாந்த க்ரீடைகுச் சென்றபோது அவள் உடலிலிருந்து வந்த ஜ்வாலை அவள் கணவனைக்கிட்டே அனுகாதபடி தடுத்த தாம். அட்பஞ்சாக்ஷரீ மஹிமையை உணர்ந்து அவன் அதை உபதேசம் பெற்றுர் என பிரும்மோத்ர கண்டம் கூறுகிறது. பஞ்சாக்ஷரீ ஜபிப்பவரைப் பேய் பிசாச ஏவல் சூன்யம் அபஸ்மார நோய் முதலியன் அனுகாது.

யஜார் வேதத்தில் முன்னே 34 காண்டம் பின்னே 34 காண்டம் வைத்து நடுவில் ஸ்ரீருத்ரம் என்ற மஹாமந்திரத் திலே அயைக்கப் பட்டுள்ளது இப்பஞ்சாக்ஷரீ. இது உயர்ந்த யந்தராஜனும். சிறந்த அழியாத தனமாம். சிந்தித் ததை அளிக்கும் சிந்தாமணி. அது ஹ்மருதயஸ்தாநமான ருத்ரத்தில் முன்னும் பின்னும் சில பாகங்களை அமைத்து நடுவில் வைக்கப்பட்டிருக்கிறது வேதத்திலுள்ளபடி கூறு வதை ஸ்தல பஞ்சாக்ஷரீ என்பர். சக்தி பேஜத்துடன் சேர்த்தால் சக்தி பஞ்சாக்ஷரீ என்பர். முதல் பத்தைப்

பின்னால் கூறுவதை ஸாக்ஷம் பஞ்சாக்ஷரீ என்பர். காரண பஞ்சாக்ஷரீ என ஒரு வகை அமைப்பு. சிவ என்பது மஹாகாரண பஞ்சாக்ஷரீ எனப்படும். முதல் எழுத்து மஹாமநு எனப்படும். இந்த ஒவ்வொரு எழுத்தும் மஹா மஹிமை வாய்ந்தது. அழுர்வமான சக்தி வாய்ந்தது. ஸகல பாபங்ளையும் போக்கவல்லது. மனிதர் கோறும் ஸகல வித்திகளையும் தருவது. இவ்வெங்தெழுத்தும் ஸதாசிவ னது ஸத்யோஜாதம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சசாநம் என்ற ஜூந்து முகங்களாம். அவர் செய்யும் ஸ்ரூஷ்டி ஸ்திதிலயம் திரோதாநம் அனுக்ரஹம் என்ற 5 தொழிலாம். அவர் படைத்த 5 பூதங்களாம். அவ்வெங்த பூதங்களாலுண்டான கண் காது மூக்கு நாக்கு தவக்கென்ற 5 ஞானேந்தரியங்கள். வாக்பாணி - பாதபாயு உபஸ்த என்ற 5 கர்மேந்திரியங்களாம்.

இங்கும் எல்லாவற்றையும் தனக்குள்ளே அமையப்பெற்ற இம்மஹா மந்திரத்தைக் குரு முகமாக உபதேசம் பெற்று அதில் கூறப்பட்டத்யாங்க லோகக்தில் வர்ணித்தபடி பகவானீ உள்ளத்திடை இருத்தி அங்கந்யாஸ கரண்யாஸங்களுடன் ஜூரம் செய்வோர் இவ்வுலகில் சகல விதமான நன்மைகளையும் பெருவதுடன் மறு பிரஸியிலும் உமாமஹேஸர் அருளால் நற்பிறவி பெற்று சகல போகபாக்யங்களையும் பெறுவர். வேதத்தை வேத மந்தரத்தை உபநயநம் ஆகாதவர் கூறக்கூடாது என வேதவிதி. இருந்தாலும் உலகில் தோன்றிய அணைவரும் நற்கதி பெற வேண்டுமென கருணை கொண்ட வேதத்தாய் வேத மந்த்ரமான பஞ்சாக்ஷரியை எல்லோரும் உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும் ஏன் உத்தரவு செய்கின்றது. இஃதொன்றே பஞ்சாக்ஷரியின் பெருமையை விளக்க வல்லதன்றோ?

சுபம்

# ஸ்ரீசிவநாமாஷ்டோத்தரசத நாமாவலி.

ஓம் சிவாய நம:		ஓம் பிரமாய நம:	
,, மஹேஶ்வராய நம:		,, பரசு ஹஸ்தாய நம:	
,, சம்பவே நம:		,, ம்ருக பாண்யே நம:	
,, பிராக்கிணே நம:		ஓம் ஜடாதராய நம:	
,, சசிசீச்கராய நம:	5	,, கைலாஸவாவிழே நம:	
,, வாமதீவாய நம:		,, கவசிழே நம:	
,, விருபாக்ஷாய நம:		,, கட்டாராய நம:	
,, கபர்த்திழே நம:		,, திரிபூராந்தகாய நம:	
,, நீலவீலாஹிதாய நம:		,, விருஷாங்காய நம:	
,, சங்கராய நம:	10	,, விருஷ்பாரூடாய நம: 40	
,, சூலபாண்யே நம:		,, பஸ்தீமாத்துவித விக்ர ஹராய நம:	
,, கட்வாங்கிழே நம:		,, ஸாமப்ரியாய நம:	
,, விஷ்ணுவல்லபாய நம:		,, ஸ்வரமயாய நம:	
,, சிபிவிஷ்டாய நம:		,, தரயீழுர்த்தீய நம:	
,, அம்பிகாநாதாய நம: 15		,, அங்சிவராய நம: 45	
,, ஸ்ரீகண்டாய நம:		,, ஸர்வஜ்ஞாய நம:	
,, பக்தவத்ஸலாய நம:		,, பரமாந்மனே நம:	
,, பவாய நம:		,, ஸோமஸளம்யாக்னி- லோசனைய நம:	
,, சர்வாய நம:		,, ஹவிஷே நம:	
,, திரிவீலாகேசாய நம: 20		,, யஜ்ஞமயாப நம: 50	
,, சிதிகண்டாய நம:		,, ஸோமாய நம:	
,, சிவாப்ரியாய நம:		,, பஞ்சவக்தராய நம:	
,, உக்ராய நம:		,, ஸதாசிவாய நம:	
,, கபாலிழே நம:		,, விச்வேச்வராய நம:	
,, காமாரபே :	25	,, வீரபத்ராய நம: 55	
,, அந்தகாஸ்ராஸ்மத னய நம:		,, கணநாதாய நம:	
,, கங்காதராய நம:		,, ப்ரஜாபதீய நம:	
,, லலாடாக்ஷாய நம:		,, ஹிரண்யரேதீஸ நம:	
,, கால காலாய நம:		,, துர்த்தரஷாய நம:	
,, கிருபா நிதீய நம: 30			

ஓம் கிரிசாய நம:	60	ஓம். ஸாத்திகாய நம:	85
,, கிரிசாய நம:		,, சுத்தவிக்ரஹாய நம:	
,, அநகாய நம:		,, சாச்வதாய நம:	
,, புஜங்க பூஷ்டனைய நம:		,, கண்டபரசவே நம:	
,, பர்காய நம:		,, அஜாய நம:	
,, கிரிதன்வாநே நம:	65	,, பாசுவிமோசகாய நம:	90
,, கிரிப்ரியாய நம:		,, மிருடாய நம:	
,, கிருத்தி வாஸலே நம:		,, பசுபதயே நம:	
,, புராராதயே நம:		,, தேவாய நம:	
,, பகவதே நம:		,, மஹாதேவரய நம:	
,, ப்ரமதாதிபாய நம:	70	,, அவ்யயாய நம:	95
,, மிருத்யுஞ்ஜயாய நம:		,, ஹரயே நம:	
,, ஸலக்ஷ்மதநவே நம:		,, பூஷதந்தபிதே நம:	
,, ஜகத்வ்யாபிநே நம:		,, அவ்யக்ராய நம:	
,, ஜகத்குரவே நம:		,, தக்ஷாத்வரஹராய நம:	
,, வ்யோமகேநசாய நம:		,, ஹராய நம:	100
,, மஹாஸேஷஜரகாய நம:		,, பதநேர்யிதே நம:	
,, சாருஷிக்ரமாய நம:		,, அவ்யக்தாய நம:	
,, ருத்ராய நம:		,, ஸஹஸ்ராக்ஷாய நம:	
,, பூதபதயே நம:		,, ஸஹஸ்ரபாதே நம:	
,, ஸ்தாணவே நம:	80	,, அபவர்கப்ரதாய நம:	
,, அஹிர்புதன்யாய நம:		,, அநந்தாய நம:	
,, திகம்புராய நம:		,, தாரகாய நம:	
,, அஷ்டமுர்த்தயே நம:		,, பரமேச்வராய நம:	
,, அநேகாத்மனே நம:			

ஸும் தத் ஸத்ஃ

## श्री शिवनामाष्टोत्तरशतनामावलि ॥

ॐ शिवाय नमः ।		ॐ शितिकंठाय नमः ।
, महेश्वराय नमः ।		, शिवाप्रियाय नमः ।
, शंभवे नमः ।		, उग्राय नमः ।
, पिनाकिने नमः ।		, कपालिने नमः ।
, शशिशेखराय नमः ।		, कामारये नमः ।
, वामदेवाय नमः ।		, अंधकाषुडसूदनाय नमः ।
, विश्वपाक्षाय नमः ।		, गंगाधराय नमः ।
, कपर्दिने नमः ।		, ल्लाटाक्षाय नमः ।
, नीललोहिताय नमः ।		, काल्कालाय नमः ।
, शंकराय नमः ।	१०	, कृपानिधये नमः ।
, शूलपाणये नमः ।		, भीमाय नमः ।
, खट्टांगिने नमः ।		, परशुहस्ताय नमः ।
, विष्णुवल्लभाय नमः ।		, मृगपाणये नमः ।
, शिपिविष्टाय नमः ।		, जटाधराय नमः ।
, अंबिकानाथाय नमः ।		, कैलासवासिने नमः ।
, श्रीकंठाय नमः ।		, कवचिने नमः ।
, भक्तवत्सलाय नमः ।		, कठोराय नमः ।
, भवाय नमः ।		, त्रिपुरान्तकाय नमः ।
, शर्वाय नमः ।		, वृषांकाय नमः ।
, त्रिलोकेशाय नमः ।	२०	, वृषभारुद्धाय नमः ।

ॐ भस्मोदूलितविग्रहाय नमः ।  
 „ सामप्रियाय नमः ।  
 „ स्वरमयाय नमः ।  
 „ त्रयीमूर्तये नमः ।  
 „ अनीधराय नमः ।  
 „ सर्वज्ञाय नमः ।  
 „ परमात्मने नमः ।  
 „ सोमसूर्याद्विलोचनाय नमः ।  
 „ हविषे नमः ।  
 „ यज्ञमयाय नमः ।  
 „ सोमाय नमः ।  
 „ पंचवक्राय नमः ।  
 „ सदाशिवाय नमः ।  
 „ विशेषधराय नमः ।  
 „ वीरभद्राय नमः ।  
 „ गणनाथाय नमः ।  
 „ प्रजापतये नमः ।  
 „ हिरण्यरेतसे नमः ।  
 „ दुर्धर्षय नमः ।  
 „ गिरीशाय नमः ।  
 „ गिरिशाय नमः

५०

६०

ॐ अनघाय नमः ।  
 „ भुजंगभृष्णाय नमः ।  
 „ भर्गाय नमः ।  
 „ गिरिधन्वने नमः ।  
 „ गिरिप्रियाय नमः ।  
 „ कृतिवाससे नमः ।  
 „ पुरारातये नमः ।  
 „ भगवते नमः ।  
 „ प्रमथाधिपाय नमः ।  
 „ मृत्युंजयाय नमः ।  
 „ सूक्ष्मतनवे नमः ।  
 „ जगद्यापिने नमः ।  
 „ जमदुरवे नमः ।  
 „ व्योमकेशाय नमः ।  
 „ महासेनजनकाय नमः ।  
 „ चारुविक्रमाय नमः ।  
 „ रुद्राय नमः ।  
 „ भूतपतये नमः ।  
 „ स्थाणवे नमः ।  
 „ अहिर्बुद्ध्याय नमः ।  
 „ दिगंबराय नमः ।

७०

८०

ॐ अष्टमूर्तये नमः ।  
 „ अनेकात्मने नमः ।  
 „ सात्विकाय नमः ।  
 „ शुद्धविग्रहाय नमः ।  
 „ शाश्वताय नमः ।  
 „ खण्डपरशवे नमः ।  
 „ अजाय नमः ।  
 „ पाशविमोचकाय नमः ।  
 „ मृडाय नमः ।  
 „ पशुपतये नमः ।  
 „ देवाय नमः ।  
 „ महादेवाय नमः ।  
 „ अव्ययाय नमः ।

ॐ हरये नमः ।  
 „ पूषदंतभिदे नमः ।  
 „ अव्यग्राय नमः ।  
 „ दक्षाध्वरहराय नमः ।  
 „ हराय नमः । १००  
 „ भगवेत्रभिदे नमः ।  
 „ अव्यक्ताय नमः ।  
 „ सहस्राक्षाय नमः ।  
 „ सहस्रपादे नमः ।  
 „ अपर्वगप्रदाय नमः ।  
 „ अनंताय नमः ।  
 „ तारकाय नमः ।  
 „ परमेश्वराय नमः । १०८

ओं तत् सत्

## புத்தக விளம்பரம்.

### நாகரம்.

1.	தேவீ மாஹாத்மியம்: நவாங்கம்,	ரூ. அ. ப.
	ஸ்தோத்திரங்கள் ஸஹிதம்.	.... 1 4 0
2.	பரசம்பு மஹிமன ஸ்தோத்திரம்.	.... 0 6 0
3.	ஸ்ரீ விதயா ஸ்தோத்திர மாலா.	.... 0 6 0
4.	தேவீ ஸ்தோத்திர பஞ்சகம்.	.... 0 6 0
5.	லலிதா தரிசதி : ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் பாஷ்யம்.	.... 2 0 0

### நாகரமுலம்—தமிழ்ரை.

6.	ஸ்ரீ லலிதா தரிசதி : பாஷ்யத்தைத் தழுவிய தமிழ் விருத்தியுரை.	.... 3 0 0
7.	ஸ்ரீ ஹரிமிடே ஸ்தோத்திரம் : ஸ்ரீஸ்வயம் பிரகாசயதி இயற்றிய வியாக்கியானத்தைத் தழுவிய தமிழுரை.	.... 1 8 0
8.	ஸ்ரீ சக்தி மஹிமன ஸ்தோத்திரம் பாஷ்யத்தை தழுவிய தமிழ் விருத்தியுரை.	.... 0 12 0
9.	லலிதா அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்.	.... 0 6 0
10.	ஆத்மார்ப்பண ஸ்துதி.	.... 1 8 0
11.	வேதமதழும் மனஸ்தத்துவமும்.	.... 2 0 0

### தமிழ்.

லலிதோ பாக்கியானம் (அச்சில்)

**N. RAJAM & CO.,**

BOOKSELLERS & PUBLISHERS,

2/43, PURASAWAKAM HIGH RD., VEPERY, MADRAS-7.

PRINTED AT THE RATHNAM PRESS, MADRAS—1.